



# வைகறை வெளிச்சம்

விலை ரூ.40/-

ஆசிரியர் மு. குலாம் முஹம்மது

Volume-18

Issue-6

ஜூன்-2025

துல்கஃதா-துல்ஹஜ் 1446

**பெஹல்காம்**

**22.04.2025**

- **வந்தார்கள்**
- **கொன்றார்கள்**
- **சென்றார்கள்**

அவர்கள் யார்..?

**டெல்லி கலவரம்**

**நீதிபதிகளின் விசாரணை**

**காஸாவில் ஒரு தாயின் சாட்சியம்**

**1**



# வைகறை வெளிச்சம்

ஜூன்-2025 ■ துல்கஃதா-துல்ஹஜ் 1446

வரலாற்றுத் தடத்தில் ...  
இஸ்லாமியப் பார்வையில்...  
நிகழ்வுகளின் உண்மையான மறுபக்கம்...  
படியுங்கள்... பரப்புங்கள்...  
பாதுகாத்து வையுங்கள்...

- தனிஇதழ் - ரூ. 40
- ஆண்டுச் சந்தா - உள்நாடு - ரூ. 480
- வெளிநாடு - ரூ. 5000

**வைகறை வெளிச்சம்**  
சந்தா செலுத்துங்கள்

VAIGARAI VELICHAM  
62889509



Collect payments from any of these apps



மனிதர்களே!

நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.

அல்குர்ஆன்-49:13.

All disputes arising out of any publications in this monthly will come under the jurisdiction of chennai courts only



பிராமிணிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்	- 27
முஸ்லிம்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேலிய இராணுவம்	- 34
தண்ணீர்! பசி! பட்டினி!	- 36
காஸாவில் முஸ்லிம்களின் நிலை!	- 36
சிலுவைப் போர் 2.0	- 38
இந்தியாவில் முஸ்லிம்கள்	- 40
ஹுதைபிய்யா (ஹஜ்ரி&6, துல்கஅதா)	- 42
மருத்துவம்	- 51
மகளிர் மன்றம்	- 54
குழந்தை வளர்ப்பு	- 58
ஈத்மில்ன் சந்திப்பு	- 60
தலையங்கம்	- 62

# பெறல்காம்

22.04.2025

அபார சாதனை -

தீவிரவாதிகள் எனப்படுவோருக்கும்  
இந்தியாவுக்கும்



- வந்தார்கள்
- கொன்றார்கள்
- சென்றார்கள்

அவர்கள்  
யார்..?

இந்தியா 22 நிமிடங்களில் எல்லாவற்றையும் முடித்துவிட்டதாகக் கூறுகின்றது.

அமெரிக்க அதிபர் என்னவோ தொடங்கியது இந்தியா தான் முடித்து வைத்தது. நான்தான் எனக்கூறிக் கொண்டே இருக்கின்றார். (12 முறை)

நாம் போர் என அழைக்கப்பட்ட, எதிர் தாக்குதல் நடக்கும் வரை பொறுத்திருந்து விட்டு, நமது youtube யூடியூப் சானலில் ஓர் வினாவை முன் வைத்தோம். அது இப்போது சொல்லுங்கள் யார் அந்த 4 பேர். அதாவது தாக்குதலை நடத்தியவர்கள்? அவர்களைப் பிடிப்பதற்கும் நீதியின் முன் நிறுத்துவதற்கும், நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? எனக் கேட்டிருந்தோம். அதேபோல் வைகறை வெளிச்சம் மே இதழில் நாம் நீதி என்பது அந்த நான்கு பேரையும், நீதியின் முன் நிறுத்துவதே நீதி என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தோம்.

அன்று நாம் எழுப்பிய கேள்வி உலக தளத்தில் எழுப்பப்பட்டு வருகின்றது. அதேபோல் அவர்கள் அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள்தாம், என்பதற்கு என்ன ஆதாரம்?

இந்தக் கேள்வியை உலகெங்கும் கேட்கின்றார்கள். இதனை The Hindu நாளிதழ் 2025 மே 22இல் வெளியிட்ட சிறப்புக் கட்டுரையில் விவாதித்துள்ளது. (Narrating National Abruad by T.T. Sreekumar) Opinion Page.

அதே வினாக்களை எதிர்கட்சி தரப்பில் காங்கிரஸ் கட்சியினரும் எழுப்பி இருக்கின்றார்கள். The Hindu, 23 May 2025

PM Should answer questions instead of delivering film dialogue: Cong.

அதாவது பிரதமர் நாம் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். அல்லாமல் புகைப்படரீல் வசனங்களை வாந்தி எடுக்கக் கூடாது.

இதேபோல் தொடர்ந்து ஊடகங்களில் வரும் கருத்துகள், ஊடகங்களில் எழுப்பப்படும் வினாக்கள், உணர்த்தும் ஒரு பெரும் செய்தி, நமது Global Standing அதாவது உலகளாவிய நம்பகத்தன்மை மிகவும் தரம் தாழ்ந்து போய் விட்டது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

உண்மையிலேயே நம் நாட்டின்மேல் அக்கறை உள்ளவர்கள் அதன் உலக அரங்கு தராதரம் பற்றிக் கவலையோடு இந்தக் கேள்விகளைக் கேட்டு வருகின்றார்கள்.

மீடியாக்களில் மட்டற்ற சொற்களைக் கொண்டு சுற்றிவளைத்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் இவர்களின் இதயத்தின் அடிநாதத்தில் ஓர்வினா? பெஹல்காம்-புல்வாமாவைப் போல் உள்ளிருப்பு வேலையா? என்பதுதான்.

நேரடியாகக் கேட்டால் உலகம் உமிழும் - என்பதால்தான் சுற்றி வளைக்கின்றார்கள்.

இந்த சந்தேகத்தை - அதாவது பெஹல்காம் தாக்குதலும், புல்வாமா தாக்குதலைப் போல் உள்ளிருப்பு வேலையோ என்ற ஐயங்களை அதிகப்படுத்துவது, என்னவெனில் - இந்தியா நடத்திய தாக்குதலின்போது சமூக வலைத் தளங்களில் வலம் வந்த போலியான படங்கள் - எங்கெல்லாமோ நடந்த நிகழ்வுகளை இந்தியா நடத்தியதாகக் காட்டியதும், பின்னர் அது "Fact Cheks" என்ற உண்மையைக் கட்டறியும் சோதனைகளுக்கு உள்ளாகிப் பொய் என தெளிவானதும்தான்.

ஏன் இப்படிப் பொய்யைப் புனைந்துரைத்து நம்மை ஹீரோவாகக் காட்டிட முற்பட்டோம். இந்த பொய்களின் ஊடோ உண்மை புதைந்து போனது.

இப்போது இந்தப் பொய்களே நம்மை உலக அரங்கில் பல்லிளித்து நிற்க வைக்கின்றன.

இந்த நிலைமை எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கின்றது, என்றால், அண்மையில் நமது இந்தியா சில தூதுக் குழுக்களை உலகெங்கும் அனுப்பி நமது நிலைப்பாட்டை விளக்கி அந்த நாடுகளின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

(The Hindu 22-5-2025)

இப்படிச் செய்வதன்மூலம் நாம் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றிட இயலுமா? அல்லது நாம் தூதுக் குழுக்களை அனுப்பிடும் போது என்ன (Evidence) சாட்சியங்களைக் கொடுத்து அனுப்புவது.

**தீவிரவாதச் செயல்களில் சாட்சியங்களின் நமது நிலை**

நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளைச்

செய்தவர்கள் சங்கப் பரிவாரம்தான். அதன் ஒவ்வொரு பிரிவும் பல குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கின்றன. இப்படி நடந்த குண்டு வெடிப்புகளில் 16 பெரிய அளவில் உலகை உலுக்கியவை.

இவை அனைத்தும் ஆட்சியைப் பிடிப்பதற்காக இந்துத்துவா அமைப்புகள் நடத்தியவை. (பார்க்க வேர்கள் பதிப்பகத்தின் "இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு")

இந்த குண்டு வெடிப்புகள் ஆட்சியைப் பிடிப்பதற்காக நாங்கள் நடத்தியவை; எனச் சங்கப் பரிவாரத்தினர் ஒத்துக் கொண்டார்கள்.

சம்சவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு (11 அக்டோபர் 2005)

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு (18, மே 2007)

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு (19 பிப்ரவரி 2007)

ஆகியவற்றையெல்லாம், முன்னே நின்று செய்தவர்கள், சுவாமி அசீமானந்தா என்ற இந்துத்துவ தீவிரவாதி. இவர் நான்தான் இந்தக் குண்டு வெடிப்புகளை முன்னே நின்று நடத்தினேன் என நீதிபதியின் முன் வாக்குமூலம் வழங்கினார்.

அவர் இந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார். அது ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் என்று. இப்படி நான்தான் குண்டு வைத்தேன் என நீதியின் முன்னால் ஒத்துக்கொண்ட அவருக்குத் தண்டனை இல்லை, பிணை வழங்கப்பட்டது.

காரணம் இந்த வழக்குகளிளெல்லாம் விசாரணை முடிவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதனால். இது நீதிமன்றங்கள் - இந்துத்துவ தீவிரவாதத்திற்கு வெண்சாமரம் வீசிய வரலாற்றை சொல்லும் செய்தி.

எல்லா சாட்சியங்களும், ஆதாரங்களும் தெளிவாக இருந்தன. அதனால் சுவாமி அசீமானந்தா தண்டிக்கப்படவில்லை. மாறாக பிணையில் - ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார்.

மேலும் விபரங்களுக்குப் படியுங்கள் சுவாமி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் "வேர்கள் பதிப்பகம்"

ஆனால் எந்தச் சாட்சியமூலில்லாமல் வெறுமனே. பொத்தாம் பொதுவான குற்றச் சாட்டுகளைச் சுமந்துகொண்டு பல ஆயிரம் முஸ்லிம்கள் இளைஞர்கள் சிறையில் வாடுகின்றார்கள்.

பல முஸ்லிம்கள் 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர் விடுவிக்கப் படுகின்றார்கள். இந்த முஸ்லிம்களின் வாழ்க்கையோடு, அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையும் தொலைந்து போகின்றன. (மேலும் விபரங்களுக்குப் படியங்கள் “இந்துத்துவா தீவிரவாதிகள் நாட்டின் செல்லப் பிள்ளைகள்?”)

### மாலேகான் குண்டு வெடிப்பு (8 செப்டம்பர் 2006)

இதில் பலநூறு பேரைக் கொலை செய்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுள் மூளையாகச் செயல்பட்டவர் சன்னியாசி பிரக்யா சிங் தாக்கூர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு புற்றுநோய் என்ற சாக்கில், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

ஒருபெரும் தீவிரவாத செயலை நடத்தி பலநூறு அப்பாவிகளின் உயிரைக் குடித்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரான இழிவான வரலாறு இந்தியாவுக்கே சொந்தம்.

இப்போது அவரது வழக்கை நடத்திவரும் NIA என்ற தேசிய புலனாய்வு முகமை, அவரை முற்றாக விடுதலை செய்வதற்கு அவருக்காக வாதாடி வருகின்றது.

கையிலிருக்கும் ஆதாரப்பூர்வமான எல்லா ஆதாரங்களையும் வைத்து அவருக்கு எதிராக வாதாடிய வேண்டிய புனலாய்வு முகமை அவரைக் காப்பாற்றியே தீருவது என ஒற்றைக் காலில் நிற்கின்றது. அவரைக் குற்றவாளி என வாதாடிய அரசு வழக்கறிஞரை - நீங்கள் சாட்சியங்களை மறையுங்கள் அல்லது இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்துகின்றது.

இப்போது தீர்ப்பு வெளிவரும் நிலையில் பதினேழு முறை அந்த சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

இப்படி அறுதியான உறுதியான சாட்சியங்கள் உள்ள வழக்குகளில் குற்றவாளிகள் - இந்துத்துவ தீவிரவாதிகள் என்பது உறுதியானால் விடுவிக்கப்

படுகின்றார்கள். பதவிகளும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

சன்னியாசி பிரக்யா சிங் தாக்கூரை மொத்தமாக விடுதலை செய்யும் ஓர் நீதிபதி வந்து அமரும் வரை நீதிபதிகள் மாற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

(இதுபோன்ற பல வழக்குகளைப்பற்றி அறிந்திட படியங்கள்,

- கர்கரேயைக் கொலை செய்தது யார்? இந்திய தீவிரவாதத்தின் உண்மை முகம்”,
- 26/11 நீதித்துறையும் மயங்கியது ஏன்?
- பிராமிணிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்
- நாடாளுமன்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

(வேர்கள் பதிப்பகத்தின் வெளியீடுகள்)

### நாட்டை உலுக்கிய நாடாளுமன்றத் தாக்குதலில் நமது சாட்சியங்கள்




நமது நாடாளுமன்றம் டிசம்பர் 13,2001இல் ஓர் தாக்குதலுக்கு உள்ளாக இருந்தது.

நமது ஊடகங்கள் நாடாளுமன்றம் தாக்கப் பட்டுவிட்டதைப் போலும், பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு விட்டதாகவும் பொய்களை இட்டுக்கட்டி மக்களின் மனங்களை ஆக்கிரமித்தன. ஆனால் நாடாளுமன்ற தாக்குதலை ஏற்பாடு செய்த, கஷ்மீரின் STF என்ற சிறப்புக் காவல் படையும் Special Task Force - டெல்லியின் (AC) Assistant Commissioner)

ஆக இந்த ரெஹ்பிர் சிங் என்பவரும் அவர்களாக ஏற்பாடு செய்த காரில் அழைத்து வரப்பட்டவர்கள்தாம். அப்படிக்காரில் அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர் கொலை செய்யப்படவில்லை. ஆனால் அவரைப் பற்றிய தகவல் இன்றளவும் நமக்குக் கிடைக்கவில்லை.

- இந்தத் தாக்குதல் நடந்தபோதும் பி.ஜே.பி. பாரதீய ஜனதா கட்சிதான் ஆட்சியிலிருந்தது. முஸ்லிம்களைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற - சாத், சாத் அத்வானிதான் நாட்டின் உள்துறை அமைச்சர். டெல்லி காவல்துறை அவருடைய கைகளில்தானிருந்தது.

நாடாளுமன்ற தாக்குதலின் போதும் பாகிஸ்தான், பாகிஸ்தான் என்றே கூப்பாடுகள் -



பலகோடி ரூபாய் செலவில் நமது இராணுவம், நாடெங்குமிருந்து எல்லைப் புறத்திற்கு நகர்த்தப்பட்டது.

அன்றும், நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி, இந்தத் தாக்குதல் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல், அதாவது நாடாளுமன்ற தாக்குதல் குறித்து ஓர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற இடைவிடாக் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை.

ஒரு வீடியோ “பதிவை” ஏற்பாடு செய்து அதனை சில எதிர்க்கட்சிகாரர்களிடம் போட்டுக்

காட்டினார்கள்.

அதில்தான் நாடாளுமன்றத்தைத் தாக்கவந்த காரிலிருந்து ஒருவர் பக்குவமாக இறங்கி ஓய்ந்தார். அவர் யார் என்று அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கபில் சிபல் கேட்டார். எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பின்னர் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை இழந்தது, மாற்றம் செய்யப்பட்டது மக்களால். காங்கிரஸ் தலைமையிலான கூட்டாட்சி அமைந்தது. அந்த அமைச்சரவையில் கபில் சிபல் அமைச்சரானார். அவரிடத்தில் அருந்ததி ராய், நாடாளுமன்ற வளாகத்திற்குள் (டிசம்பர் 13/2001இல்) காரில் வந்து இறங்கி வெளியே நடந்து சென்ற ஒருவர் யார் என்ற வினாவை முன்வைத்தார் கபில் சிபல். இன்றைக்கும் பதில் சொல்லிவிடவில்லை. இது இந்துத்துவ தீவிரவாத புட்டல்களுக்கு காங்கிரஸ் அன்று முதல் இன்றுவரை செய்துவரும் உதவி. நாடாளுமன்ற தாக்குதலில் காங்கிரஸ்-இன் உதவி.

நாடாளுமன்ற தாக்குதலின் மூளையாகப் பொது வெளியில் காட்டப்பட்டவர் - டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர், SAR ஜீலானி, இவர் கஷ்மீரைச் சார்ந்தவர்.

ஆனால் எந்த ஆதாரத்தையும் - சாட்சியத்தை காட்டிட இயலவில்லை.

இதை உணர்ந்த நமது முன்னாள் அகில இந்திய சட்ட அமைச்சர் ஷாந்தி பூஷன், இராம்ஜெத் மாலினி ஆகியோர் அவருக்காக எந்த காசும் வாங்காமல் வாதாடினார்கள்.

அதில் SAR ஜீலானி அவர்களைத் தண்டித்த கீழமை தனி நீதிமன்ற நீதிபதி திங்காரவையும் - டெல்லிக் காவல்துறையைச் சார்ந்த துணை ஆணையர் ரெஹ்மீர் கிங்-ஜயும் தண்டிக்காத வரையில் இந்தியாவின் நீதித்துறையின்மீது மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமுதாயத் திற்கு நம்பிக்கை வராது என வாதாடினார்கள்.

இறுதியில் நாடாளுமன்ற தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப் பெற்ற SAR ஜீலானி அவர்கள் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் நாடாளுமன்ற தாக்குதலை செய்தவர்கள் தப்பிவிட்டார்கள், எந்தப் பாவமும் அறியாத பிள்ளைப்பூச்சி, அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.

அதற்கு நாம் அள்ளிக்கொட்டி ஆதாரம் எதுவுமில்லை. ஆதாரம் எதுவுமில்லாமல் ஒரு முஸ்லிம் - இன்னும் அழுத்தமாகச் சொன்னால், கஷமீர் முஸ்லிம் தூக்கி விடப்பட்டார்.

அதற்கு நமது உச்ச நீதிமன்றம் தந்த ஒரே சாட்சியம், நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி படுத்துவதற்காக அவரைத் தூக்கிலிடுகின்றோம்.

தூக்கிலேப் போட்டவர் காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சர் ஷவராஜ் பட்டேல்.

இது காங்கிரஸ் அரசு - இந்துத்துவ தீவிரவாதிகளை காப்பாற்றி கரைசேர்த்த வரலாறு.

### நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியும் - கபில் சிபிலும்

இந்தியப் பெரும் அநீதியின் ஒரு கட்டத்தில் இராஜீவ் காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பெற்றவர்களைத் தூக்கிலிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் தங்கள் உற்ற நண்பர்களான பி.ஜே.பி.க்கு அழுத்தங்களைக் கொடுத்தார்கள். ஆனால் இராஜீவ் காந்தியின் கொலை வழக்கை நடத்தியவர்கள் வழக்கை மிகவும் அக்கறையோடு நடத்திக் கொண்டிருந்தார்கள். உச்ச நீதிமன்றம் தலையிட்டது. முடிந்த வரை பி.ஜே.பி.அரசுக்கு அழுத்தங்களைத் தந்த காங்கிரஸ் அரசு இறுதியில் இப்படி அங்கலாயித்துக் கொண்டது. அது கூறியது அப்சல் குரு விவகாரத்தில் அத்துணை அழுத்தங்களையும் கொடுத்தீர்களே.. இப்போது இப்படிச் செய்து வீட்டீர்களே என்றார்கள்.

இதனை சொன்னவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கபில்

சிபில்தான். ஆகவே இங்கே நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சி என்பது பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் என்பதை நேரடியாகவே சொல்லிவிட்டார் கபில் சிபில் - என்ற நாடாளுமன்ற உறுப்பினர்.

ஆக, அப்பாவி அப்சல் குருவை, தூக்கிலிட்டது காங்கிரஸ் கட்சியினர், சங்கப் பரிவாரத்தைக் காப்பாற்றிட, அதாவது நாடாளுமன்றத்தை தாக்கியவர்களைக் காப்பாற்றிட சங்கப் பரிவாரத்தைக் காப்பாற்றிட காங்கிரஸ் கட்சி செய்த மாபெரும் சேவை.

நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சல் குரு சார்பில் கேட்கப்பட்ட சாட்சியங்களில் தெளிவுகள் எதுவுமில்லை.

ஓர் அப்பாவி முஸ்லிமை தூக்கிலிட்டு அனைத்தையும் மூடிவிட்டார்கள்.

### மும்பைத் தாக்குதல் 26/11, 2008 - அஜ்மல் கசாப் தூக்கும்

மும்பையில் தாக்குதல் என்ற போர்வையில் நமது உளவுத்துறையினர் அபிநவ் பாரத் தீவிரவாதிகளோடு - ஹேமந்த் கர்கரே என்பவரைக் கொலை செய்தார்கள்.

இந்த ஹேமந்த் கர்கரே என்பவர் மும்பை காவல்துறையில் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர். இவர்தான் மாலேகான் குண்டுவெடிப்பு ஏப்.5, 2006 நந்தேத் (மராட்டிய மாநிலம்) குண்டு வெடிப்பு (பார்னியா) குண்டுவெடிப்பு 2006. இவற்றையும், மாலேகான் குண்டு வெடிப்பு 2008-ஐயும் சேர்த்தே விசாரித்தார். அதில்தான் இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புகளெல்லாம் - இந்துத்துவவாதிகளின் கைவண்ணம் என்பதைக் கண்டு பிடித்தார். காவி தீவிரவாதம் Safron Terrorism என்ற சொல்முதல் முதலாகப் புழக்கத்தில் வந்தது. அவர்தான் சன்னியாசி பிரக்யா சிங் தாக்கூர் முதலானவர்களின் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். ஆனால் அவரை 26/11 என்ற தாக்குதலைப் பயன்படுத்தி மும்பைக் காவல்துறையின் கோன்வால்கர் என்ற ஆய்வாளரை கொலை செய்தார்கள். இதில், எல்லா உண்மைகளையும் தெரிந்தே காங்கிரஸ் அபிநவ் பாரத் மற்றும் மத்திய உளவுத்துறை





ஆகியவற்றைக் காப்பாற்றியது. தலைசிறந்த காவலர் ஹேமந்த் கர்கரேயை கொலை செய்தது.

26/11 மும்பைத் தாக்குதல், அதில் கர்கரே கொலை செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் ஓர் முழு விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அன்று முற்றாக நிராகரித்தது காங்கிரஸ்.

அத்தனை தகவல்களையும் சாட்சியங்களையும் திரட்டி உச்ச நீதிமன்றம் வரை தந்து வாதாடி - வழக்காடி பார்த்தார் எஸ்.எம். முஷ்ரிஃப், IPS (முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல், மராட்டிய மாநிலம்) நீதிமன்றங்களும் காங்கிரஸ் கண் அசைப்பில் இந்துத்துவ தீவிரவாதிகளைக் காப்பாற்றின.

அத்தனை அநியாயங்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்தார்கள் எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்கள்.

தன் கணவரின் மரணத்திற்கும் நியாயம் தேடிட முற்பட்டார் கவிதா கர்கரே. பின்னர் ஹேமந்த் கர்கரேயின் மனைவிக்கு எல்லா அழுத்தங்களையும் தந்தார்கள். அந்த விதவையும் அதாவது கவிதா கர்கரேயையும் கொலை செய்தது அதிகார வர்க்கம்! காங்கிரஸ் ஆட்சியின்கீழ். அத்தோடு ஹேமந்த் கர்கரேயின் மகளை வைத்து ஒரு நூலையும் எழுதி அதே அதிகார வர்க்கம் வெளியிட்டது. அதில் என் அப்பாவை (ஹேமந்த் கர்கரேயைக்) கொலை செய்தது, பாகிஸ்தான் தீவிரவாதிகள்தாம் என எழுதியது அதிகார வர்க்கம். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தது. பின்னர் திரைப்படமும் எடுத்தது.

இனி மும்பை நாட்டை உலகையும் உலுக்கிய தாக்குதலில் யாரையாவது ஒருவரை தூக்கிலே போட்டு, மொத்த உண்மையையும் புதைக்க வேண்டும் என விரைந்து செயல்பட்டது காங்கிரஸ் கட்சி. அதில், கிரோஜ்பட்டிலுக்கு பின்னர் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் அவர்கள் அடிக்கடி மும்பைத் தாக்குதலுக்கு விரைவில் நீதி கிடைத்துவிடும் எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். காரணம் கர்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற வினா ஓங்கி வந்தது. ஏன் காங்கிரஸ் கட்சியின் இன்னொரு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான A.R. அந்துலேயே இந்த வினாவைப் பொதுவெளியில் எழுப்பினார். அத்தோடு அவரது அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்தது காங்கிரஸ் கட்சி.

இப்படி உண்மை தலைதூக்கிய போதெல்லாம் அதனை அப்படியே அமுக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டைத் தவிர. - இங்கே - தமிழகத்தில் வேர்கள் பதிப்பகம், வைகறை வெளிச்சம் ஆகியவை, இந்த உண்மைகளை வீதி வீதியாக எடுத்துச் சென்று மக்களிடையே பயங்கர விழிப்புணர்வை ஏற்படுத்தின. இன்னும், இன்றும் இந்தக் கருத்துகள் மக்களிடையே சுழன்று கொண்டே இருக்கின்றன.

- இனி மும்பைத் தாக்குதலின் எல்லா உண்மைகளையும், புதைக்க ஓர் அஜ்மல் கசாபை தூக்கிலிட்டார்கள்.

அவரை தூக்கிலிட்ட அறுதி தீர்ப்பில், அவர்மீது குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும், நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தவே இந்தத் தூக்கு என சண்டமாருதம் செய்தது உச்ச நீதிமன்றம்.

2006 முதலே நமது மத்திய உளவுத்துறையின் கைகளிலிருந்த ஓர் அப்பாவிதான் அஜ்மல் கசாப்! அந்த அப்பாவியை 2008 மும்பைத் தாக்குதலில் பலிகடாய் ஆக்கினார்கள். விரிவாக விளக்கங்களுக்குப் படியுங்கள் - வேர்கள் பதிப்பகத்தின் அஜ்மல் கசாபை, இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்? - இதுதான் நம் நாட்டில் நடந்த மாபெரும் தீவிரவாதத் தாக்குதல்களின் சுருக்கம். இங்கே அத்தாட்சிகள்தாம் அதிகமாக புதைக்கப்படுகின்றன.

இப்போது நம் நாட்டு மக்கள் அனைவரும் பெஹல்காம் தாக்குதலில், சாட்சியங்களை கேட்கின்றார்கள்.

**எல்லை தாண்டி வந்தவர்கள் யார்?**

இந்தப் போர் அவர்களை நீதியின் முன் நிறுத்தப் பயன்பட்டதா? அவர்கள் பிடிக்கப்படுவார்களா?

தண்டிக்கப்படுவார்களா? இல்லை இதுவும் ஓர் புல்வாமாவா? இங்கேயும் உண்மைகள் தேசிய நலன் கருதி புதைக்கப்படுமா?

குறைந்த பட்சம், இப்படி தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி வருபவர்கள் - நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா? அவர்கள் இனியாவது இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவார்களா?

இதில் ஓர் விசாரணை மேற்கொள்ளப்படுமா? தொடர்ந்து நீதிக்காகப் போராடுவோம்.

இப்போது இந்தக் கேள்விகளை உலகம் கேட்கின்றது. இந்தத் தாக்குதல் பெஹல்காம் தாக்குதல் உள்ளிருப்பு வேலையாக இருக்குமோ என்பதால்தான் உலக நாடுகளில் இன்ரேலைத் தவிர எந்த நாடும், நம் நாட்டின் நிலைபாட்டை ஆதரிக்கவில்லை என்பது நமது ஆங்கில ஊடகங்கள் விளம்பும் உண்மை.

இதனால்தான் நாம் இப்போது பல தூதல்க் குழுக்களை உலகெங்கும் அனுப்பிட வேண்டிய கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

### இ-மெயில்: யார் அனுப்பியது

இந்த அத்தாட்சிகளுள் ஒன்று - ஓர் இ-மெயில்.

இந்த இ-மெயில்-ஐ அதாவது பெஹல்காம் தாக்குதலை நாங்கள்தாம் நடத்தினோம் என TRT - The Rasistence Front எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டது, ஒரு இ-மெயில் மூலம் என்பதுதான்.

இந்த இ-மெயில் பற்றி Front Line நாளிதழ் - இப்படிக் கூறுகின்றது. TRF எதிர்ப்பு முன்னணி Later it, denied responsibility for the shooting, alleging that indian security agencies had hacked one of its degital platforms to falsely post the message claiming responsibility for the shooting

இதன்பொருள், எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பு பெஹல்காம் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பு என்பதை மறுத்து இருக்கின்றார்கள். அத்தோடு எங்களுடைய இணையதளம் ஒன்றை இந்திய பாதுகாப்பு முகமைகள் கடத்தி இந்தப் பொய்யைப் போட்டிருக்கின்றார்கள்.

இந்தச் செய்தியை அதாவது TRT என்ற எதிர்ப்பு முன்னணி என்ற செய்தியை, நமது பாதுகாப்பு முகமைகள் மறுத்ததாகத் தெரியவில்லை. நாங்கள் Hack பண்ணவில்லை எனச் சொல்லவில்லை.

இந்தச் செய்தியின் தாரதம்மியங்களை உற்று நோக்கினால் நமக்கோர் உண்மைப் புலப்படும். அது ஏன் நாம் - இப்படியொரு பொய்யைத் திணித்து தீவிரவாத முத்திரையை ஏதோ ஓர் அமைப்பின் மீது போட வேண்டும்.

இதன்வழி - இந்தக் குறுக்கு வழியில் இந்து-முஸ்லிம் பிரிவினையை உருவாக்கிட முயற்சி செய்ய வேண்டும் - இது உள்ளே உள்ள சிலரின் திட்டமிட்ட செயல் என்ற ஐயத்தைக் கிளப்பாதா? அதனை மறுக்கின்ற வகையில் நாம் ஆதாரங்களை உலக நாடுகளிடம் தந்திட வேண்டாமா?

இந்த ஐயங்களை - அதாவது இந்த பெஹல்காம் தாக்குதல் - உள்ளே உள்ள சிலரின் செயலாக இருக்கும் என்பதை நாம் 2000ஆம் ஆண்டில் நடந்த இதுபோன்ற ஒரு படுகொலை, நமக்கு உணர்த்தும்.

### 2000ஆம் ஆண்டில் 30 சீக்கியச் சகோதரர்கள் கொலையும் சாட்சியங்களும்

அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் பில்கிளிண்டன், இந்தியா வருகின்றார் என்ற செய்தி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்ப்பு போடு இருந்துகொண்டிருந்தார்கள் மக்கள்.

இந்த பரபரப்பையும், மொத்த எதிர்பார்ப்பையும், முஸ்லிம்களுக்கெதிராகக் குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்களுக்கெதிராக திருப்பிவிட வேண்டும் என்பது அப்போது ஆட்சியிலிருந்து சங்கப்பரிவாரத்தினரின் திட்டம்.

இந்தத் திட்டம் கஷ்மீர் மக்களைத் தீவிர வாதிகளாகக் காட்டி, முஸ்லிம்கள் இல்லாத கஷ்மீரை உருவாக்கிட வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதி.

கஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் Anantnag District. சத்திஷ்புரா என்ற இடம்.

இங்கே 30க்கும் மேற்பட்ட சீக்கிய சகோதரர்களை - பெஹல்காம் பாணியில் கொலை செய்தனர். உடனே தீவிரவாதம் - கஷ்மீர் மக்கள் - கஷ்மீர் முஸ்லிம்கள் - என்ற கூப்பாடு பில்கிளிண்டன் புகழ்பாடிக் கொண்டிருந்த ஊடகங்கள் - கஷ்மீர், முஸ்லிம், வெறுப்பு ஆகியவற்றின் பக்கம் திரும்பின.

கற்பனைகளையெல்லாம் செய்திகளாகச்



சொல்லி- மக்கள் மன்றத்தில் கஷ்மீர் மக்கள் மீதான வெறுப்பையும் - முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

உடனேயே பில்கிளிண்டனிடம், இன்னொரு செய்தியை பதிய வைத்திட முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதன்மூலம் இந்திய மக்களிடமும் உலக மக்களிடமும் சேர்த்துத்தான். அது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நாங்கள் காங்கிரஸ்-ஐ விட வேகமானவர், திறமையானவர்கள் எனக் காட்டிடத்தான்.

நமது ராஷ்டிரிய ரைபிள் என்ற படைப் பிரிவின், கமாண்டர், அதே ஆனந்தநாக் மாவட்டத்தின் பாத்திரிபால் கிராமத்தில் 5 அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்தார்.

இவர்கள், அதாவது இந்த ஐந்துபேரும் வெளிநாட்டுக் கூலிப்படைகள், இவர்கள்தாம் சந்திஷ்புரா படுகொலையைச் செய்தவர்கள் எனச் சாதித்தார்கள்.

ஆனால், நம்மைப் போன்றவர்கள் இல்லை. இதில் சாட்சியங்கள் தேவை என்றனர்.

சாட்சியங்கள் வந்தன.

ராஷ்டிரிய ரைபிள் பிரிவு 7 கொலை செய்த 5 பேரும் அப்பாவிகள் என வெளியே உள்ளவர்கள் அல்ல - இந்திய குடிமக்கள்தானாம் என்பதும் நிரூபணமானது. அத்தோடு இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாகக் கொலை செய்யப்படும் மாநிலமான கஷ்மீரை சார்ந்தவர்கள் என்பதும் நிரூபணமானது. அவர்கள் அத்தனை பேரும் அன்றாடம் காய்ச்சிகள், கூலி வேலையை நம்பி வாழ்பவர்கள் என்பதும் நிரூபணமானது.

அந்த ஐந்து அப்பாவி முஸ்லிம்களின் படுகொலைக்கு நீதிகேட்டு, கஷ்மீர் மக்கள் - அனைத்துத் தரப்பாரும், பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். இராணுவத்தை ஏவி மக்கள் நடத்திய அமைதி வழி போராட்டத்தில்

அடிதடிகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

நீதிக்காகப் போராடியவர்கள், அத்தனை கெடுபிடிகளையும் கடந்து போராடினார்கள். இறுதியில் அந்த ஐந்து பேரின் உடல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டன. DNA என்ற மரபணு சோதனை நடத்தப்பட்டது. மரபணு சோதனை யால் அவர்கள் அதே கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், உழைப்பாளிகள் என்பதும் தெளிவானது.

உண்மையை மறைக்க நமது ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சிகள் சொல்லிமாளாது. பின்னர் மொத்த வழக்கும் CBI என்ற மத்திய புனலாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. அது 2012இல் உச்ச நீதி மன்றத்தில் இப்படிக்கூறியது. ஐந்து பேருடைய கொலை Cold Blooded Murder பச்சையான கொலை. அதைச் செய்தவர்களுக்கு உச்சபச்ச தண்டனையை வழங்கிட வேண்டும். "Exemplary Punishment"

ஆனால், அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?

இதிலும், இப்போது வினா என்னவெனில் அந்த 30 சீக்கிய சகோதரர்களையும் கொலை செய்தது யார்?

இங்கே - நம் நாட்டில் - என்ன நடக்கின்றது என்றால் ஒரு தீவிரவாதத்தை - பெரும்பாலும் சங்கப் பரிவாரத்தின் தீவிரவாதத்தை - அரசு தீவிரவாதம் சமன் செய்கின்றது.

அப்பாவி மக்கள், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் பிணமாக விழுகின்றார்கள்.

இங்கே அரசு தீவிரவாதத்திற்குப் பலியானவர்கள் 30 சீக்கியர்களும் 5 முஸ்லிம்களும் தான்.

அன்று பில்கிளிண்டன் வந்தபோது, 30+5 சீக்கியர்கள்+முஸ்லிம்கள். இப்போது பெஹல் காமில் அமெரிக்க துணை குடியரசு தலைவர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் வருகையின்போது

அங்கே பொதுமக்களின் பிணங்கள். போர்கள், மீண்டும் பிணங்கள், அத்தனையும் ஜனநாயகத்தின் பெயரால்?

அன்றும் இன்றும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தவுடன் கஷ்மீர் மக்களின் மனநிலையைத் தெரிந்தவர்கள், இதுபோன்ற தாக்குதல்கள் கஷ்மீர் சமுதாயத்திற்கு சற்றும் பொருத்தமற்ற செயல்.

கஷ்மீர் மக்கள் விருந்தோம்பல்கள் மற்றவர்களோடு பழகுகின்ற விதத்தில் அன்பு, பெருந்தன்மை ஆகியவற்றை வெளிக்காட்டி வருகின்றார்கள். இதனை கஷ்மீரில் வாழும் அத்தனை முஸ்லிமல்லாத சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தங்கு தடையின்றி சொல்லியும், எழுதியும் வருகின்றார்கள்.

இப்போதும் கஷ்மீர் டைம்ஸ் என்ற ஆங்கில இதழை நடத்திவந்த, அனூராத பாஷின் அவர்கள், இப்படிக் குறிப்பிடுகின்றார்கள் :

Kashmir does not lend legitimacy to such attacks, and these attacks go against the fundamental kashmiri ethos of hospitality.

பெஹல்கமில் நடந்த தாக்குதல் போன்றவை கஷ்மீர் மக்களின் அங்கீகாரத்தை எப்போதும் பெற்றதில்லை. கஷ்மீர் மக்களின் அடிப்படை மாண்புகளுக்கு எதிரானவை. அவர்களின் அடிப்படை மாண்புகள் உபசரிப்பும், விருந்தோம்பலுமாகும்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு கூட்டம் வெறுப்பையும் கொலைகளையும் நம்பி ஆட்சி செய்யும்.

ஒரு கூட்டம், இன்று இந்திய ஆட்சிப் பீடத்தை அப்பிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கருத்தை பதிவு செய்த அனூராத பாஷின் இப்போது அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் உண்மைகளைச் சொன்னார் என்பதற்காக துரத்தப்பட்டார்.

False Flg போலி கொடி - என்றொரு சொல்லாடல் இதுபோன்ற - பெஹல்காம் போன்ற தாக்குதல்களை குறிப்பிட - இராங்க பரிபாலத்தி லிருப்பவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.


பெஹல்காம் தாக்குதல் பற்றி, முன்னாள் ஜெர்மானிய தூதர் அப்துல் பாசித் தனது புத்தகத்தில் (Tweets) பக்கத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார். இவர் முன்னாள் இந்தியத்

தூதராகவுமிருந்தவர்.

While blames pakistan for the attack pakistan denies any involvement and insists that no evidence has been shared, said that pahalgam is a false flag operation (ACT) Committed to disguise the actual perdarator and pin blame on another party.

அதாவது இந்தியா, பாகிஸ்தானைக் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் பாகிஸ்தான், எங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என மறுத்துக் கொண்டிருக்கின்றது. சாட்சியங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. உண்மையில் பெஹல்காம் தாக்குதல் ஒரு போலி கொடி தாக்குதல். அதாவது உண்மையிலேயே தாக்குதல் நடத்தியவர்களை மறைத்துவிட்டு மற்றவர் மீது பழியைப் போடும் தாக்குதல்.

எமது வாசகர்கள் நன்றாக அறிவார்கள். இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதில் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் கைதேர்ந்தவர்கள். இந்த வகையில் நாம், நமது வேர்கள் பதிப்பகம் 1500 பக்கங்களை பல நூல்களாகவும் வெளியிட்டுள்ளது.



**இந்த** அத்தியாயம்,, வன்முறை நடைபெற்ற பிறகு பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றச் சட்டத்திற்குட்பட்ட (IPC) குற்றங்களை விசாரணை செய்தல் குறித்ததாகும். இவ்விதமான வழக்குகளில் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவை ஆதாரமாகக் கொண்டு, எவ்வகையிலான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும், காவல்துறையால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் உள்ள குறைகளையும் இந்த அத்தியாயம் பகிர்கிறது.

### முதல் தகவல் அறிக்கைகள் (FIRs)

மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 758 FIRகளில், கமிட்டி 752ஐ ஆய்வு செய்தது. இவை அனைத்தும் IPC குற்றங்களுக்கு உட்பட்டவை. இந்த FIRக்கள் வடகிழக்கு டெல்லியின் 11 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவை: காஜூரி காஸ், பஜன்புரா, கோகுல்புரி, கராவல் நகர், ஜாஃப்ராபாத், தயால்புர், ஜோதி நகர், வெல்கம், நியூ உஸ்மான்பூர், ஷாஸ்த்ரி பார்க், சோனியா விஹார்.

அதிகபட்ச FIRக்கள் (153) காஜூரி காஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பின் பஜன்புரா (136) மற்றும் கோகுல்புரி (118) ஆகிய காவல் நிலையங்கள் வருகின்றன. இது மொத்த FIRக்களில் 54 சதவிகிதமாகும்.

இது இந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் இந்த காவல் நிலையத்திற்கு அருகில் இருந்திருக்குமோ எந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் (418). ஹிந்துக்களின் புகார்களின் பேரில் 184 FIRக்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் புகார்களின் பேரில் 150 FIRக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான FIRக்கள் அறியப்படாத குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

### குற்றங்கள்

ஆயுதம் கொண்டு சட்டவிரோத கூட்டமாக கூடல் (IPC பிரிவுகள் 142-145, 149)

ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரம் (146-148) திருட்டு (380)

கொள்ளை (392)

சொத்துக்களை தீ வைத்து அழித்தல் (427, 435, 436)

காயம் ஏற்படுத்தும் நோக்கில் ஆக்கிரமிப்புகள் (452, 454, 455, 457, 458)

புகார் அளித்தவர்கள் பெரும்பாலும் வடகிழக்கு டெல்லியின் குடியிருப்பாளர்கள். அவர்கள் தங்கள் வீடு, கடை மற்றும் வியா

## டெல்லி கலவரம்

# நீதிபதிகளின் விசாரணை

## அத்தியாயம்-7

பாரங்கள் எரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப் பட்டதாக தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை, கூட்டத்தின் அடையாள குறிப்புகளும் குறிப்பிடப்படவில்லை.

பொது சொத்துகளை சேதப்படுத்தும் தடுப்பு சட்டம், 1984 இந்தச் சட்டத்தின் பிரகாரம் 51 FIRக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

IPC பிரிவு 302 (கொலை) - கீழ்க்கண்ட காவல் நிலையங்களில் 48 FIRக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன:

- கோகுல்புரி - 12
- தயால்புர் - 12
- கராவல் நகர் - 11

கோகுல்புரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 12 FIRக்களில், 9 FIRக்கள் பகீரதி விஹார், ஜொஹ்ரிபூர் மற்றும் கோகுல்புரி பகுதியில் உள்ள கழிவு நீராளங்களில் கண்டெடுக்கப்பட்ட 11 உடல்களுக்கு தொடர்புடையவையாகும்.

### விசாரணையின் நிலை

டெல்லி காவல்துறையினால் வெளியிடப்பட்ட ஆரம்ப தகவலின்படி, அனைத்து விசாரணை பிரிவுகளும்-மாவட்ட காவல்துறை, சிறப்பு விசாரணை அணிகள் (SITs), மற்றும் ஸ்பெஷல் செல்-மொத்தமாக 1430 கைது நடவடிக்கைகளை 2020 ஜூலை 11 அன்று (வன்முறைக்கு பின் சுமார் 5 மாதங்கள்) வரை மேற்கொண்டிருந்தனர்.

2021 பிப்ரவரியில், ஒரு மூத்த காவல் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரிவித்த தின்படி, கைது எண்ணிக்கை 1753 ஆக அதிகரித்துள்ளது. இதில் 933 பேர் முஸ்லிம்கள் (53%) மற்றும் 820 பேர் ஹிந்துக்கள் (47%) என கூறப்பட்டது. இந்த 1753 பேரில், 1204 பேர் நீதிமன்ற காவலில் (Judicial Custody) இருந்தனர். 544 பேர் (31%) ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தனர்

நீதிமன்றங்களில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், மொத்தமாக 4347 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 3546 அனுமதிக்கப்பட்டன, 801 நிராகரிக்கப்பட்டன.



### 2021 அக்டோபர் மாதத்திற்கான நிலை

2021 அக்டோபரில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் அஜய் கவுதம் எதிர் டெல்லி தேசிய தலைநகர் அரசு வழக்கில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், "758 வழக்குகளில் 361 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வழக்குகளின் 48 சதவிகிதம் ஆகும். பின்னர் 2022 ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 367 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், 384 வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது." எனவே, அக்டோபர் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான காலத்தில் டெல்லி காவல்துறை மேலும் ஆறு வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளது.

மேலும் அந்த மனுவில், மூன்று வழக்குகளில் காவல்துறை முடிவறிக்கை (Closure Report) தாக்கல் செய்துள்ளதாகவும், நான்கு FIRக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

### வழக்கு விசாரணை நிலை

டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி வன்முறை வழக்குகளுக்காக இரண்டு செஷன்ஸ் நீதிமன்றங்கள் மற்றும் இரண்டு மஜிஸ்திரேட் நீதிமன்றங்களை நியமித்துள்ளது. 2022 ஜனவரி நிலவரப்படி, 92 வழக்குகளில் விசாரணை தொடங்கியுள்ளதுடன், குற்றச்சாட்டுகளை ஆதரிக்க அரசுத் தரப்பின் சாட்சிகளை பதிவு செய்யும் நிலையிலுள்ளது. ஐந்து வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் குற்றமற்றவையாக தீர்ப்பு வழங்கி தள்ளுபடி செய்துள்ளன. நான்கு வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

## முன்னிலை அறிகுறிகள் (Emerging Trends)

IPC வழக்குகளில் பிணை மனுக்கள் குறித்து, முதன்மை நீதிமன்றங்கள் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகள், விசாரணையில் சில முக்கிய பரிமாணங்களை வெளிக்கொணருகின்றன. இந்த ஆரம்ப மதிப்பீடு, நீதிமன்ற உத்தரவுகள் சுட்டிக்காட்டும் விசாரணை குறைபாடுகளை அடையாளப்படுத்துகிறது.

### பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் தாமதமான சான்றுகள்

ஒரு குற்றவழக்கில், ஒரு நபர் (அவரது வகை எதுவாக இருந்தாலும் - பொது நபர் அல்லது காவலர்) குற்றம் நடப்பதைக் காண்பதோ அல்லது அதனைப் பற்றிய தகவலைக் கேட்டதாகவோ சாட்சியமளித்தால், அவர் சாட்சியாகக் கருதப்படுவார். பல வழக்குகளில், குற்ற சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகள், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில், நாட்கள் முதல் மாதங்கள் வரை தாமதித்துள்ளனர் என நீதிமன்றங்கள் கவனித்துள்ளன. மேலும், அந்த தாமதத்திற்கு ஏற்புடைய விளக்கம் தரப்படவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குற்றவாளிகளை சுட்டிக்காட்டும் சாட்சிகள், தங்களது முதலாவது அறிக்கையிலேயே குற்றவாளிகளைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நீதிமன்றங்கள் பிணை வழங்கும் போது கூறியுள்ளன. இப்படியான தாமதமான குற்றவாளி அடையாளங்கள், சட்டத்தின் படி சாட்சியின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடியதாகும்.

### காவல்துறை சாட்சிகளின், சான்றுகளின் நம்பகத்தன்மை

சம்பவத்தில் தாக்குதலாளிகளை அடையாளம் காண்பதில் காவல்துறை சாட்சிகளின் அறிக்கைகள் தாமதமாகக் கொடுக்கப்பட்டதால், அவை நம்பகமற்றவை என நீதிமன்றங்கள் கருதுகின்றன. மேலும், சம்பவம் நடந்த நாளில் காவல்துறையினரால், காவல் நிலையத்தின் தினசரி பதிவேட்டில் (Daily Diary) சம்பந்தப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்படாமை பற்றி, விசாரணை அமைப்புகள் சரியான விளக்கம் அளிக்கத் தவறுகின்றன.

இந்திய காவல்துறைச் சட்டம், 1861 இன் பிரிவு 44 படி, காவல் நிலையத்தின் பொறுப்பான அதிகாரி, தினசரி பதிவேட்டில் (Station Diary) புகார் அளித்த நபர்களின் பெயர்கள் மற்றும் குற்றவாளிகள் உள்ளிட்ட அனைத்து முக்கியமான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. பல மாநிலங்களின் காவல்துறை வழிகாட்டிகளும், காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றன.

அந்த பதிவேட்டில் முக்கியமான தகவல்களை பதிவு செய்ய தாமதப்படுத்தியது, அல்லது பதிவே செய்யாமல் விட்டது, காவல்துறையினரால் வழங்கப்படும் தகவலின் உண்மைத்தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது.

### காசிம் எதிர் மாநிலம் வழக்கில் உயர்நீதிமன்றக் கருத்து

காசிம் எதிர். மாநிலம் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் பிணை மனுவை விசாரிக்கும் போது, சம்பவ நாள் குற்றவாளியை அடையாளம் கண்ட பிறகு அந்த அதிரடி காவல்துறை (Beat Constables) எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாததைக் குற்றம்சாட்டியது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவரால் குற்றவாளி அடையாளம் காணப்பட்ட பின்பு தான் காவல்துறை சாட்சிகள், குற்றவாளியின் பெயரை கூறியுள்ளதை நீதிமன்றம் கவனித்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

### நீதிமன்றக் கருத்துக்கள்

2020 பிப்ரவரி 25ஆம் தேதி நடந்த சம்பங்கள் பற்றின, காவலர் சௌதன் மற்றும் காவலர் பவன் ஆகியோரின் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சம்பவம் ஏன் நடந்தது என்பது, விவாதத்திற்குரியதாக இல்லை. இவர்கள் குற்றஞ்சாட்டப்பட்ட மனுதாரரையும், மற்ற கூட்டுக்குற்றவாளிகளையும் அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளனர். எனினும், 2020 பிப்ரவரி 25 அன்று சம்பவம் நடந்த நாளில், மனுதாரர் குறித்தும் சம்பவம் குறித்தும் சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் PCR (Police Control Room) அழைப்பு அல்லது DD (Daily

Diary) பதிவு ஏன் செய்யப்படவில்லை என்ற விளக்கம் இல்லை.

சம்பவத்தில் காயமடைந்த நபர், 2020 மார்ச் 2 அன்று தனது அறிக்சையில் மனுதாரரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பிறகே, 2020 மார்ச் 3 அன்று காவலர் சௌதன் மற்றும் பவன் ஆகியோர் சம்பவ இடத்தில் கடமையில் இருந்தனர் என்றும், சம்பவத்தைக் கண்டு மனுதாரரை அடையாளம் கண்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

### நீதிமன்றத்தின் பார்வை:

Zubair @ Zuber v. State NCT of Delhi மற்றும் Liyakat Ali v. State Govt. of NCT of Delhi வழக்குகளில், டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கும் போது மேலுள்ள செய்திகளை மனதில் கொண்டு கருத்து தெரிவித்துள்ளது.

Mohd. Danish v. State வழக்கில், கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய ஒருவருக்கு பிணை வழங்கும் போது (FIR எண் 60/2020, தயால்புர் காவல் நிலையம்), காவல் துறையினரால் பெயர்கள் பின்னர் கூறப்பட்டிருந்ததை நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது. நீதிமன்றம் கூறியது:

“இங்கு குறிப்பிடத் தேவையானது என்னவென்றால், பீட் கான்ஸ்டபிள் சயான் மற்றும் கான்ஸ்டபிள் சுனிலின் 2020 பிப்ரவரி 27 தேதியிலான முதல் சாட்சியில் (Cr PC பிரிவு 161 கீழ்) மனுதாரரின் பெயரைக் குறிப்பிடவில்லை. 12 நாட்கள் கழித்து 2020 மார்ச் 10 அன்று வழங்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சாட்சியறிக்கையில் தான் முதன்முறையாக மனுதாரரின் பெயர் இடம்பெற்றது. அவரை முதலில் நந்தநகரி காவல் நிலைய காவலர்கள் 10.03.2020 அன்று கைது செய்தனர், பின்னர் அவரை குற்றப்பிரிவு அலுவலகம் (Crime Branch), சாணக்யபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.”

Tanveer Malik v. State வழக்கில், சம்பவத்துக்குப் பிறகு DD பதிவு செய்யப்பட்டதா என விசாரணை அதிகாரியிடம் உயர்நீதிமன்றம் கேட்டது. அதற்கு அதிகாரி, “நான் தகவலை காவல் நிலையத்துக்கு தெரிவிக்க முடியவில்லை” என பதிலளித்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் கூறியது:

“மேலே குறிப்பிடப்பட்ட கான்ஸ்டபிள்கள் சௌதன் மற்றும் பவன் ஆகியோர் 25.02.2020 அன்று சம்பவ இடத்தில் கடமையில் இருந்ததாகவும், குற்றவாளியை மற்றும் மற்ற கூட்டுக் குற்றவாளிகளை அடையாளம் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் அந்த நேரத்தில் மனுதாரரின் பெயரை குறிப்பிடும் வகையில் எந்தவொரு DD பதிவு அல்லது PCR அழைப்பு செய்யவில்லை என்பது உண்மை. மேலும், 25.02.2020 முதல் 02.03.2020 வரையிலான காலத்தில், காவல்துறையால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை. 29.02.2020 அன்று காவலர்கள் மருத்துவமனைக்கு சென்றதாக பதிவுகள் உள்ளன, ஆனால் காயமடைந்தவர் அப்போது எங்கும் காணப்படவில்லை.”



### மற்ற வழக்குகளில் பிணை வழங்கப்பட்ட நிலைமை

சில வழக்குகளில் செஷன்ஸ் நீதிமன்றமும் இதே காரணங்களை மனதில் கொண்டு பிணை வழங்கியுள்ளது. உதாரணமாக, State v. Shah Alam, State v. Rashid Saifi, மற்றும் State v. Mohd. Shadab ஆகிய மூன்று வழக்குகளிலும் (மூன்றும் FIR எண் 109/2020, தயால்புர் காவல் நிலையம் சார்ந்தவை), கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பொதுவான உத்தரவின் மூலம் குற்றச்சாட்டுக் குள்ளான மூவருக்கும் பிணை வழங்கியுள்ளார். நீதிமன்றம் கூறியது:

“State v. Shah Alam வழக்கில் பீட் கான்ஸ்டபிள் பவனின் அடையாளம் காண்பது முக்கியத்துவமில்லாததாகவே இருக்கிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சம்பவம் நடந்த 24.02.2020 அன்று குற்றவாளிகளை நேரில் கண்டு அடையாளம் கண்டுள்ளதாகக் கூறிய பவன், ஏன் தனது

அறிக்கையை 05.04.2020 அன்று அளித்தார் என்பதை இந்நீதிமன்றம் புரிந்துகொள்ள இயலவில்லை. சம்பவம் மற்றும் அறிக்கை இடையே 40 நாட்கள் கால தாமதம் உள்ளதால், இந்த தாமதத்திற்கு விசாரணை அதிகாரியால் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. காவல்துறையினராக இருப்பவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்காமலும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் இருப்பது இந்த சாட்சியின் நம்பகத்தன்மையை பெரிய சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது.”

இதே போன்ற காரணங்களால் State v. Salim Malik @ Munna வழக்கிலும் பிணை வழங்கப்பட்டது.

State v. Kuldeep Singh வழக்கில் (FIR எண் 119/2020, காஜூரி காஸ் காவல் நிலையம்), ஒரு நபரை தாக்கி கொலை செய்த கூட்டத்தின் உறுப்பினராக குற்றம் சாட்டப்பட்ட மனுதாரருக்கு பிணை வழங்கிய போது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கூறியது:

“பீட் கான்ஸ்டபிள் புபேந்தர் மற்றும் பிசி அனில் ஆகியோர் மனுதாரரை அடையாளம் காணும் சம்பவம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. ஏனெனில் அவர்கள் ஆரம்ப அறிக்கைகளில் மனுதாரரை அடையாளம் காணவில்லை. ஆனால் பின் 03.05.2020 அன்று CrPC பிரிவு 161ன் கீழ் அளித்த மேலதிக அறிக்கையில் தான் அவரை குறித்துள்ளனர். மேலும் கான்ஸ்டபிள் அமித் 11.05.2020 அன்று தான் அவரது பெயரை கூறியுள்ளார். சம்பவம் நடந்த நாள் 25.02.2020 என்பதால், குறைந்தது 70-80 நாட்கள் தாமதமாக இருக்கிறது. இத்தகைய காவல்துறை அதிகாரிகள் சம்பவநேரத்தில் அவரை கண்டதாக தெரிவித்தும், உடனடியாக தகவல் அளிக்காமலும், தாமதமாக அறிக்கையளித்துள்ளதை நீதிமன்றம் நம்பத்தகுந்ததாக பார்க்க முடியவில்லை.”

தொடர்ந்து உண்டாகும் விளக்கமற்ற தாமதங்கள், சாட்சிகள் திட்டமிட்டு சேர்க்கப்பட்டிருக்கலாம் என நீதிமன்றங்கள் எச்சரிக்கின்றன.

State v. Shah Alam வழக்கில், குற்றவாளியை விடுவிக்கும் போது நீதிமன்றம் கூறியது:

“ஒரு கடமைமிக்க காவல்துறை அதிகாரியாக,

கான்ஸ்டபிள் ஜ்யான் சிங் சம்பவம் நடந்தவுடன் IO/Dayalpur காவல் நிலையத்திற்கு தகவல் தர வேண்டியது அவசியம். ஆனால் அவர் அது செய்யவில்லை. மாறாக, 03.03.2020 அன்று CrPC பிரிவு 161ன் கீழ் அவரது அறிக்கை பதிவு செய்யப்படும்போது தான் முதன்முறையாக குற்றவாளிகளை குற்றம்சாட்டியுள்ளார். அவரின் இந்த மௌனம் மற்றும் தாமதம் விசாரணை அதிகாரியின் வழக்குக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், அவர் “திட்டமிட்டு சேர்க்கப்பட்டவர்” எனும் எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.”

Irshad Ahmed v. State of NCT of Delhi வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் 07.10.2020 அன்று பிணை வழங்கிய உத்தரவில், காவல்துறை சாட்சிகள் திட்டமிட்டு சேர்க்கப்பட்டவர்கள் போலவே தோன்றுகின்றனர் எனக் கூறியது. நீதிமன்றம் குறிப்பிடுகிறது:

“கான்ஸ்டபிள் பவன் மற்றும் கான்ஸ்டபிள் அங்கித் ஆகியோர் நேரில் பார்த்த சாட்சிகளாகவும், சம்பவ இடத்தில் இருந்தவர்களாகவும், மனுதாரரையும் மற்ற குற்றவாளிகளையும் அடையாளம் காண்பித்துள்ளனர். எனினும், அவர்கள் சம்பவம் நடந்த நாளான 25.02.2020 அன்று எந்தவிதமான புகாரும் அளிக்கவில்லை. ஆனால் எஃப்ஐஆர் 28.02.2020 அன்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சாட்சிகள் போலீசால் பின்னர் இணைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.” (முக்கியமாக குறிப்பிடப்படுகிறது)

Firoz Khan v. State வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது, சம்பவ இடத்தில் போலீஸ் கான்ஸ்டபிளின் உண்மையான இருப்பையே சந்தேகித்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது:

“கான்ஸ்டபிள் ஒருவர் மனுதாரரை உள்ளடக்கிய இருவரின் பெயர்களைக் கூறுகிறார். ஆனால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட புகாரில், புகாராளி தனது கடையை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியபோது போலீசை அழைத்தபோது, தொலைபேசிகள் பிஸியாக இருந்ததாகவும், அதனால் உயிரைக் காக்க ஓடிச் சென்றதாகவும் கூறுகிறார். இந்நிலையில் Ct.விகாஸ் சம்பவ இடத்தில் இருந்ததாகவும்,

மனுதாரரின் குற்றச் செயலை நேரில் பார்த்த தாகவும் கூறுகிறார். முதற்கண் பார்க்கும்போதே, Ct.விகாஸ் அங்கே இருந்திருந்தால், புகாராளர் ஏன் போலீசைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறுகிறார் என்பது விளக்க மில்லாத விஷயமாக உள்ளது.” (முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது)

Mohd. Rehan @ Arshad Pradhan v. State NCT of Delhi வழக்கில், 12.10.2020 அன்று டெல்லி உயர் நீதிமன்றம், தயால்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் எண் 117/2020-இல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட மனுதாரருக்கு ஜாமீன் வழங்கியது. குற்றச்சாட்டு என்னவெனில், சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றதுடன் சொத்துக்களை அழித்தும் எரித்தும் உள்ளடக்கம். இந்த வழக்கில் போலீஸ் கண்காட்சிச் சாட்சிகளின் நம்பகத்தன்மையை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது, ஏனெனில் அவர்கள் சம்பவ நாளில் எந்தவிதமான PCR அழைப்போ அல்லது DD பதிவோ செய்யவில்லை. நீதிமன்றம் குறிப்பிட்டது:

“கான்ஸ்டபிள் பவன் மற்றும் கான்ஸ்டபிள் விசும் ஆகியோரின் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்கள் மனுதாரரை அடையாளம் கண்டதாக கூறுகிறார்கள். இருப்பினும், சம்பவம் நடந்த 25.02.2020 அன்று எவ்விதமான PCR அழைப்பு அல்லது DD பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் போலீசில் பொறுப்புள்ள அதிகாரியாக இருந்தும் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.”

### பொதுச் சாட்சிகளின் நம்பகத்தன்மை:

சில வழக்குகளில், போலீசாரால் காட்டப் பட்ட பொதுச் சாட்சிகள் பற்றிய நம்பகத் தன்மையை நீதிமன்றங்கள் சந்தேகிக்கின்றன. ஒரு பொதுவான புகாரின் பதிவுக்குப் பிறகு, சில நாட்கள் தாமதமாக, எந்தவிதமான காரணமுமின்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் பொதுச் சாட்சிகள் அமைந்துள்ளனர். இத்தகைய திடீர் அடையாளம் மற்றும் கால தாமதம், சாட்சிகள் உண்மையா என நீதிமன்றங்களை சந்தேகிக்கச் செய்துள்ளது.

State v. Shah Alam, State v. Rashid Saifi, மற்றும் State v. Mohd. Shadab வழக்குகளில் (எஃப்ஐஆர் எண் 109/2020, தயால்பூர் காவல் நிலையம்),

மூன்று மனுதாரர்களுக்குச் சமன்பட்ட உத்தரவின்படி ஜாமீன் வழங்கியபோது, அவர்கள் பெயர்களை பொதுச் சாட்சிகள் குறிப்பிடுவதில் ஏற்பட்ட தேக்கத்தைக் கவனித்த நீதிமன்றம், அவர்களின் செயலை சந்தேகத்திற்குரியதாகக் கண்டது. நீதிமன்றம் கூறியது:

“அதிலும், பொது சாட்சிகளான ராஜ்பீர் சிங், ஷாபுதீன் மாலிக், பிரதீப் குமார் வர்மா, சுரேந்தர் சிங், இர்ஷாத் மற்றும் நிதின் ஆகியோரின் 161 Cr.P.C பிரிவின் கீழ் வாக்குமூலங்கள், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மனுதாரர்கள் கலவரக் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறுவது சந்தேகத்திற்குரியது,

ஏனெனில், மேலே குறிப்பிடப்பட்ட நேரில் பார்த்த சாட்சிகள் / பொதுச் சாட்சிகள் சம்பவம் நடந்த அன்றே மனுதாரர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் ஏன் இவ்வளவு நாட்கள் காத்திருந்தார்கள் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படாத முக்கியமான கேள்வியாக இந்நீதிமன்றத்தில் உள்ளது.”

State v. Salim Malik @ Munna வழக்கில், தயால்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் எண் 136/2020-இல் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கியபோது, நீதிமன்றம் குறிப்பிடுகிறது:

“பிரிவு 161 Cr.P.C. கீழ் 20.05.2020 அன்று பதிவு செய்யப்பட்ட பொதுச் சாட்சியான சாகித் ஹசனின் வாக்குமூலத்தை நான் ஆய்வு செய்தேன். அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நேரத்துக்குள், இந்த வழக்கில் முக்கிய குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. விசாரணை நிறுவனம், குற்றப்பத்திரிகை தாக்கலுக்குப் பிறகும், ஏதேனும் குறிப்பிட்ட ஆதாரம் கிடைத்தால் புதிய சாட்சியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யும் உரிமை கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த வாக்குமூலம் சம்பவத்துக்குப் பிறகு சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இந்நீதிமன்றம் கவனிக்காமல் இருக்க முடியாது. மேலும், இந்த வாக்குமூலத்தில் கூட, மனுதாரர் குறித்து ‘அவர் ஷோரூமில் தீவைத்தார்’ என்கிற குற்றச்சாட்டு

எதுவும் இல்லை; பொதுவான வகையில் கலவரக் கூட்டத்தினால் தீயுரை சொல்வது பற்றியே தான் கூறப்பட்டுள்ளது. எனினும், மேற்படி வாக்குமூலம் தோற்றத்தில் சாதாரணமானதாகவும், அது குற்றப்பத்திரிகை எண் 59/2020 (ஸ்பெஷல் செல் விசாரணை செய்கிறது) மற்றும் 60/2020 ஆகிய வழக்குகளுக்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்; ஆனால், அதே வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரரை முடிவில்லாமல் சிறையில் வைக்க முடியாது.”

State v. Kuldeep Singh வழக்கில் (கஜூரி கால் காவல் நிலையம், எஃப்ஐஆர் எண் 119/2020), ஜாமீன் வழங்கியபோது, போலீசார் 83 நாட்கள் தாமதமாக பொதுச் சாட்சியின் வாக்குமூலத்தை பதிவு செய்ததை நீதிமன்றம் கவனித்தது.

Devangana Kalita v. State of NCT of Delhi வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிடுகிறது:

“சம்பவம் நடந்த டிசம்பர் 2019 முதல் குற்றவாளி இருப்பதைத் தெரிந்திருந்தபோதும், சாட்சிகள் இருமாதங்களைத் தாண்டிய தாமதத்துடன் அவரது பெயரை குறிப்பிட்டனர். இந்த தாமதம், அவர்களது சாட்சியை சந்தேகத்திற்குரியதாக ஆக்குகிறது.”

இதேபோன்று, State v. Khalid Saifi மற்றும் State v. Umar Khalid வழக்குகளில் கூடுதல் அமர்வுநீதிபதி குறிப்பிட்டுள்ளார்:

“PW ராகுல் கலானா என்பவரின் பிரிவு 161 Cr.P.C. கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம், 08.01.2020 அன்று மனுதாரர், சுக குற்றவாளி தாஹிர் ஹுசைன் மற்றும் காலித் சைஃபி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பை மட்டும் குறிப்பிடுகிறது; ஆனால் அந்த சந்திப்பின் உள்ளடக்கம் பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. அதிலும், ராகுல் கலானா என்பவர், எஃப்ஐஆர் எண் 59/2020 வழக்கிலும் சாட்சியாக உள்ளவர். அந்த வழக்கில் ‘குற்றசெயலின் சதி’ என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. ஆனால் 21.05.2020 அன்று அவர் பதிவு செய்த வாக்குமூலத்தில் ‘சதி’ குறித்த எந்தவொரு குறிப்பும் இல்லை. ஆனால் 27.09.2020 அன்று பதிவு செய்த புதிய வாக்குமூலத்தில் திடீரென ‘சதி’ குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது, ஒரு பார்வைக்கு கூட நம்பமுடியாத



வகையில் உள்ளது.”

Mohd. Rehan @ Arshad Pradhan v. State NCT of Delhi வழக்கில், குற்றவாளி ஏற்கனவே தெரிந்திருந்த நபர் என பொதுச் சாட்சிகள் அடையாளம் காட்டியதின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். எனினும், டெல்லி உயர்நீதிமன்றம் பொதுச் சாட்சிகள் தொடர்பான வாக்குமூலங்களை சந்தேகிக்கிறது:

“இரஃபான், சலீம், சுரேந்தர் சிங் மற்றும் பிரதீப் குமார் வர்மா ஆகிய சாட்சிகள் மனுதாரரை முன்னமேயே தெரிந்தவர்கள் என கூறினாலும், அவர்கள் யாரும் 25.02.2020 அன்று போலீசிடம் எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை.”

Liyakat Ali v. State Govt. of NCT of Delhi வழக்கில், எஃப்ஐஆர் எண் 88/2020-இல் ஜாமீன் வழங்கியபோது, டெல்லி உயர்நீதிமன்றம் இதே போன்ற பொதுவான ஒற்றுமைகளை எடுத்துக்கொண்டது.

Pradeep Rai v. The State (NCT) of Delhi வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் கண்ணால் கண்ட சாட்சியின் நம்பகத்தன்மையை சந்தேகித்தது மற்றும் கீழ்காணும் வகையில் குறிப்பிட்டது:

“இந்நீதிமன்றத்தின் மேற்பார்வை கருத்துப் படி, வழக்கில் கண்கண்ட சாட்சி, ‘கலி எண்.8’-ல் வசிப்பவர். அவர் ‘கலி எண்.10’-இல் நடந்த சம்பவத்தைப் பார்த்திருக்கக்கூடும், ஏனெனில் அது அவரது வீட்டுக்கு அருகில்தான் உள்ளது. ஆனால் ‘கலி எண்.3’-ல் நிகழ்ந்த சம்பவத்தை அவர் எவ்வாறு பார்த்தார் என்பது சந்தேகத்திற்குரியது, ஏனெனில் அது அவர் வசிக்கும் இடத்துக்கும் ‘கலி எண்.10’-க்கும் வெகுதூரம்



உள்ளது.”

**State v. Gurmeet வழக்கில்,** ஜோதி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் எண் 61/2020-இல் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியபோது, நீதிமன்றம் பொதுச் சாட்சியின் நடத்தை பற்றி கேள்வி எழுப்பியது. நீதிமன்றம் கூறியது:

“வழக்கறிஞர் கண்கண்ட சாட்சி ரஃபீக் என்பவரை மையமாக்கி வாதிட்டுள்ளார். அவர் பிரிவு 161 Cr.P.C. கீழ் அளித்த வாக்குமூலத்தில், தாம் காய்கறி விற்பவராகவும், 25.02.2020 அன்று கர்தம்புரி புலியாவிலிருந்து சர்வீஸ் ரோட்டுக்குள் காய்கறி விற்கச் செல்லும்போது கலவரம் நடந்ததாகவும், ஹிந்து குழுவினர் சில முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், சிலர் துப்பாக்கிச் சூடு செய்து கலவரத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட குர்மீத் உட்பட 56 பேரை, அருகில் வாழ்ந்தவர்கள் என்பதால் முகம் பார்த்துத் தெரிந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் அவர்களது முகவரி தெரியாது எனவும் கூறியுள்ளார். அவர் இந்த வாக்குமூலத்தை 24.04.2020 அன்று அளித்துள்ளார், அதாவது சம்பவத்துக்குப் பின்னர் 2 மாதத்திற்கும் மேலாகி விட்டது.

மேலும், மனுதாரர், எந்த சாட்சியாலும் அடையாளம் காட்டப்பட்டு கைது செய்யப்படவில்லை; மாறாக மண்டோலி சிறையில் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலைமையில், ரஃபீக் குற்றவாளியை முகம் பார்த்தே அடையாளம் கண்டுபிடித்தார் என

எவ்வாறு நம்புவது என்பது இன்னும் தெரியாத புதிதாகவே உள்ளது. இந்த இரு நிலைகளுக்கிடையே மிகப்பெரிய பிளவு இருக்கிறது.” (வலியுறுத்தலுடன்)

நீதிமன்றங்களில் காரணமின்றி விளக்கம் இல்லாத தாமதம் இருந்தால் மட்டுமே குற்றச் சாட்டுகள் விமர்சிக்கப்படுகின்றன. ஒருவேளை சாட்சியால் தாமதத்திற்கு நியாயமான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தால், நீதிமன்றங்கள் அதை ஏற்றுக் கொள்ளுகின்றன.

மேலும், கணிக்கமுடியாத வெறிச்சோடிய கலவர சூழ்நிலையில் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள், பல்வேறு மனநிலைச் சிக்கல்கள் போன்ற காரணங்களால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போகக்கூடும் என்பதையும் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

**State v. Sonu Saifi வழக்கில்,** நீதிமன்றம் குறிப்பிடுகிறது:

“26.02.2020 அன்று PW ரோஹித் சோலங்கி தனது ஆரம்ப வாக்குமூலத்தில் மனுதாரரின் பெயரை குறிப்பிடாததைப் பொருத்தவரை, அவரது சகோதரர் திடீரென உயிரிழந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சல், வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருந்திருக்கக்கூடும் என்ற சிறப்பு அரசு வழக்கறிஞரின் வாதத்தில் நியாயம் இருக்கிறது. இப்படியான ஒரு அசாதாரண சூழ்நிலையில், ஒரு சாதாரண நபர் கூட தன்னை மீட்டெடுக்க சிறிது நேரம் தேவைப்படும். மேலும், இப்படியொரு நேரத்தில் ஒரு மனிதனிட

மிருந்து சம்பவத்தின் முழுமையான விவரங்களை விரைவாக எதிர்பார்க்க முடியாது.”

அதேபோன்று, State v. Ashraf Ali வழக்கில் குற்றச்சாட்டுகளை உருவாக்கியபோது, கூடுதல் அமர்வு நீதிமன்றம் குறிப்பிடுகிறது:

“இந்த வழக்கில் சம்பவத்தைப் பதிவு செய்த எந்தவொரு CCTV காட்சியோ, வீடியோ கிளிப்போ இல்லை. இருப்பினும், தற்போது 21.04.2020 அன்று PW அஜீத்குமார் தோமர் அளித்த வாக்குமூலம் பதிவாகியுள்ளது, அதில் அவர் சம்பவத்தைத் தெளிவாக விவரித்ததோடு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கலவரக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கலவரத்தில் செயலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காட்டியுள்ளார். இந்தத் தருணத்தில், சாட்சி கொடுக்க உண்டான தாமதத்தினாலோ, புகாரளிப்பவர் குற்றவாளியின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்பதாலோ, அந்த வாக்குமூலத்தை நிராகரிக்க முடியாது. சிறப்பு அரசு வழக்கறிஞர் (Special PP) எஃப்ஐஆர் பதிவு மற்றும் சாட்சிகளின் வாக்குமூலம் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நியாயமான விளக்கத்தை வழங்கியுள்ளார்.”

சமீபத்தில், State v. Mithhan Singh வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம், தனியார் வீடுகளையும் பாத்திமா மசூதியையும் தீவைத்து அழித்ததாகக் கூறப்படும் இரண்டு ஆண்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்கியது. நீதிமன்றம் கூறியது:

“இந்த வழக்கில் சாட்சிகள் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கவோ, தங்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்யவோ முன்வரவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்த வழக்கு 24.02.2020 முதல் 26.02.2020 வரை வடகிழக்கு மாவட்டத்தில் நடந்த கலவரங்களின் பின்விளைவே என்பதும், காவல்துறையினரும் பாராமிலிட்டரி படையினரும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதற்குப் பிறகும் பயமும் மன உளைச்சலும் நிறைந்த சூழ்நிலை அந்தப் பகுதியில் பல நாட்கள் நிலவியிருந்தது என்பதும் முக்கியமாகக் கருதப்பட வேண்டும். இந்த சூழலில் ஒரு வார தாமதம் என்பது நியாயமானது எனச் சாதாரண புத்திசாலிக்கும் தோன்றும், எனவே இத்தாமதம் வழக்கின் நிலைத்தன்மைக்கு

இந்தத் தருணத்தில் பாதிப்பேதும் செய்யாது.”

இதேபோல, State v. Mohd. Shahnawaz @ Shanu வழக்கில், FIR எண் 85/2020-இல் நால்வருக்கு எதிராக கலவரம் மற்றும் சட்ட விரோதக் கூட்டம் குறித்த குற்றச்சாட்டுகளை எழுப்பியபோது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தாமதத்தை மன்னித்தது.

### தாமதிக்கப்பட்ட வாக்குமூலங்கள்: Fabrication எனும் சந்தேகம்

விளக்கமின்றி தாமதமாகக் கொடுக்கப்படும் வாக்குமூலங்கள் சாட்சியை வலுக்கட்டாயமாக தயாரித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது காவல் துறையினர் கொடுக்கும் வாக்குமூலங்களுக்கு இன்னும் அதிகம் பொருந்துகிறது, ஏனெனில் அவர்கள் விசாரணைச் செயல்முறைகளைப் பற்றித் தெளிவாக அறிவார்கள், பொதுமக்கள் போன்று பயப்படத் தேவையில்லை.

மேற்கண்ட நீதிமன்றத் தீர்வுகள், தாமதமாக கொடுக்கப்படும் வாக்குமூலங்களை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் சட்டவழியில் தடைகளை எதிர்கொள்வதை வெளிப்படுத்துகின்றன. சில வழக்குகளில், காவல்துறையினர் குற்றவாளிகளை நியாயமின்றி சாட்டுவதற்காக திட்டமிட்டு சாட்சிகளை உருவாக்கியிருக்கலாம் என்ற நீதிமன்றக் கருத்துகள் கூட வெளியிடப்பட்டுள்ளன.

அறிவியல் ஆதாரங்கள் குற்றவாளிகளை நிராகரிக்கின்றன

டெல்லி காவல்துறையினர், விசாரணையில் சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள், புகைப்படங்கள் போன்ற அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பல வழக்குகளில், இத்தகைய ஆதாரங்கள் குற்றவாளிகளின் சம்பவ இடத்தில் இருப்பை நிரூபிக்கவில்லை. அல்லது குற்றச் செயல்களில் குற்றவாளி ஈடுபட்டதை நிரூபிக்க முடியவில்லை.

olarak, Mohd. Danish v. State (NCT of Delhi) வழக்கில், எஃப்ஐஆர் எண் 60/2020 (கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு) சம்பந்தமாக, டெல்லி உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கும் போது

குறிப்பிடுகிறது:

“நிச்சயமாக, இந்த வழக்கில் தற்போதைய மனுதாரரை குற்றம் சாட்ட CCTV காட்சிகளோ, வைரலான வீடியோக்களோ இல்லை என்பது உண்மையாகும்.”

இதேபோல, *Liyakat Ali v. State Govt. of NCT of Delhi, Mohd. Rehan @ Arshad Pradhan v. State NCT of Delhi*, மற்றும் *State v. Ajay* ஆகிய வழக்குகளில் கூடுதல் அமர்வு நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்கும்போது இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளன.

சில வழக்குகளில், காவல்துறை CCTV காட்சிகள் அல்லது வீடியோக்களை வழங்கியிருந்தாலும், அவை நம்பகமற்றவை என நீதிமன்றம் கண்டுள்ளது. ஏனெனில், அந்தக் காட்சிகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் காணப்படவில்லை அல்லது, குற்றவாளி காணப்பட்டாலும், அவர் அருவருப்பான குற்றச் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இல்லை, அல்லது வெறுப்பூட்டும் உரையாற்றுவது போன்ற விசாரணைக்கு உட்பட்ட செயல்களில் ஈடுபடுவது காட்டப்படவில்லை.

*Olarak: State v. Auri @ Mota* - இந்த வழக்கில், காவல்துறை சமர்ப்பித்த CCTV/வீடியோ காட்சிகளில் குற்றவாளி எங்கேயும் காணப்படவில்லை என்பதை குறித்துவிட்டு, கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

*Kasim v. State FIR* எண் 91/2020 வழக்கில், ஜாமீன் வழங்கும் போது டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது:

“எச்சரிக்கையுடன் சொல்கிறோம், குற்றப் பத்திரிகையின் பக்கம் 23ல், பத்தி எண் 10-இல் 11 வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் இருந்து பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவை 24/25.02.2020-இல் நடந்த கலவரங்களை காட்டுகின்றன. குற்றவாளி *Tahir Hussain* மற்றும் *Liyakat CCTV* காட்சிகளில் காணப்படுகிறார்கள். ஆனால், தற்போதைய மனுதாரர் அந்த 11 வீடியோக்களிலும் எங்கேயும் காணப்படவில்லை.”

*State v. Natasha Narwal, FIR* எண் 50/2020 (ஜாப்ராபாத் காவல் நிலையம்) வழக்கில், குற்றவாளி ஒரு சட்டவிரோதக் கூட்டத்தில்

கலந்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் கூறியது:

“சிறப்பு அரசு வழக்கறிஞரும் விசாரணை அதிகாரியும் சில வீடியோக்களை நீதிமன்றத்தில் காண்பித்தனர். அந்த வீடியோக்களில் குற்றவாளி ஒரு சட்டவிரோதக் கூட்டத்தில் இருப்பது தெரிகிறது. ஆனால், அவர் வன்முறையில் ஈடுபடுவதாகவோ, ஊக்குவித்ததாகவோ எந்தக் காட்சியும் இல்லை.”

*Devangana Kalita v. State NCT of Delhi* டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது:

“நான் வழக்குப் பதிவேட்டை (case diary) மற்றும் pen drive-ஐ சோதனை செய்தேன். அதில், தஞ்சமனிக்கும் அமைதிப் பேரணிகளில் குற்றவாளி சமூக அமைதிக்குரிய முறையில் கலந்துகொண்டதாக தெரிகிறது. இது இந்திய அரசியலமைப்பின் சரத்து 19-இன் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமை. ஆனால், அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை உட்கட்டளைகள் வழங்கி ஊக்குவித்ததாகவோ, வெறுப்புரைகள் வழங்கி வன்முறையைத் தூண்டியதாகவோ எந்தவொரு ஆதாரமும் காவல்துறையால் சமர்ப்பிக்கவில்லை.”



இந்த ஜாமீன் உத்தரவை, மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் வைத்து, முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் மாநிலத்தின் மேல்மேல்முறையீட்டை நிராகரித்தது.

*Firoz Khan v. State* இந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது:

“குற்றப்பத்திரிகையில் உள்ள CCTV காட்சிகள் 24.02.2020 அன்று *Rajdhani*

Public School-இல் இருந்து பெறப்பட்டவை. ஆனால், சம்பவம் நடந்த புகார்தாரரின் கடை (Complainant's Shop), பள்ளியின் இடம் ஆகியவை ஒரே வழியில் 400 மீட்டர் தூரத்தில் இருந்தாலும், இவை ஒரு வழித்தட திருப்பத்தில் அமைந்துள்ளன. இதனால், பள்ளியில் உள்ள கேமராக்கள் அந்த கடையை காண முடியும் என்பது நம்பமுடியாதது.”

**Saiyad Ifthikar v. State NCT of Delhi** இந்த வழக்கில், நீதிமன்றம் CCTV ஆதாரங்களை நிராகரித்தது, காரணம்:

“மனுதாரரின் பார்வைத்திறன் -3.75 என்ற அளவுக்கு குறைந்தது. ஆனால் CCTV காட்சிகளில் அவர் கண்ணாடி (spectacles) இன்றி இரவில் காணப்படுகிறார். சம்பவம் 24.02.2020 இரவு 9:31:50 மணிக்கு நடந்தது. இதுபோன்ற பார்வைக்குறைவுள்ள நபர் இரவில் தெளிவாக காண இயலாது என்பதுதான் சாதாரண புத்தி சாலித்தனத்தின் அடிப்படை. மேலும், அவர் அந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான CDR (Call Detail Record) ஆதாரமும் இல்லை.”

**State v. Anwar Hussain** இந்த வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் கூறியது:

“சம்பவம் 24.02.2020 அன்று நடந்தது. ஆனால் காவல்துறையின் CCTV ஆதாரம் 23.02.2020 என்பதால், குற்றப்பொறுப்பு விதிக்க முடியாது. எனவே, ஜாமீன் வழங்கப்பட்டது.”

**State v. Gurmeet Singh @ Sonu** இந்த வழக்கில், CCTV காட்சிகள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பெறப்படவில்லை, ஆனால் அருகிலுள்ள வேறு இடத்திலிருந்து பெறப்பட்டது என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டது.

**Junaid v. State** இந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் முழு வீடியோவை பார்வையிட்ட பின்னர் கண்டறிந்தது:

“வீடியோவில், NDTV prime-time anchor ரவீஷ் குமார் கூறுவதுபோல, Mohan Nursing Home Hospital-இல் இருந்து ஒரு நபர் துப்பாக்கியால் சுடுகிறார், மேலும் அவர் தலைக்கவசம் (helmet) அணிந்துள்ளார். மற்றொரு நபர் துப்பாக்கியை கைக்குட்டையால் மூடுகிறார் என்பதும் காணப்படுகிறது. ஆனால் விசாரணை அதிகாரிகள் வீடியோவில் தங்களுக்கு சாதகமான

ஒரு பக்கத்தை மட்டுமே கவனித்துள்ளனர். இரு தரப்பினரும் கற்களை வீசியதும், வழக்கில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் வீடியோவில், Mohan Nursing Home-இல் இருந்து மட்டுமே காணப்படுகிறது.”

இந்த வழக்குகளின் அடிப்படையில், CCTV மற்றும் வீடியோ ஆதாரங்களை நீதிமன்றங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல், விசாரணையின் நேர்மையை மதிப்பீடு செய்துள்ளன. பாதுகாப்பான மற்றும் சட்டப்படி நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இல்லாமல், மனிதவியல் காரணங்கள், பார்வை குறைபாடுகள், மற்றும் தொலைவிலுள்ள இடங்களில் இருந்து படம் பிடிக்கப்பட்டவை ஆகியவையால், குற்றவாளிகளை நிரூபிக்க முடியவில்லை என்பது தொடர் நியாயமான தீர்வாகக் கூறப்பட்டுள்ளது.

CCTV காட்சிகள் குற்றவாளி வன்முறையில் ஈடுபட்டிருக்கிறாரென நிரூபித்தால், நீதிமன்றங்கள் ஜாமீன் மறுத்துவிட்டன. உதாரணமாக, **State v. Ashish Kumar** என்ற வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பது குறித்து குறிப்பிட்டது:

“இப்போதைய வழக்கில், நம் முன் குற்றவாளி குறித்து பொதுமக்கள்/சாட்சி, நபர் நீரஜ் குமார் என்றவர் மூலம் தெளிவான அடையாளம் உள்ளது. மேலும், சிசிடிவிகாட்சிகளில், சுலேமான் அவர்களை “தண்டா” கொண்டு துஷ்பிரயோகிக்கும் வன்முறைச் சூழலில், குற்றவாளி மற்றும் கூட்டாளியான கவுரவ் மற்றும் கைது செய்யப்பட்ட இளையவர் ‘வன்முறை குழுவின்’ உறுப்பினராகத் தெளிவாகக் காணப்படுகிறார்.”

மேலும், சில நேரங்களில், சிசிடிவி மற்றும் டிஜிட்டல் வீடியோ பதிவுகள் (DVR) குழப்பக் காரர்களால் அழிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் வாதத்தை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. **State v. Ashraf Ali** வழக்கில், FIR எண் 63/2020 பற்றிய நீதிமன்றத்தின் ஆணையில் கூறியது:

“சிசிடிவி காட்சிகளில் குற்றவாளிகள் காணப்படவில்லை என்ற வாதத்தில், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவிகள் பெரும்பாலும் அடித்து உடைத்து வீழ்த்தப்பட்டு, DVRகளும் 24.02.2020 மற்றும் 25.02.2020 அன்று சேதமடைந்துள்ளதால், இந்தக் காரணத்தால் சிசிடிவி காட்சிகள்

கிடைக்காமை இயல்பானதாகும்.”

அதேபோல, FIR எண் 65/2020 (டேயல் பூர் போலீஸ் நிலையம், இன்டெலிஜென்ஸ் பியூரோ ஊழியர் அங்கித்ஷர்மாகொலைவழக்கு) தொடர் பான சமீர் கான் மற்றும் காசிம் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்துத் தில்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது:

“பெரிய வன்முறை குழுக்கள் பொது சொத்துக்களையும், அமைதியையும், உயிரையும் பாதிக்கும் விதத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ள வழக்குகளில், காட்சி சாட்சிகளின் கூற்றும் இணைப்புச் சான்றும் மிக முக்கியமானவை. குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களை பரிசீலிக்கும் போது, காட்சி மற்றும் பொதுச்சாட்சி சான்றுகளின் சான்றுரையை முன்கூட்டியே மதிப்பாய்வு செய்வது தவறு. சிசிடிவி போன்ற தொழில்நுட்ப சான்றுகள் கிடைக்காமை நேரடி சான்றுகளின் இழப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடைந்து அல்லது மறைக்கப்பட்டதுதான் பதிவு உள்ளது. ஜாமீன் வழங்கும் சமயத்தில், முதன்மை கருத்து மட்டுமே கூற வேண்டும். இந்த வழக்கின் உண்மை மற்றும் சூழ்நிலைகள் மனுதாரர்களுக்கு சுலபமாக அணுகவும் வழிவகுக்கவில்லை. மனுதாரர்கள் வழக்கறிஞர்களோடு மறைமுகமாக நடந்து வருகின்றனர். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. மனுதாரர்கள் தங்கள் நியாயத்தை சோதனைக் காலத்தில் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு.”

### அழைப்பேசி விவரங்கள் பதிவுகள் (Call Detail Records - CDR)

பல வழக்குகளில், குற்றவாளியின் CDR இடம், தாக்குதல் நடந்த இடத்தில் குற்றவாளி இருந்தது என்ற வழக்கறிஞரின் வாதத்துக்கு முரணாக இருப்பது நீதிமன்றங்கள் கண்டறிந்துள்ளன. CDR என்பது ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து மற்றும் அதற்கு வந்த அழைப்பு களின் தேதி, நேரம், அழைப்பு நீளம் மற்றும் அந்த நேரத்தில் தொலைபேசியின் இருப் பிடத்தை பதிவு செய்யும் சாதனம். இவை ஒருவர் குறிப்பிட்ட நாள், நேரத்தில் எங்கு இருந்தார் என்பதை உறுதி செய்ய அல்லது மறுக்க உதவுகின்றன.

Mohd. Danish v. State (NCT of Delhi) வழக்கில்,

FIR எண் 60/2020 (டேயல் பூர் போலீஸ் நிலையம்) படுகொலை மற்றும் பிற குற்றங்களில் குற்ற வாளிக்கு ஜாமீன் வழங்கும்போது, தில்லி உயர் நீதிமன்றம் CDR விவரங்கள் வழக்கறிஞரின் வாதத்துக்கு முரணாக இருப்பதை குறிப்பிட்டது:

“மனுதாரரின் CDR விவரங்களைப் பார்த்தால், சம்பவம் நடந்த நாளான 24.02.2020 அன்று அவர் வன்முறைக்கு உள்ளான பகுதியில், அதாவது மெயின் வாசிராபாத் சாலையின் அருகாமையில் கூட இல்லையென்பது தெரிகிறது. FIR-இன் படி, சம்பவம் 24.02.2020 அன்று பிற்பகல் 1:00 மணி முதல் 4:00 மணி வரை நடந்தது என்றும், இரவு 9:44 மணி வரை மனுதாரரின் இருப்பிடம் பின்வரும் முகவரியிலேயே இருந்தது:

Sharafat Ali, S/o Mohd. Ishaq, Plot No.5A, Gali No.1A, Khasra No.123/21, Moonga Nagar, Karawal Nagar - 110094. இதனால், மனுதாரர் ஒரே இடத்தில் இருக்கும்படியான எந்தவொரு இடமாற்றமும் நிகழவில்லை என்பது தெரிகிறது.”

சில வழக்குகளில், CDR, குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்ததைத் தெரிகின்றபோதிலும், அந்த இடமே குற்றவாளியின் குடியிருப்பாக இருந்ததால் அது முக்கியத்துவமில்லை என நீதிமன்றங்கள் கூறியுள்ளன.

உதாரணமாக, State v. Aarif @ Mota வழக்கில், FIR எண் 158/2020-இல் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய கூடுதல் அமர்வு நீதிபதி தெரிவித்தார்:

“CDR இடத்தைப் பொறுத்தவரை, மனுதாரர் அதே பகுதியில் குடியிருப்பவர் என்பதால், அவரின் CDR குற்றநடத்தை நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருப்பது குற்றச்சாட்டுக்கு பெரிதாக உதவாத ஒன்றாகும்.”

State v. Khalid Saifi மற்றும் State v. Umar Khalid வழக்குகளில், CDR மூலமே குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குற்றவாளிகள் குற்றச்சாட்டாளரான Tahir Hussain என்ப வருடன் தொடர்பில் இருந்ததாகவும், 08.01.2020 அன்று அவர்களின் CDR இடம் Shaheen Bagh-இல் இருந்தது என கூறப்பட்டது. FIR எண் 101/2020 இல் குற்றவாளிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் கூறியது:

“குற்றச்சாட்டாளராக இருப்பவர் Tahir Hussain மற்றும் Khalid Saifi ஆகியோருடன்



தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், 08.01.2020 அன்று அவர்கள் Shaheen Bagh-இல் இருந்ததைக் காட்டும் CDR இருப்பதும், முன்வைக்கப்படும் குற்றச் சதி குற்றத்தை நிரூபிப்பதற்குப் போதுமானதாகவே இல்லை யென்பது தெளிவாகிறது. இது முக்கியத்துவமற்ற தகவலாகும்.”

தற்காலிக டிஜிட்டல் காட்சிகள் குற்றவாளியின் அடையாளத்தை நிரூபிக்க வலுவான ஆதாரமாக இருக்கின்றன. சில வழக்குகளில், குற்றச்சாட்டு தவறானது என்பதை CCTV காட்சிகள் அல்லது CDRதான் வெளிப்படுத்தியுள்ளன. இது காவல்துறையின் குற்றவாளியைத் தவறாக குற்றம்சாட்டும் நடவடிக்கைக்கு எதிரான தீவிர சுட்டிக்காட்டாகும்.

CCTV காட்சிகள் இருந்தும் அவற்றை சேகரிக்க காவல்துறை முயற்சி செய்யாதது, குற்றவாளியை விடுவிக்கும் ஆவணங்களை காவல்துறையால் ஏற்கனவே மறைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது. சட்டப்படி, ஆதாரங்களை மறைக்கும் பட்சத்தில், அந்தக் குழுவிற்கு எதிரான எதிர்மறை கருதுகோள் ஏற்படும்.

ஆதாரங்கள் இல்லாமல் தீவிர குற்றச்சாட்டுகளைச் சேர்ப்பது

நீதிமன்றங்கள், ஆதாரமின்றி கடுமையான இந்தியத் தண்டனைச் சட்டக் குற்றங்களைச் சேர்த்ததை விமர்சித்துள்ளன. உதாரணமாக, Firoz Khan v. State வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம், கலவர குற்றங்களை (IPC பிரிவுகள் 147-149)

பயன்படுத்தியதைக் கேள்விப்பட்டது, ஏனெனில் குறைந்தபட்சம் ஐந்து நபர்கள் ஈடுபடவேண்டும் என்பதே அந்த பிரிவுகளின் நிபந்தனை. ஆனால், வழக்கறிஞர் கூறியிருந்தது இரண்டு நபர்களே சம்பந்தப்பட்டதாக.

மற்றொரு வழக்கில், State v. Imran @ Tell and Babu, கூடுதல் அமர்வு நீதிபதி ஜாமீன் மனுவை ஏற்று கூறியது:

“IPC பிரிவு 307 மற்றும் ஆயுதச் சட்டம் 1959 பயன்படுத்தியிருப்பது சந்தேகத்துக்குரியது, ஏனெனில் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட நபர் எதுவும் இல்லை. போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததைக் காட்டும் எந்த ஆதாரமும் வழங்கவில்லை. போலீசார் பாதிக்கப்பட்ட நபரைக் கண்டுபிடிக்கவில்லை, மேலும் குற்றவாளிகளிடமிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.”

அதேபோல, மற்றொரு வழக்கில், நீதிமன்றம் IPC பிரிவு 436 (வீடு அழிக்க தீவைக்கிற குற்றம்) குற்றச்சாட்டை வாபஸ் பெற்றது. புகாரளிப்பவர்களின் எதிலும் அந்தக் குற்றத்தின் அடையாளம் இல்லை.

State v. Mohd. Shahnawaz @ Shanu வழக்கில் கூட, கூடுதல் அமர்வு நீதிபதி 10 நபர்களுக்கு எதிரான 436 பிரிவு குற்றங்களை வாபஸ் பெற்றார், ஏனெனில் ஆரம்ப புகார்களில் அந்தக் குற்றத்தின் எந்த அடிப்படையும் காணப்படவில்லை.

FIR எண் 101/2020 வழக்கில் குற்றவாளிகள் Khalid Saifi மற்றும் Umar Khalid ஆகியோருக்கு

ஜாமீன் வழங்கும்போது, கூடுதல் அமர்வு நீதிபதி கூறினார்:

“இந்த வழக்கில் அவர்களைக் குற்றப் பத்திரிகையில் தாக்கல் செய்தது, போலீசாரின் எண்ணமில்லாத செயலையே பிரதிபலிக்கிறது; அது பழிவாங்கும் நோக்கில் நடந்தது எனவும் தெரிவிக்கிறது.”

தண்டனை அதிகமாக உள்ள பிரிவுகளை சிதறி பயன்படுத்தியதை ஒரே ஒரு தவறாகக் கருதலாம்; ஆனால் இதுபோன்ற நடைமுறை மீண்டும் மீண்டும் நடப்பது, குற்றவாளிகளை பாதிப்பதற்காக குற்றம்சாட்டுவதில் உள்நோக்க முள்ளதாகவே தெரிகிறது.

அரசியல் நோக்குடைய குற்றவியல் நரேட்டிவுடன் பொருந்தாத ஆதாரங்கள்

டெல்லி கலவரம் என்பது, இந்திய குடியரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சதி எனும் அரசு தரப்பின் வாதத்துக்கு ஆதாரங்கள் மாறாக உள்ளன.

ஒரு வழக்கில், முஸ்லிம் குற்றவாளி ஒரு சட்டவிரோத கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது; ஆனால் அந்தக் கூட்டம் ஹிந்துக்களின் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒரு முஸ்லிம் சிறுவனை அடித்து கொன்றதாக இருந்தது. இதை நீதிமன்றம் “தெளிவற்ற, குழப்பம் தரும்” வாதமாகக் கூறியது.

அதேபோல், Junaid v. State of NCT வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம் கூறியது:

“சமுதாய கலவரங்களை ஏற்படுத்த குற்றவாளிகள் தங்கள் சொந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களைக் கொன்றதாக கூறுவது முற்றிலும் முடிவில்லாத வாதமாகும். மேலும், ஹிந்து சாட்சியாளர்கள் தெரிவித்தபடி, குற்றவாளிகள் ஹிந்து கூட்டத்தால் அச்சுறுத்தப்பட்டு தப்பிக்கச் சொன்னதாக இருந்தது.”

மற்றொரு வழக்கில், மசூதி ஒன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில், புகார் கொடுத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவராக இருந்த மசூதியின் இமாம்தான் மசூதிக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்டார்.

State v. Shah Alam வழக்கில் கூடுதல் அமர்வு நீதிபதி, மூன்று குற்றவாளிகளை விடுவிக்கும்போது கூறியது:

“இந்த வழக்கை இவ்வளவு நாட்கள் விசாரணை செய்து போலீசார் வந்திருப்பது ஐந்து சாட்சிகள் மட்டுமே. அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவர், ஒருவர் கான்ஸ்டபிள் ஜியான் சிங், மற்றவர் டியூட்டி அதிகாரி, ஒருவர் முறையான சாட்சி, மற்றும் 10. இந்த வழக்கில் உண்மையான விசாரணை நோக்கம் இல்லாமல், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ஒரு பெரிய தவறு என்பதை நான் மறுக்க முடியவில்லை.”

Source: UNCERTAIN JUSTICE a Citizens Committee Report on the North East Delhi Violence 2020

தமிழில்: Adv. Jasmine Fathima  
இஷா அல்லாஹ் தொடரும்

விரிவாக்கப்பட்ட ஐக்கியப் பதிப்பு

எஸ்.எம். முஷ்ரிஃப், IPS  
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல்,  
மகாராஷ்டிரா காவல்துறை



கர்கரையை கொலை செய்தது யார்?  
(இந்திய தீவிரவாதத்தின் உண்மை முகம்)

எனியேடு: வேக்ஸ்

# பரஸ்கானா (தக்டுசெத் கணபதி) குண்டுவெடிப்பு 2014

நீதிமன்ற விசாரணையின்றி முடிக்கப்பட்ட வழக்கு

மே மாதம் தொடர்ச்சி....

6) காப்பாற்றப்பட்ட உண்மையான குற்றவாளிகள்

அ) சுவராஜ் குல்கர்னியின் 3 மொபைல் போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை: மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படை சமர்ப்பித்த அறிக்கையில் 7026282667, 9742953031, 7847981192 ஆகிய 3 மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் இரண்டு எண்களான 7026282667, 9742953031 கர்நாடகா ஹரிஹரில் வசித்த சிவராஜ் குல்கர்னிக்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதில் விசாரணை செய்ய தீவிரவாத எதிர்ப்புப்படை விரும்பவில்லை. வழக்கில் திருப்பு முனையை ஏற்படுத்த சந்தர்ப்பம் பார்த்து அவர்கள் காத்திருந்தனர். 12 செப்டம்பர் 2014இல் நடந்ததாக சொல்லப்பட்ட பிஜ்னோர் குண்டுவெடிப்பும், கந்துவா சிறைச்சாலையிலிருந்து தப்பியோடி இந்த குண்டுவெடிப்பில் மாட்டிக்கொண்ட 3 குற்றவாளிகளின் கைதும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த தீவிரவாத எதிர்ப்புப்படைக்கும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

குண்டு செய்து கொண்டிருக்கும்போது அது வெடித்து காயமுற்றார் மெஹபூப் இஸ்மாயில் சேக் என்கிற குட்டு என்று கூறப்பட்டது. அவரும் அவருடைய இரண்டு கூட்டாளிகளும் (கந்துவா

சிறைச் சாலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள்) இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த இரண்டு மொபைல் எண்களும் இவர்களுக்கு சொந்தமானது என்று திணித்து வழக்கின் போக்கை மாற்றினர்.

சிவராஜ் குல்கர்னி காவல்துறையிடம் கூறிய கதையை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதை அப்படியே காவல்துறை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையிலேயே விசாரணையை அமைத்தது.

7) அந்த கதையில் உள்ள குளறுபடிகள்

1) சிவராஜ் குல்கர்னி வசித்தது தேஜஸ்வி பஸ் நிறுத்தம் பின்புறம் இருக்கும் ஆனந்த் நகர், தர்வேத். அப்படி இருக்கும் பொழுது எப்படி ஹவோரி விலாசத்தை பயன்படுத்தி சிம் கார்டு பெற முடிந்தது?

2) பயனாளர்கள் அளிக்கும் விலாசம் மற்றும் இதர ஆவணங்களை சரி பார்ப்பதற்கு ஒவ்வொரு மொபைல் சேவை நிறுவனங்களும் ஒரு தனி குழுவை அமைத்து நேரில் சென்று சரிபார்க்கும். களத்தில் சென்று சரிபார்த்த பின்னரே சிம் கார்டுகள் ஆக்டிவேட் செய்யப்படும். பின் எப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிவராஜ் குல்கர்னியின் பெயரில் சிம் கார்டுகளை பெறமுடிந்தது?



எஸ்.எம். முஷ்ரிஃப், IPS

முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல்,  
மகாராஷ்டிரா காவல்துறை

3) மொபைல் எண்களின் அழைப்பு விவரங்களை எடுத்து புனே குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பும், நடந்த அன்றும், அதன் பிறகும் எந்தப் பகுதியில் இந்த இரண்டு மொபைல் எண்களும் பயன்பாட்டில் இருந்தன? என்பதை தீவிரவாத எதிர்ப்புப்படை விசாரணை செய்ததா? இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட தகவல்கள் யாரோடு ஒத்துப்போகின்றன? சிவராஜ் குல்கர்னியின் நடமாட்டத்துடனா அல்லது 3 குற்றவாளிகளுடனா?

4) மூன்றாவது மொபைல் எண் (7847981192) யாருடையது? எந்தப் பகுதியில் இது பயன்பாட்டில் இருந்தது?

ஆ) குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட அவுரங்கா பாத்திலிருந்து பெறப்பட்ட சிம்கார்டு விசாரணை செய்யப் படவில்லை:

இந்த வழக்கினோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய தகவல்கள் ஊடகங்களில் வந்தன. அவற்றை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். உதாரணமாக, புனே குண்டு வெடிப்பு பற்றி இரண்டு முக்கிய தகவல்களை வெளியிட்டது 5 செப்டம்பர் 2014 அன்று வெளிவந்த மராத்தி தினசரி பத்திரிக்கை தருண் பாரத்.

i) பரஸ்கானா குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு போலியான பெயரில் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாங்கப்பட்டுள்ளது. மொபைல் கடையின் உரிமை யாளரின் மீதும் அங்கே வேலை செய்பவரின் மீதும் ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ii) குண்டு வெடிப்பு நடந்த பின்பு, புனே ஸ்வர்கேட் பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து அரசு பேருந்தில் கோல்ஹபூர் சென்றுள்ளார் குற்றவாளி.

இந்த இரண்டு முக்கிய தகவல்களும் காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டனவா என்பது தெரியவில்லை. அவுரங்காபாத் காவல்துறையிடம் இருந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி, 10 ஜூலை 2014-லிருந்து (குண்டு வெடிப்பு

நடந்த தினம்) 5 செப்டம்பர் 2014 வரை (தருண் பாரத் செய்தி வெளியிட்ட தினம்) போலியான பெயர்களில் சிம்கார்டுகளை பெற்றதற்காக ஒருவர் அல்லது சில நபர்களின் மீது அவுரங்காபாத் காவல்துறையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

1) 9764562509 என்ற மொபைல் நம்பரை பெற்றதற்காக கர்மத் காவல் நிலையத்தில் குற்ற எண் 130/2014 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2) 9764890236 என்ற மொபைல் நம்பரை பெற்றதற்காக சில்லோட் காவல் நிலையத்தில் குற்ற எண் 127/2014 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3) 9970942213, 9766604748 என்ற மொபைல் எண்களை பெற்றதற்காக சிவூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 82/2014 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இந்த நான்கு எண்களுடைய அழைப்பு விவரங்களை விசாரணை செய்திட வேண்டும்.

இ) கோல்ஹபூர் - சத்தாரா - தர்வத் - தொடர்புகள் கண்டு கொள்ளப்படவில்லை:

### 8) தருண் பாரத் செய்தித்தாளில் வந்த இன்னொரு முக்கியமான விஷயம்

புனே - கோல்ஹபூர் பேருந்தில் குற்றவாளி பயணம் செய்தார் என்ற செய்தி. நடந்த சம்பவங்களை ஒப்பிட்டு பாருங்கள், எவ்வளவு சரியாக பொருந்தி போகின்றது.

i) ஒன்றரை மாதத்திற்கு பின் அதேபோன்ற குண்டு வெடிப்பு கோல்ஹபூரில் நடந்தது.

ii) புனே குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சத்தாராவில் இருந்து திருடப்பட்டது. புனே கோல்ஹபூர்

நெடுஞ்சாலையில் இந்த இரண்டு நகரங்களுக்கும் மத்தியில் உள்ளது சத்தாரா.

iii) புனே குண்டு வெடிப்பில் மிகவும் சந்தேகிக்கப்பட்ட நபரான சிவராஜ் குல்கர்னி தர்வத் ஐ (கர்நாடகா) சேர்ந்தவர். கோல்ஹபூரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அதே நெடுஞ்சாலையில் தர்வத் உள்ளது.

விசாரணையில் கிடைத்த இந்த தகவல்கள் எதை உணர்த்துகிறது என்றால் குற்றவாளி தர்வத், கோல்ஹபூர், சத்தாரா, புனே ஆகிய இடங்களில் இருந்துள்ளார். அதாவது மகாராஷ்டிராவின் தெற்கு பகுதி மற்றும் கர்நாடகா. இப்படி இருக்கும் பொழுது உ.பி, ம.பி-யிலிருந்து எப்படி தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு குற்றவாளி கிடைத்தார்கள் என்பது மர்மம். முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை செய்வதன் மூலமே இதில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முடியும்.

## 9) குற்றம் சாட்டப்பட்டவர்களை என்கவுண்டர் செய்வதற்கு என்ன சிவசியம் இருந்தது?

குண்டு வெடிப்பு வழக்குகளிலும் இதர தீவிரவாத வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நீதிமன்றத்தால் கடந்துபோன வருடங்களில் விடுதலை செய்யப்பட்டனர். இது மத்திய உளவுத்துறைக்கும் மாநிலத்திற்கும் பெருந்த கவலையை ஏற்படுத்திற்று. ஏனெனில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வேண்டுமென்றே வழக்குகளில் இணைத்துள்ளனர் என்பது உறுதியாயிற்று. இந்த நிலையே தொடர்ந்தால் மத்திய உளவுத்துறை மற்றும் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை இவற்றின் நம்பகத்தன்மை அடி மட்டத்திற்கு இறங்கிவிடும். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

எனவே, தங்கள் வசம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மும்பை புறநகர் தொடர்வண்டி குண்டு வெடிப்பு வழக்கு (7/11/2006), அவரங்காபாத் ஆயுத குவியல் 2006 வழக்கு, ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு (2010), தில்சுக் நகர் குண்டு வெடிப்பு வழக்கு (2013) போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுத் தரும் முயற்சியில் இறங்கினர்.

வழக்கு நீதமாக சென்று கொண்டிருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கவும், தங்களுடைய சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவும்

மிகவும் மதி நுட்பத்துடன் வேலைகளை செய்தது மத்திய உளவுத்துறையும் அதன் அடிவருடி அமைப்புகளும். இருந்தபோதிலும் உயர்நீதிமன்ற விசாரணைகளில் வழக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உறுதியாக இல்லை. எனவே நீதிமன்ற விசாரணை இல்லாமல் மாற்று வழியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க முற்பட்டனர். இதனால் உதித்ததே என்கவுண்டர் திட்டம். இதனை செயல்படுத்த மத்திய உளவுத் துறையால் நிகழ்த்தப்பட்ட சம்பவமாகவே கந்துவா (ம.பி) சிறைச்சாலை உடைப்பு அக்டோபர் 2013 வழக்கு தெரிகிறது.

## 10) மத்திய உளவுத்துறையால் சீமீ குற்ற வாளிகள் ஏன் தப்பிக்க வைக்கப்பட்டனர்?

சிமியின் மீது போடப்பட்டிருந்த தடையை நீடிக்கச் செய்ய அவ்வப்பொழுது சில சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டது மத்திய உளவுத் துறையும் இதர அமைப்புகளும். சிமீ போன்ற முஸ்லிம் அமைப்புகளின் கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்க செய்வது, அதன் பின்னர் அவர்களை என்கவுண்டர் செய்வது அல்லது உயிருடன் பிடிப்பது, யாரோ செய்த அல்லது மத்திய உளவுத்துறையே ஈடுபட்ட தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம் கைதிகளை குற்றம் சுமத்துவது என அவர்களின் மீது உள்ள குற்ற வரலாறை புதுப்பித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்பதே மத்திய உளவுத் துறையின் திட்டம்.

## கந்துவா (ம. பி) சிறைச்சாலை உடைப்பு சம்பவம்

கந்துவா சிறைச்சாலை உடைப்பு இதற்கு ஓர் உதாரணம். காவல்துறையின் கூற்றுப்படி, 2013 அக்டோபரில் சிமீ உறுப்பினர்கள் 7 பேர் சிறைச் சாலையை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர். சிறைச்சாலையின் கழிவறையின் வழியாக இரும்பு கம்பிகளை பயன்படுத்தி துளையிட்டு வெளியே சென்று அதன் பின்னர் படுக்கை விரிப்புகளை 20 அடி நீளத்திற்கு பயன்படுத்தி சிறைச்சாலையின் சுவர்களைத் தாண்டி சென்றனர். தப்பிச் சென்றவர்களின் பெயர்கள்:

(1) அபூ பைசல் (சுத்திரதாரி) (2) முஹம்மது அஜாஜுதீன் (3) மெகபூப் இஸ்மாயில் சேக் என்கிற குட்டு (4) ஜாகிர் உசைன் பதுருல் உசைன் (5) அம்ஜத் கான் ரம்ஜான் கான் என்கிற பப்பு (6) அஸ்லம் முஹம்மது என்கிற சாஹேப் (7) அபித் மிர்சா பெய்க்

காவல்துறையின் கூற்றுப்படி, சில வினாடி களிலேயே அபித் மிர்சா பெய்க் அவர்களிடமிருந்து பிரிந்து சரணடைந்துவிட்டார். தப்பி சென்ற மீதி ஆறு பேரையும் காவல்துறை எதிர் கொண்டது. அப்பொழுது அவர்கள் காவல்துறையினரை தாக்கி துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துவிட்டு மகாராஷ்டிராவை நோக்கி தப்பி சென்றனர்.

இரும்புக் கம்பிகள் சிறைச்சாலைக்குள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. கழிவறையின் வழியாக துளையிடும் நேரத்தில் எப்படி அந்த சத்தம் வெளியே கேட்கவில்லை அல்லது எப்படி அதை யாரும் பார்க்கவில்லை? சிறைச்சாலையின் சுவரை தாண்டி செல்லும் சம்பவம் ஏன் சிசிடிவியில் பதியவில்லை? ஆயுதம் இல்லாத கைதிகள் எப்படி ஆயுதம் வைத்திருந்த காவல்துறையை தாக்கினர்? இப்படி ஒரு கதையை கேட்டாலே புரிந்துவிடும் இது உண்மையல்ல என்று.

## 11) சிசிடிவி பதிவுகளை மாற்றி அமைத்தல்

கந்துவா சிறைச்சாலை உடைப்பு திட்டம் அரங்கேற்றப்பட்ட வேளையில் புனே பரஷ்கானா குண்டுவெடிப்பு நடந்திருக்கவில்லை. மத்திய உளவுத்துறைக்கும் ம.பி காவல்துறைக்கும் அப்பொழுது வேறு திட்டம் இருந்திருக்க வேண்டும். ஆனால் 10 ஜூலை 2014 இல் புனே குண்டுவெடிப்பு நடக்கின்றது. எனவே தங்கள் திட்டத்தை அவர்கள் மாற்றிவிட்டனர்.

12 செப்டம்பர் 2014 உ.பி பிஜ்னோர் குண்டு வெடிப்பு, 2015 ஏப்ரலில் நல்கொண்டாவில் நடந்த என்கவுண்டர் இவை இரண்டும் புதிய திட்டத்தின் பகுதிகள். பரஷ்கானா குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களையும் மீண்டும் சிக்கவைக்க ஏற்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது பிஜ்னோர் குண்டுவெடிப்பு.

இவ்வாறு தீர்மானித்த பின்னர் இவர்களுக்கு எதிராக சாட்சியங்களை உருவாக்குவதே அடுத்த திட்டம். இந்த இலக்கை அடைய, குற்றம் சாட்டப்பட்டவரை புனேவிற்கு அழைத்துச் சென்று குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் அவரை வைத்து சிசிடிவி பதிவுகளை முன்னரே நடந்ததுபோன்று பதிவு செய்துள்ளனர். சிசிடிவி பதிவுகளை தொழில் நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து, சிசிடிவி கைப்பற்றும்போது உடனிருந்த சாட்சியங்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினால் மட்டுமே மேற்கூறியவை நடந்

திருக்க வாய்ப்பில்லை என்று கூற முடியும். இதற்கான பொறுப்பு காவல் துறையையே சாரும்.

## 12) நல்கொண்டா என்கவுண்டர்

குற்றம் சாட்டப்பட்டவர்களை தீர்த்துக் கட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதே நல்கொண்டா என்கவுண்டர் என்பதாகத் தெரிகிறது. அப்படி என்றால் ஐந்து பேரும் அல்லவா என்கவுண்டர் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் இரண்டு பேர் மட்டும் கொல்லப்பட்டனர் என்ற கேள்வி எழுகிறது. என்கவுண்டரின் போது எதிர்பாராதவிதமாக மூன்று பேர் எப்படியோ தப்பித்து இருக்க வேண்டும். நல்கொண்டாவிலிருந்து இவர்கள் தப்பி சென்றதும் ரூர்கேலாவில் வைத்து அவர்களை ஓடிஷா காவல்துறை சுற்றி வளைத்ததும் நம்பும்படியாக இருக்கின்றது.

ஆனால் இந்த சம்பவம் மத்திய உளவுத்துறையையும் காவல் துறையும் அடுத்த திட்டத்தை வரையறுக்க காரணமாக அமைந்தது. போபால் சிறைச்சாலை உடைப்பு நாடகம், மூன்று குற்றவாளிகளையும் புனே வழக்கிற்கு மாற்றம் செய்ய மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப்படை மேற்கொண்ட முயற்சி, ரூர்கேலா விலிருந்து போபால் மத்திய சிறைச்சாலைக்கு குற்றவாளிகளை மாற்றம் செய்தல், குற்றவாளிகளை போபாலில் இருந்து புனேவிற்கு மாற்றம் செய்ய மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படையால் முடியாமல்போனது என பல ஆவணங்களை சாதகமாக உருவாக்கியது மத்திய உளவுத்துறை. கதையின் இறுதியாக போபால் சிறைச்சாலை உடைப்பு அதனைத் தொடர்ந்து என்கவுண்டர்.

## 13) போபால் சிறைச்சாலை உடைப்பு, என்கவுண்டர்

இக்கதை இப்படிப் போகிறது: 31 அக்டோபர் 2016 இல் 8 சிமி உறுப்பினர்கள் (புனே பரஸ்கானா குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களும் நல்கொண்டா என்கவுண்டரில் தப்பித் தவர்களும் 3 பேர்கள் உட்பட) போபால் சிறைச்சாலையை உடைத்து விட்டு தப்பி சென்றனர். சிறையில் இருந்து தப்பிப்பதற்கு அவர்கள் நாக்கை சுத்தம் செய்யும் கம்பி, சாப்பிடும் எஃகு பாத்திரம் மற்றும் படுக்கை விரிப்புகளை பயன்படுத்தியுள்ளனர். நாக்கை சுத்தம் செய்யும் கம்பியை பயன்படுத்தி அதிகாலை இரண்டு மணிக்கு பூட்டைத்

திறந்து உள்ளார் குஜராத்தை சேர்ந்த கிரிமினல் முஜிப்கான் மற்ற கைதிகளின் உதவியுடன் சிறைச் சாலையின் முன்பக்க கதவைத் திறந்துள்ளார் அவர். ஆயுதம் இல்லாத சிறைக் காவலாளி இவற்றை பார்த்ததும் அவர்களை தடுத்துள்ளார். ஆனால் அவர்கள் எஃகு பாத்திரத்தின் கூர்முனை பக்கத்தை கொண்டு அவரின் கழுத்தை அறுத்து சிறையினுள் அடைத்து விட்டனர். இந்த சத்தத்தை கேட்டு மற்றொரு காவலாளி வந்துள்ளார். அவரை கட்டி மற்றொரு சிறையில் அடைத்துள்ளனர்.

அந்த இரண்டு காவலாளிகளிடமிருந்து எடுத்த சாவிகளை பயன்படுத்தி கட்டிடத்தின் கதவை திறந்து உள்ளனர். சிறைச் சாலையிலிருந்து வெளியேற 30 மற்றும் 32 அடி நீளமுள்ள இரண்டு சுவர்களை அவர்கள் தாண்ட வேண்டியிருந்தது. படுக்கை விரிப்புகளையும் மரத்துண்டுகளையும் பயன்படுத்தி ஏணி போன்று உருவாக்கி சுவர் மீது ஏறியுள்ளனர். என்ன ஆச்சரியம் அவர்களை கண்காணிப்பு கோபுரங்களில் உள்ளவர்களும் பார்க்கவில்லை மற்ற காவலாளிகளும் பார்க்கவில்லை. 3 சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை.

சிறைச்சாலையின் மூத்த அதிகாரிகள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் அவர்கள் 8 பேரும் சாலைக்கு வந்துவிட்டனர். ஒரு மணி நேரத்துக்குள் காவல்துறைக்கு இப்படி தகவல் கிடைத்தது. போபால் சிறைச்சாலையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணிக்கேடி பஹடியின் அருகில் உள்ள இடக்கடி கிராமத்தில் தப்பிச் சென்றவர்கள் பதுங்கி உள்ளனர் என்று.

தப்பிச் சென்றவர்கள் கிராமத்தில் பதுங்கி உள்ளனர் என்ற செய்தி அக்கம் பக்கத்து ஊர்களில் பரவ ஆரம்பித்து அங்கே குழும ஆரம்பித்தனர் கிராமவாசிகள். அவர்களின் கூற்றுப்படி, ஜெயிலிலிருந்து அணிந்து வந்த ஆடைகள் அங்கேயே கிடந்தது. வேறு ஆடைகளை அவர்கள் மாற்றினர். கைதிகளின் கையில் லத்திகள் இருந்தன. அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல் காணப்பட்டனர். என்கவுண்டரை சில கிராமவாசிகள் நேரில் பார்த்தனர். மிகவும் பள்ளமான பகுதிகளில் தப்பிச் சென்றவர்கள் நின்று கொண்டிருந்தனர். மூன்று முனைகளில் இருந்து அவர்களை சுற்றி வளைத்தது காவல்துறை. 15 நிமிடங்களில் 45 ரவுண்ட் குண்டுகளை சுட்டு அவர்களை என்கவுண்டர் செய்தது காவல்துறை என்று

கிராமவாசிகள் கூறினார்கள். அங்கே நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் நடந்த என்கவுண்டரை மொபைலில் வீடியோ பதிவு செய்தனர். ஆனால் அவர்களிடமிருந்து மொபைலை பெற்று அந்த பதிவுகளை காவல்துறை அழித்துவிட்டது. சமூக ஊடகத்திலும் சில பதிவுகள் வைரல் ஆகின.

போபால் சிறை உடைப்பு சம்பவம், என்கவுண்டர் கதைகள் இப்படி போகிறது என்றால் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற குழு இன்னொரு கதையை கூறியது.

#### 14) நீதிமன்ற விசாரணை - ஒரு கண்துடப்பு

சிறை உடைப்பு, என்கவுண்டர் சம்பவத்தை விசாரணை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி எஸ் கே பாண்டேவின் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது மத்திய பிரதேச அரசாங்கம். 25 ஜூன் 2018 அன்று ஆணையத்தின் அறிக்கையை சட்ட சபையில் சமர்ப்பித்தது அரசாங்கம்.

தப்பித்த எட்டுக் குற்றவாளிகள்தான் காவல்துறை ஆயுதம் எடுப்பதற்கு காரணமாக அமைந்தவர்கள் என்று அந்த ஆணையம் முடிவு செய்தது. சிமி உறுப்பினர்களே முதலில் காவல்துறையை நோக்கி சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் காவல்துறை பலத்தை பிரயோகித்தது. இது தவிர்க்க முடியாதது, ஏற்றுக் கொள்ளத்தக்கது.

எந்த அடிப்படையில் ஆணையம் இந்த முடிவுக்கு வந்தது என்று தெரியவில்லை. சிறை உடைப்பு சம்பவம் நடந்த அடுத்த நாளன்று எல்லா முக்கியமான பத்திரிக்கைகளும் நிமிடத்துக்கு நிமிடம் தகவல்களை தந்து பரபரப்பு ஊட்டியது.

ஆனால் எந்த பத்திரிக்கையும் தப்பி சென்றவர்கள் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்று செய்தி வெளியிடவில்லை. காவல்துறையை நோக்கி சுட்டனர் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் அவர்களுக்கு எங்கிருந்து ஆயுதம் கிடைத்தது. என்கவுண்டர் நடந்தபோது அங்கே கூடி இருந்தவர்களையும் அதனை நேரில் பார்த்த கிராமவாசிகளையும் ஆணையம் விசாரணை செய்தததா என்று தெரியவில்லை. அல்லது சமூக வலைதளத்தில் பரவிய என்கவுண்டர் வீடியோவை ஆணையம் கவனித்ததா என்றும்

தெரியவில்லை. ஆணையத்தின் அறிக்கை ஒரு கண்துடைப்பு நாடகமே தவிர வேறில்லை.

## வழக்கை மீண்டும் விசாரணை செய்திட வேண்டும்

பரஸ்கானா குண்டுவெடிப்பு வழக்கின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைத்துமே பொய்களாகத்தான் தெரிகிறது. அமர்வு நீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ ஒரு மனுவை தாக்கல் செய்து வழக்கை மீண்டும் விசாரணை செய்திட வேண்டும். குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 173 (8)இன் கீழ் பின்வருபவற்றை விசாரணை செய்திட வேண்டும்.

## சிவராஜ் குல்கர்னியின் நடமாட்டம்

இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர்களில் முக்கியமானவராக சிவராஜ் குல்கர்னி தெரிகின்றார். குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பும், நடந்த அன்றும், அதன்பின்பும் அவருடைய நடமாட்டங்கள் எங்கெல்லாம் இருந்தன என்பதை உறுதி செய்ய வேண்டும். மொபைல் போன் காட்டிய இருப்பிடத்தை இதற்காக பயன்படுத்திட வேண்டும். 7026282667, 9742953031 இந்த இரண்டு எண்களும் அவர் தனது இல்லை என்று கூறிவிட்டார். அப்படி என்றால் அவர் வைத்திருந்த மொபைல் மற்றும் அதன் அழைப்பு விபரங்கள் ஆகியவை பெறப்பட வேண்டும். மேலும் அவரால் ஒத்துக்கொள்ளப்பட்ட அவருடைய நடமாட்டங்கள் மொபைல் போன் காட்டிய இருப்பிடத்தோடு சரி பார்த்திட வேண்டும்.

## இரண்டு மொபைல்கள் காட்டிய இருப்பிடங்கள்

மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப்படை மேற்கொண்ட புலன் விசாரணையின்படி, 7026282667, 9742953031 என்ற இரண்டு எண்களும் சிவராஜ் குல்கர்னியின் பெயரில் இருந்துள்ளது. ஆனால் தன்னுடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் கார்டுகளை பெற்றுவிட்டனர் என்று அவர் கூறிய வாக்கு மூலத்தை தீவிரவாத எதிர்ப்புப்படை எந்த விசாரணையும் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொண்டது. எனவே பின்வருபவற்றை ஆழமாக விசாரணை செய்திட வேண்டும்.

i) இரண்டு மொபைல் எண்களின் அழைப்பு

விபரங்களைப் பெறுதல். அதிலிருந்து எந்த நம்பருக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது என்று அறிந்திடல். இருப்பிடம் மற்றும் அதற்குரிய நேரத்தையும் அழைப்பு விவரங்களின் மூலம் தெரிந்து விடலாம். இந்த விவரங்களை கொண்டு விசாரணை செய்தால் உண்மையான குற்றவாளிகளை நெருங்கி விடலாம்.

ii) சிம்கார்டுகளை பயனாளருக்கு கொடுத்திடும் முன்பு அவரால் அளிக்கப்பட்ட விலாசங்கள், ஆவணங்கள், அடையாள அட்டைகள் போன்றவை நேரில் சென்று சரி பார்க்கப்பட்டனவா என்பதை சேவை வழங்கும் நிறுவனங்களிடம் விசாரணை செய்திட வேண்டும். சிவராஜ் குல்கர்னி கூறுவது உண்மையா பொய்யா என்பது இதில் தெரிந்துவிடும்.

## மூன்றாவது மொபைலை பற்றிய விசாரணை

காவல்துறை அளித்த அறிக்கையில் 7847981192 என்ற மூன்றாவது மொபைல் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நம்பரை பற்றி எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. குற்றவாளியை கண்டுபிடித்திட இந்த நம்பர் யாருடைய பெயரில் வாங்கப்பட்டுள்ளது, அவர் அளித்த விலாசம், ஆவணங்கள் மற்றும் அழைப்பு விபரங்கள் இவற்றை ஆராய்ச்சி செய்திட வேண்டும்.

## அவரங்காபாத் மொபைல் போன்

அவரங்காபாத் மாவட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மொபைல் போன் புனே குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன்பேரில் மொபைல் கடை உரிமையாளர் மீதும் அங்கே பணி செய்த நபரின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தீவிரவாத எதிர்ப்புப்படை அதிகாரி கூறியதாக புனே உள்நூர் செய்தித்தாள்களில் செய்திகள் வந்தன.

பரஸ்கானா குண்டுவெடிப்பு நடந்த பின்பு இதேபோன்று மூன்று வழக்குகள் 4 மொபைல் போன்கள் தொடர்பாக பதியப்பட்டுள்ளன என்று அவரங்காபாத் காவல் துறையிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்கள் கூறுகின்றன. பத்தி 2,3 ஆகிய வற்றில் கூறியுள்ளபடி இந்த நான்கு மொபைல் போன்களின் மீதும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

## குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களின் மொபைல்கள்

இருவேறு காவல்துறை என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட 5 குற்றவாளிகள் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் உண்மையில் ஈடுபட்டுள்ளனரா இல்லையா என்பதை தெரிந்திட, அவர்கள் 5 பேரின் மொபைல் எண்களின் அழைப்பு விவரங்களை பெற்று அதனை ஆராய்ந்திட வேண்டும். குண்டுவெடிப்பிற்கு முன்பும் பின்பும் அவர்களுடைய நடமாட்டங்கள், குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் அவர்களுடைய இருப்பிடங்கள் மற்றும் அவர்களுக்குள் செய்துகொண்ட தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றை இதன் மூலம் அறிந்திடலாம்.

## குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்

சத்தாரா நீதிமன்ற வளாகத்தில் இருந்து திருடப்பட்ட வாகனமே குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது என ஆரம்ப கட்ட விசாரணைகள் கூறின. நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் பெறப்பட்டு அதனை

புனே சிசிடிவி பதிவுகளுடன் காவல்துறை ஒப்பிட்டு பார்த்ததா என்பது தெரியவில்லை. சிசிடிவி களின் ஹார்ட் டிஸ்க்குகள் பாதுகாப்பாக இப்பொழுதும் இருக்கிறது என்றால் இந்த ஒப்பீட்டை இப்பொழுதும் செய்யலாம்.

## 8 சிசிடிவி பதிவுகளைப் பற்றிய ஆய்வு

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதாக ஒரு சிசிடிவியில் பதிந்துள்ளது. அதே நபர் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்துடன் மற்ற 7 சிசிடிவி பதிவுகளிலும் காணப்படுகிறார் என்று ஆரம்ப கட்ட காவல்துறை அறிக்கை கூறியது. 8 சிசிடிவி பதிவுகளில் இருந்தும் இரண்டு குற்றவாளிகளை சாட்சியங்கள் அடையாளம் காட்டியதாக பின்னர் அளித்த காவல் துறை அறிக்கை கூறியது. அறிக்கையின் ஒரு இடத்தில் மூன்று பேரும் காணப்பட்டதாக கூறுகிறது. இந்த முரண்பாடு சிசிடிவி பதிவுகளின் மேல் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே தொழில்நுட்ப ஆய்வின் உதவியுடன் சிசிடிவி பதிவுகள் குறித்து மேலும் விசாரணை செய்திடவேண்டும். சிசிடிவிகளை கைப்பற்றும்போது உடனிருந்த சாட்சியங்களை யும் தீவிர விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும்.

## 15) வழக்கின் மறு விசாரணைக்கு வேண்டி போடப்பட்ட மனு

மறு விசாரணை கோரியும், குற்றவியல் தண்டனை சட்டம் 173 (8)இன்படி மேலும் விசாரணை செய்திடவும் புனே அமர்வு நீதிமன்றத்தில் நவம்பர் 2017 இல் மனு ஒன்றை சமர்ப்பித்தார் வழக்கறிஞர் தோசிப் இ. சேக். மனுவில் குறிப்பிட்ட விவரங்கள் குறித்து பதில் அளிக்குமாறு தீவிரவாத எதிர்ப்புப்படையை கேட்டுக்கொண்டது நீதிமன்றம். 27 டிசம்பர் 2017 இல் புனே தீவிரவாத எதிர்ப்புப்படையை உதவி ஆணையர் பதிவை சமர்ப்பித்தார். இதில் கூறப்பட்ட வாதத்திற்கு மறுப்பு தெரிவித்து அதற்கான பதிவை ஜனவரி 2018இல் சமர்ப்பித்தார் வழக்கறிஞர் தோசிப் இ.சேக். ஒரு வருடம் கடந்துவிட்டது. இதுவரை எந்த ஆணையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. மனுவையும் தள்ளுபடி செய்யவில்லை. எனவே அமர்வு நீதிமன்றத்தின் செயல்பாடமை குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அல்லது உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திட வேண்டும்.

- தொடரும்...

**எஸ்.எம். முஷரிஃப்**  
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல்,  
மகாராஷ்டிரா காவல்துறை

**பிராமிணிஸ்ட்டுகள்  
குண்டு வைத்தார்கள்  
முஸ்லிம்கள்  
துர்க்கிலிடப்பட்டார்கள்**

குண்டுகளை வைத்துவிட்டு,  
முஸ்லிம்களின் மீது பழிபோடும்  
பிராமிணிஸ்ட்டுகளின் சதிகள்

தமிழாக்கம்  
வைகறை வெளிச்சம்  
ஆசிரியர் குழு

வெளியீடு:  
**வேங்கல்**

# முஸ்லிம்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேலிய இராணுவம்

காலா போர்களின் போது பாலஸ்தீனியர்களை மனிதக் கேடயங்களாகப் பரவலாகப் பயன்படுத்தியதை, பெயரை வெளிக்காட்டாமல் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் உலகிற்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஹாரெட்ஸ் என்ற செய்தித்தாளில் யார் என்று குறிப்பிடாமல் இஸ்ரேலிய இராணுவத்தின் ஒரு மூத்த அதிகாரி, காலாவில் நடந்த போர்களின் போது பாலஸ்தீனிய அப்பாவி பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டு கடிதம் ஒன்றை இந்த செய்தி நிறுவனத்திற்கு எழுதியுள்ளார்.

இம்மாதிரியான செயல்பாடுகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் இப்போது இஸ்ரேலிய பொதுமக்களுக்குத் தெரிந்ததைக் காட்டிலும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், இது ஒரு புதிய சாதனை, காலாவில், ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறையாவது அப்பாவி பாலஸ்தீனியர்கள் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இராணுவக் காவல் அதிகாரிகள் இந்த விஷயத்தைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்தால் சுமார் 2,190க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் தெரியவரும் என்று அந்த

அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

மேலும், பலிகடாக்களைக் குறை கூறி, கணக்கு காட்டுவதுபோல மேலோட்டமான விசாரணைகளை மட்டுமே அவர்கள் நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

காலாவில் ஒன்பது மாதங்கள் பணியாற்றிய அந்த அதிகாரி, புதிய இராணுவ நடைமுறைகள், குறிப்பாக சர்ச்சைக்குரிய “கொசு நடைமுறை” (mosquito procedure) பற்றி விவரித்தார்.

மேலும் அவர் எழுதுகிறார் :

பாலஸ்தீனியர்கள் நிரபராதிகள்... காலாவில் உள்ள வீடுகளுக்குள் நுழையவும், அவர்களை சோதிக்கவும் எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் பயங்கரவாதிகளும் அல்ல அங்கு வெடி பொருட்களும் இல்லை!

அவர் தனது குறிப்பில், 2023 டிசம்பர் மாதம் இந்த கடுமையான மற்றும் மனதை உலுக்கும் நடைமுறை தொடங்கியதாக கூட்டிக் காட்டினார். இது, தரை வழி தாக்குதல் நடவடிக்கைகள் ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப்



## மஸ்கீட்டோ நெறிமுறை (Mosquito Protocol) என்றால் என்ன?

இந்த நடைமுறையின் பெயர் “மஸ்கீட்டோ நெறிமுறை” என்பதற்குக் காரணம், கொசுவை (mosquito) போல், இந்த கைதிகளை இராணுவம் முன்பு அனுப்பி, எதிரிகள் இருக்கிறார்களா, சிக்கல்கள் உள்ளதா, உதாரணமாக குண்டுகள் உள்ள இடங்களில், புலிகள் உலவும் சதுப்பு நிலங்களில் மனிதர்களை கொண்டு சோதிக்கும் முறையாக இதைக் பயன்படுத்துகிறது. கொசு தன் உயிரைப் பறிகொடுத்து இரத்தம் உறிஞ்சுவதுபோல், இந்த நெறிமுறையில் மனிதர்கள் தங்கள் உயிரை ஆபத்தில் இடவேண்டும். இதனால் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது கொசுவைப்போல் இறப்பவர்கள் அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களே.

பிறகு நடைபெற்றது. பின்னர், ஒகெட்ஸ் பிரிவுக்குச் சொந்தமான போலீஸ் நாய்கள் பற்றாக்குறை காரணமாக மனிதர்களை கேடயங்களாக (human shields) பயன்படுத்தும் செயலை நியாயப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அந்த காரணம் முன்வைக்கப்படும் முன்னரேயே இந்த நடைமுறை நடைமுறையில் வந்துவிட்டது என அவர் தெளிவுபடுத்தினார்.

பெயர் குறிப்பிடாத அந்த இஸ்ரேலிய அதிகாரி, Haaretz பத்திரிகையின் ஆகஸ்ட் மாத அறிக்கையையும் மேற்கோளாக குறிப்பிட்டார். அந்த அறிக்கையில், இஸ்ரேல் இராணுவத்தின் தலைமைத் தளபதி மற்றும் தென் தளத்தின் உயரதிகாரிகள் இந்த நடைமுறை குறித்து முன்னரே அறிந்திருந்ததாகவும், இது நெறியியல் சிக்கல்களை எழுப்பும் என தெரிந்திருந்த போதிலும், செயல்பாடுகள் வேகமாக நடைபெறும் என்பதாலேயே அதனை செயல்பாட்டு

அவசியமாகக் கருதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் அலட்சியம் காரணமாக இந்த நடைமுறை தொடர்ந்தது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

“களத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் மனிதர்களை கேடயங்களாக (human shields) பயன்படுத்தும் நடைமுறையை ஒரு வருடத்திற்கும் மேலாக அறிந்திருந்தனர்; ஆனால் அதைத் தடுக்க எவரும் முயற்சிக்கவில்லை,” என்று அவர் எழுதியுள்ளார். மேலும், “அதற்குப் பதிலாக, அதை ஒரு செயல்பாட்டு அவசியமாகவே வரையறுத்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அந்த அதிகாரி கூறியதாவது, இராணுவம் “மனிதர்களை பலி கடாக்களாக (human shields) பயன்படுத்தாமலேயே வீடுகளுக்குள் நுழைய முடியும்,” அதற்காக “ரோபோ, ட்ரோன் அல்லது நாயைப் பயன்படுத்தலாம்” என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், அறிக்கையின்படி, “பாலஸ்தீனியர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த நாங்கள் கட்டாயப் படுத்தப்பட்டதற்குக் காரணம் அது பாதுகாப்பானது என்பதல்ல, மாறாக அது வேகமானது என்பதால்தான்.”

இஸ்ரேலிய வீரர்களின் “மனநிலையில் இது ஏற்படுத்தும் தாக்கம்” குறித்து அந்த அதிகாரி குறிப்பாக கவலை தெரிவித்தும் இருக்கிறார்.

(Source : The Palestine Chronicle)

# தண்ணீர்.! பசி.! பட்டினி.! காலாவில் முஸ்லிம்களின் நிலை! டிரம்ப்-க்கு கோடிகளில் பரிசளிக்கும் வளைகுடா நாடுகள்!

காலாவில் மூச்சுத் திணறும் அளவிற்கு கடும் முற்றுகை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில், அங்குள்ள மக்கள் பசி, நோய், மற்றும் தொடர்ச் சியான படுகொலைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் குற்றவாளி டொனால்ட் டிரம்ப், தனது வருகையை பெருமைப்படுத்திக்கொண்டு, கற்பனையான வெற்றிகளை விளம்பரப்படுத்திக்கொண்டு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதிற்கு வந்தார்.

முன்னர் சவுதி அரேபியாவை “பணப் பசு” என அவமதித்திருந்த டிரம்பை, அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றிருக்கிறார்.

டிரம்பின் வருகைக்கு முன்பே, கத்தார் அரசு \$400 மில்லியன் மதிப்புள்ள சொகுசு விமானத்தை அவருக்கான தனிப்பட்ட பரிசாக அறிவித்தது. இது அதிகார சக்திகளுக்கு தாங்கள் காண்பிக்கும் பணிவையும், உலக அடக்குமுறை சக்திகளுக்கான அடிமைத்தனத்தையும் பிரதிபலிக்கிறது. இதே தொகை, காலாவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்களுக்கு உதவியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்; காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவோ, சியோனிஸ்தாக்குதலால் அழிந்த பகுதிகளை மீண்டும் சீரமைக்கவோ பயன்பட்டிருக்கலாம். ஆனால் சவுதி, கத்தார் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், தங்கள் கீழ்ப்படிதலையும், விசுவாசங்களை காட்டுவதற்கான முயற்சிகளிலும் அந்த பணத்தை செலவிட்டுள்ளன.

இந்த அரசியல் வீழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்த அரசுகள் டிரம்ப் மற்றும் அவரைப் போன்றவர்களுக்கு மட்டும் நிதி வழங்கிக் கொண்டிருக்கவில்லை. அதற்குப் பிறகும் அவர்கள் செய்தது, ஊடங்கங்களை விலைக்கு வாங்கி, ஊடக நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களின் அறிவை முறைகேடாக மாற்றுவது, உண்மைகளை மறைப்பது, மேலும் சியோனிஸ அமைப்புடன் தொடர்பு கொள்வது என்பது

சாதாரணம் என்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும் வெளிப்படுத்த முயற்சி செய்கிறது.

இவற்றின் எல்லாவற்றிலும் முக்கியமாக, முற்றுகையால் மற்றும் குண்டுவீச்சுகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனுபவிக்கும் அன்றாட வன்முறைகளைக் கண்டும் காணாமல் மௌனம் காத்து அந்த சதித் திட்டத்தில் நேரடியாகச் சேர்ந்துள்ள முக்கியக் கூட்டாளிகளாகவே தங்களை மாற்றிக்கொண்டன.



ஒரு குழந்தையின் உடல் பிளாஸ்டிக் பையில், ஒரு தாய் இடிபாடுகளுக்கு இடையே தன் பிள்ளைகளை அழைக்கும் குரல், மருந்தோ, எரிபொருளோ இல்லாமல் செயலிழந்த மருத்துவ மனைகள் - இதுவே இன்றைய காலாவின் நிலை. ஆனால் உலகமே மௌனமாகவும், சர்வதேச அமைப்புகள் எல்லாம் செயலற்றவையாகவும், அரபு அரசுகள் துரோகிகளாகவும் இருக்க, எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதே நேரத்தில் வளைகுடா நாடுகள், மக்களைக் கொல்லும், நாடுகளைக் அழிக்கும் டிரம்ப் போன்றவர்களுக்கு தங்களது செல்வங்களை வழங்குகின்றன.

சவுதி இளவரசருடன் டிரம்ப் மிரட்டல் ஒப்பந்தங்களை நடத்திக் கொண்டிருந்த வேளையில், குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாஹூ காலா மீது படையெடுப்பதாக புதிய அச்சுறுத்தல்களை விடுத்து, அந்தப் பகுதியில் வசிப்பவர்களை நாடு கடத்துவதற்காக

வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார். தங்கள் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆதாயங்களை அடைவதற்காக முற்றுகை மற்றும் பட்டினியை கருவிகளாகப் பயன்படுத்தி, கட்டாய இடம்பெயர்வுக்கான திட்டத்தை செயல்படுத்த முனைவதையும் இது வெளிக்காட்டுகின்றது.

சியோனிஸ அரசும், அதனை ஆதரிக்கும் வளைகுடா ஆட்சிகளும் ஒன்றாக செயல்படும் சூழ்நிலையில், 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற “நோவாவின் வெள்ளம்” (Noah's Flood) என்ற நடவடிக்கை, பாலஸ்தீன மக்களின் தேசிய பதிலளிப்பாக தோன்றியது. இது எந்த ஒரு குழுவின் நடவடிக்கையல்ல; இது முழு மக்களின் எதிர்ப்பாக இருந்தது. ஆனால் சில அரசு ஆட்சிகள் அதை கிளர்ச்சி என சித்தரித்தன. அவர்கள் இந்த எதிர்ப்புக்கு எதிராகவே செயல்பட்டனர்.

எதிர்ப்பை எதிர்த்து பேசுபவர்கள், அவர்கள் அரேபியராக இருந்தாலும், உண்மையில் சியோனிஸ அரசின் பக்கம் நிற்பவர்களாகவே இருக்கிறார்கள். இப்போது, மக்களின் ஆதரவுடன் வளர்ந்த எதிர்ப்பு இயக்கம், எந்த ஆட்சியின் ஒப்புதலுக்கும் சார்ந்ததல்ல.

மாறாக, ஏமன் குடியரசும் அதன் மக்களும், ஆரம்பத்திலிருந்தே இந்த எதிர்ப்புக்கு முழுமையான அரசியல், ஊடக மற்றும் இராணுவ ஆதரவளித்தனர். அவர்கள் சியோனிஸ கப்பல்களுக்கு கடல் தடையை விதித்து, உம் அல்-ரஷ்ராஷ் துறைமுகத்தை முடக்கி, கடுமையான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தினர்.

இதுமட்டுமல்ல; ஏமன் இராணுவம் சியோனிஸ பிடியில் உள்ள நிலங்களில் உள்ள இராணுவ இலக்குகளை ஏவுகணைகள் மற்றும் வான் தாக்குதல்களால் தாக்கியது. இதனால் இஸ்ரேல், எதிர்ப்பு இயக்கங்கள் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் இணங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த ஒப்பந்தங்களை மீறியதும், ஏமன் தனது இரண்டாம் கட்டத் தடுப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது - அதாவது பென் குரியான் விமான நிலையத்தில் விமானப் பறப்பைத் தடை செய்தது.

இதனால் இஸ்ரேலுடைய உள்நாட்டிலும் விமான போக்குவரத்திலும், முதலீட்டிலும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது, இஸ்ரேலுக்கு எதிரான, பாலஸ்தீனுக்கு ஆதரவாக வெளியில் உள்ள அமைப்புகள் என்றும், ஏமன் தொடங்கி பல்வேறு நாடுகளெங்கிலும் பரவியுள்ளன

என்றும் உலகிற்கு தெளிவாக நிரூபணமானது.

அரசியல் ஆய்வாளர்களின் பார்வையில், டிரம்ப் இந்த வருகையை மேற்கொண்டது, அமெரிக்கா ஏமனை அடக்க முடியாமல் போனதற்கும், சிவப்பு கடலில் அதன் அதிகாரம் வீழ்ந்ததற்கும், அதன் கூட்டாளிகளை பாதுகாக்கும் திறனை இழந்ததற்கும் நிதி தேடும் பிளாக்மெயில் முயற்சியாகவே இருக்கிறது. இது மேற்கு மற்றும் அரபு ஊடகங்கள் கூறும் போலியான “தூதர் பயணம்” அல்ல.

இந்த பயணத்தின் நோக்கம், பாலஸ்தீன் பிரச்சனையைத் தீர்ப்பதல்ல. மாறாக, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் யுஏஇ (UAE) போன்ற நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக்கொண்டு, அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, இராணுவ வீழ்ச்சியை மீட்டெடுப்பது.

டிரம்ப் இங்கு வந்தது சண்டைகளை தீர்க்க அல்ல - எரிகிற நெருப்பில் எண்ணெயை உணர்ந்த அதாவது தங்கள் ஆயுத சந்தையைத் திறந்திருப்பதற்கும், வளைகுடா பணத்தைப் பறிப்பதற்கும் தான்.

இந்த வீழ்ச்சி மற்றும் அரசியல் தாழ்வின் நேரத்தில், ஏமனின் நிலைப்பாடு - சுதந்திரமான, நேர்மையான, துணிச்சலான ஒரு குரலாகவே ஒலிக்கிறது. இது, அடிமைத்தனத்தின் காலம் முடிவடைந்துவிட்டதை, மற்றும் இறுதி முடிவு சுதந்திரமான மக்களுக்கே சொந்தமானது என்பதை காட்டுகிறது.


இன்றைய போராட்டம் - மரியாதை, அடையாளம் மற்றும் முடிவெடுக்கும் உரிமையைப் பற்றியது. இதில் யார் எங்கு நிற்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் மையத்தில் ஏமன், தன்னம்பிக்கையுடன் மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுகிறது. பாலஸ்தீன் அதன் தேசியக் கொள்கையின் மையமாகவே உள்ளது.

மாறாக, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் யுஏஇ போன்ற நாடுகள், தங்களது செல்வத்தை எதிரிகளுக்காக மாற்றுகின்றன, தாக்குதலுக்கான நிதியாகப் பயன்படுத்துகின்றன. ஆனால் மக்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். அடுத்த கட்டத்தில், உண்மையான ஆதரவின் அடிப்படையில் நிலைப்பாடுகள் உருவாகும். அந்த நிலைப்பாட்டில் முதன்மை - பாலஸ்தீனுக்கு தான் உண்டு!

நன்றி : Yemen News Agency (SABA)

ஆங்கிலம் : JOHN FEFFER

தமிழ் வடிவம் : மு. குலாம் முஹம்மத்



9/11 முடிந்தவுடன் ஒரு புதிய சிலுவைப் போர் தொடங்கிவிட்டது என்ற எண்ணம் ஐரோப்பா முழுவதும் பரவியது.

அமெரிக்காவின் அப்போதைய குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவும் செய்தார். அவர் Modern Crusade has started அதாவது நவீன சிலுவைப் போர் தொடங்கிவிட்டது எனக் கூறினார்.

அதாவது, சிலுவைப் போர் எப்படி நீண்ட நாள்களாக, திட்டமிட்டு 154 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. அதேபோல் திட்டமிட்டதன் முதல் பகுதிதான் 9/11 என்ற அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் தாக்குதல்.

அதையும் புஷ் கூறினார் இப்படி,

"This crusade this war on terrorism, is going to take a while"

இந்த சிலுவைப் போர், இந்தத் தீவிரவாதத் திற்கு எதிரான போர், சிலகாலம் தொடரும். இதில் அவர், சிலுவைப் போர் என்ற சொல்லை தன்னை அறியாமல் பயன்படுத்திவிட்டார். உள்ளத்தில் இருந்தது அவரையும் அறியாமல் வெளியே வந்துவிட்டது.

இந்தச் சொற்கள், வெளியே வந்தவுடன் (France) மாத்திரில் (Marseille) இருக்கும் மஸ்ஜித்-இன் தலைமை இமாம் உடைத்துப் பேசிவிட்டார். எப்படி சிலுவைப் போரின்போது, கொடுமைகளையும் குரூரக் கொலைகளையும்

செய்ததுபோல் செய்யப் போகின்றார்கள் என உரக்க முழங்கினார். அவருடைய சொற்களால் சொன்னால் :

It recalled the barbarious and unjust military operations against the muslim world.

அதாவது, ஜார்ஜ் புஷ் அவர்களின் இந்த சொற்கள் முஸ்லிம் உலகத்தின்மேல் அன்று சிலுவைப் போர்கள் என்ற பெயரில் கட்ட விழ்த்துவிட்ட, முஸ்லிம் உலகத்தின்மேல் கட்ட விழ்த்துவிட்ட காட்டுமிராண்டித்தனங்களை நினைவு கூர்வதாகும். என்றார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்கள், அத்தோடு நிற்கவில்லை. அவர் 1998இல் அல்காயிதா கிறிஸ்தவர்கள் மீதும் அதன் ஜிஹாதை நடத்தியது என்றார்.

அதிபர் புஷ்-இன் நிருவாகம் உடனேயே மன்னிப்புக் கேட்டது, சிலுவைப் போர் எனப் பெயரிட்டு அழைத்ததற்கு.

ஆனால், புஷ் இந்தச் சொற்களை, அதாவது நவீன சிலுவைப் போர் தொடங்கிவிட்டது என்ற சொற்களை மீண்டும் பயன்படுத்தினார். அலாக்காவில் அமெரிக்காவின் இராணுவம்

மற்றும் கேனடாவின் இராணுவம் ஆகியவற்றை ஒரு போருக்குத் தயாராகின்றது என தனது உரையில் இதனைக் குறிப்பிட்டார். அந்த உரையில் இங்கே நாம் நடத்திக் கொண்டிருக்கும் சிலுவைப் போர், நமது சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சிலுவைப் போராகும். ஆகவே இயன்கோவர் நடத்திய தாக்குதல்போல் ஓர் தாக்குதலை நடத்தியாக வேண்டும்.

ஆனால் ஆப்கானிஸ்தானை நோக்கிப் படகளை அக்டோபர் 2001-இல் அனுப்பும் போது சிலுவைப் போர்கள் என்ற சொற்களை மறைத்துவிட்டார். மறைத்ததற்குக் காரணம். எங்கே நாம் மொத்த இஸ்லாமிய உலகத்தையும் பகைத்துக் கொள்வோமோ என்ற அச்சம்தான்.

இந்த அச்சத்தால், அவர் Infinte Justice நீதிக்கான போர் என்று பெயர் வைத்தார். அதில் எகத்தாளமாக இன்னொரு சொற்றொடரையும் பயன்படுத்தினார். நீதி என்பது அமெரிக்க இராணுவத்திடமிருந்து அல்லது அல்லாஹ்விடமிருந்து வரவேண்டும் என்றார்.


அதன்பிறகு இந்தக் குடியரசுத் தலைவர் வேறொரு வியாக்யானத்தையும் அளந்துக் கொட்டினார். அது அல்-காய்தா வேறு, உண்மையான ஜிஹாத் என்பது வேறு என்றார். எல்லாம் ஆப்கானிஸ்தானை அல்காயிதாவோடு இணைத்து ஆப்கானிஸ்தானை அழித்திட வேண்டும் என்பதே! இஸ்லாத்திற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தொடர்பில்லை. அது தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு என அழுத்தம் திருத்தமாக எனப் பிரகடனப்படுத்துவதே.

முஸ்லிம் நாடுகளில் சிலவற்றைத் தனிமைப் படுத்தி தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி அழிக்கும் இந்தத் திட்டம், பில் கிளிண்டன் காலத்திலிருந்தே செயலில் இருப்பது. அதாவது 1900களில் இருந்தே செயலில் இருப்பது.

இந்தப் போலிகளின் - பிரச்சாரத்தில் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கெதிராக கலவரங்கள். அதாவது 9/11 பின்னிணியில் பல வெறுப்புக் கலவரங்கள் Hate Crimes - அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

- இன்ஷா அல்லாஹ்.





- அல்லாமா அபுல் ஹசன் அலி நத்வி (ரஹ்)

- தமிழில் மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி

## இந்திய மொழிகளில் அரபு மொழியின் தாக்கம்

**இந்திய** நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் முஸ்லிம்கள் ஏற்படுத்திய தாக்கங்களில் ஒன்று, அவர்கள் தங்களோடு சமந்து வந்த அவர்களது அரபு மொழி இந்திய மொழிகளிலும் அவற்றின் வார்த்தைகளிலும் ஏற்படுத்திய தாக்கமாகும்.

வளர்ச்சி அடைந்த சிறந்த கலாச்சாரத்தை உடைய ஒரு மொழி மற்ற மொழிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது மொழி மற்றும் பண்பாட்டு வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வல்ல. மனித கலாச்சாரங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது சிந்தனைகளையும் கருத்தியல்களையும், சொற்களையும் அதனை வெளிப்படுத்தும் புதிய முறைகளையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கையுடைய முன்னேற்றத்தின் அடிப்படை இதுதான்.

எனினும் ஏதேனும் ஒரு மொழி இந்த இயற்கை நியதியை விட்டும் விலகி மற்ற மொழிகளில் இருந்து பயன் பெறுவதையும் பயன் தருவதையும் எப்போது நிறுத்திக் கொள்கிறதோ மேலும் தனது பழைய பாரம்பரியத்தில் நீடித்திருப்பதையே தனது அடையாளமாக ஆக்கிக் கொள்கிறதோ அந்த மொழி முன்னேற்றப் பாதையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டு நாகரிக மேம்பாட்டை விட்டும் தனது தொடர்பை துண்டித்துக் கொள்கிறது.

இப்படிப்பட்ட மொழி, வளர்ச்சிப்பாதையில் பின்தங்கி விடுகிறது. அதன்மூலம் இலக்கிய

வாதிகள், கவிஞர்கள் மற்றும் மொழி அறிஞர்களின் அன்றாட புதுப்புது சிந்தனைகள் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் வளர்ச்சி பாதையில் வேகத்தோடு பயணிக்கும் மக்களுடன் ஒன்றுபட்டு செல்லும் ஆற்றலை இழந்து விடுகிறது.

உருது மொழி என்பது அரபி, சமஸ்கிருதம், பார்சி மற்றும் துருக்கி மொழிகளின் கலவையாகும் என்று நான் கருதுகிறேன். அதில் அரபிச்சொற்கள் பெருவாரியான அளவில் கலந்துள்ளன. இது தொடர்பாக உருது மொழிக்குள் நுழைந்த பிறகும் அரபி மொழியின் வடிவத்திலேயே நிலைத்திருக்கும் உருது வார்த்தைகளை நான் கவனித்து இருக்கிறேன். உருது மொழியில் மட்டுமே இவ்வாறு உள்ளது. ஏனெனில் இது அரபு மொழியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது.

ஆல் இந்தியா ரேடியோவின் நிர்வாகிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவர்களின் காரணமாகத்தான் எனக்கு இந்த தலைப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இது பற்றிய தேடுதல் மற்றும் ஆய்வு செய்வதன் இனிமையான பயணத்தில் எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன என்பதையும் நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

தமது கலாச்சாரத்தை மறைத்து தான் வாழும் நாட்டுடைய கலாச்சார உடை அணிந்து கொண்டிருந்த சில மாறுவேட மனிதர்களை நான் சந்தித்தேன். அவர்களைப் பற்றி நான் விசாரித்தபோது அவர்கள் தூய்மையான அரபிகள் என்பது தெரியவந்தது. இந்தப் பயணத்தின் பயன்கள் மற்றும் உபயோகமான தகவல்களின் குறிப்புகளை வாசகர்களுக்கு

முன்வைக்கிறேன்.

பயணத்தை துவங்குவதற்கு முன்பு பயணச் சாமான்கள் மற்றும் அதற்குரிய செலவினங்களை தயார் செய்வது அவசியமாகும். ஏனெனில் இந்தியா முழுவதும் பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. முதன் முதலில் எனது சிந்தனை தாம் (ما) என்ற உருது வார்த்தையைப் பற்றியதாக இருந்தது.

இந்த வார்த்தை ஹிந்தி உருது இரண்டு மொழிகளிலும் செலவு, செல்வம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இது அரபி மொழியில் உள்ள திர்ஹம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. அரபியில் பொதுவாக செல்வம் என்ற பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது. திர்ஹம் தீனார் என்று கூறப்படும்.

அதனுடன் கிரானத் (كيرانت) என்ற வார்த்தையும் எனது சிந்தனையில் வந்தது. வடமேற்கு மாகாணங்களில் இந்த நாணயம் பழக்கத்தில் இருந்தது. இது அசலில் (اسل) கிராத் என்ற அரபி வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது.

அதேபோல் அஷ்ரபீ (اشرفي) என்ற வார்த்தையும் நினைவுக்கு வந்தது. வரலாற்றில் நான் தேடியபோது பிரபலமான அரபி கடற் பயணியான இப்னுமாஜித் அசதுல் பஹ்ர் என்பவர் அல்பவாயித் ஃபீ உசூலில் பஹ்ரி வல் கவாயித் என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தங்கத்தால் செய்யப்பட்ட நாணயமாகும். முந்தைய காலத்தில் பயன்பாட்டில் இருந்தது. பேச்சு வழக்கில் இப்போதும் இது பயன்பாட்டில் உள்ளது.

இந்தப் பயணத்தில் இந்திய நண்பர் ஒருவரின் இடத்தில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னை பணிவோடு உபசரித்தார். பலவகையான உணவுகளை ஏற்பாடு செய்தார். அவரின் விசாலமான உணவு விரிப்பை நான் கண்டபோது திடீரென எனது சிந்தனை பீர்னி (بيرني) யின்மீது படிந்தது. அரைக்கப்பட்ட அரிசி மற்றும் பாலுடன் சர்க்கரை கலந்து செய்யும் பாயாசம் அது. முன்பு இது மஹ்லபிய்யா என்ற பெயரில் இருந்தது. இது பிரபல அப்பாஸி ராணுவ வீரர் மஹ்லப் பின் அபீ சஃப்ரா என்பவரின் பெயரால் அறியப்பட்டது. முஹம்மத் அல் குவாரிஸ்மி என்பவர் எழுதுகிறார். ஃபீரானி என்பது நோயாளிகளுக்கான பத்திய உணவாக தந்தூரி ரொட்டி பால் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.

அந்த உணவுகளில் கலியா (كليا) என்பதும்

இருந்தது. இது குழம்பு இறைச்சி காய்கறிகளை சேர்த்து செய்யப்படும் சால்னாவாகும். அசலில் இது கல்லிய்யா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் கறி சமைத்தல். அதேபோல் கபாப் (كباب) என்ற வார்த்தை. இது அல் கப் (كبي) என்ற அரபி வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் பொருள் தலைகீழ் என்பதாகும். ஏனெனில் நெருப்பின் மீது தலை கீழாக தொங்க விடப்பட்டு பொறிக்கப்படும் இறைச்சி உணவுக்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அரபியில் கபப் என்றால் கபாப் தயாரித்தல் என்பது பொருளாகும்.

சோர்பா (سوربا) என்ற வார்த்தையும் என் நினைவுக்கு வந்தது. இது அசலில் சுர்பா (سوربا) என்பதாகும் இதன் பொருள் குடிபானம். எனக்கு விருந்தளித்தவர் இந்திய பழக்கத்துக்கு ஏற்ப ஹூக்கா கொண்டு வரச் சொன்னதும் தனது பணியாளரிடம் ஸலஃபா ஏற்பாடு செய்யச் சொன்னதும் எனக்கு மேலும் வியப்பை தந்தது. இதுவும் தூய்மையான அரபி வார்த்தையாகும். உணவுக்கு முன்னால் உள்ள நாஷ்டாவுக்கு ஸலஃபா என்ற சொல்லை அரபுகள் பயன்படுத்துவர். தொடரும்....



# நாளந்தா பல்கலைக்கழகத்தை எரித்தது யார்?

A. ஜாஹிர் உசேன்  
J. ஹாஜா ஹமீதுல்லா

வணிக  
செய்து

# ஹுதைமிய்யா (ஹஜர்-6, துல்கஅதா)

(நபிகளார் அதிகாரத்தால் சம அந்தஸ்தில் இருந்தபோது தான் உடன்படிக்கை செய்தார்கள். மக்காவில் கடும் துயரத்தை எதிர் கொண்ட போது தியாகிகளை உருவாக்கினார்கள். உடன் படிக்கை செய்து கொள்ளவில்லை.)

**உம்ரா:**

அகழ் யுத்தத்திற்கு பிறகு அரபு தீபகற்பத்தில் நிலைமைகள் பெருமளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறின. அழிவை கண்டு அஞ்சாத அசைக்க முடியாத சக்தியாக இஸ்லாமிய அரசு நிமிர்ந்து நின்றது. சிறிது சிறிதாக மாபெரும் வெற்றிக்கான முன் அறிவிப்புகளும், இஸ்லாமிய அழைப்புப் பணி முழுமையாக வெற்றியடைவதற்கான அடையாளங்களும் தோன்றின. இவையெல்லாம் அசைக்க முடியாத ஈமானிய உறுதியாலும், தலைமைக்கு கீழ்ப்படிந்து வறுமையை சகித்து கொண்டதாலும் நடந்தேறியது.

மக்காவிலுள்ள கண்ணியமிக்க பள்ளி வாசலில் (அல் மஸ்ஜிதுல் ஹராமில்) ஹிஜ்ரத்துக்கு பின் கடந்த ஆறு ஆண்டுகளாக இறைவணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் இணைவைப்பவர்களால் முஸ்லிம்கள் தடுக்கப்பட்டு வந்தனர் என்பது தெரிந்ததே. இப்போது அப்பள்ளியில் வணக்க வழிபாடுகள் நிறைவேற்றுவதற்குரிய உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை இணை

வைப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கின.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதாவது, “நபியவர்களும் அவர்களின் தோழர்களும் புனித பள்ளிக்குள் நுழைகிறார்கள். கஅபாவின் சாவியை நபி (ஸல்) பெறுகிறார்கள். அனைவரும் கஅபாவை வலம் வந்த பின் தங்கள் உம்ராவை நிறைவு செய்கிறார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். சிலர் முடியைக் குறைத்துக் கொள்கின்றனர்”. தான் கண்ட இந்தக் கனவை நபி (ஸல்) தங்கள் தோழர்களிடம் கூறியபோது அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நபிகளாரின் கனவும் வஹிதான் என்பதை சஹாபாக்களுக்கு நன்றாக தெரியும். இதே ஆண்டு அனைவரும் மக்கா விற்குச் செல்வோம் என எண்ணினர். நகர மெங்கும் இதுவே பேச்சாக இருந்தது. பரபரப்பும் ஆர்வமும் மேலோங்கியது. அனைவரின் உள்ளத்திலும் பக்திபரவசம் அலைமோதியது. இப்படியே சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள், நபி (ஸல்) தங்கள் தோழர்களிடம் தாம் உம்ராவுக்குச் செல்ல இருப்பதாகவும், நீங்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் கூறினார்கள். திட்டம் தயாராகிவிட்டதை எண்ணி மகிழ்ச்சியில் ஆர்பரித்து எழுந்தது முஸ்லிம் சமூகம்.

## முஸ்லிம்களே புறப்படுங்கள்:

நபி (ஸல்) மதீனாவில் உள்ள முஸ்லிம்களையும் சுற்று வட்டார முஸ்லிம் கிராமவாசிகளையும் தன்னுடன் புறப்படுமாறு கூறினார்கள். ஆனால், பெரும்பாலான கிராமவாசிகள் புறப்படுவதில் தயக்கம் காட்டினார்கள். தயக்கம் காட்டும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் படிப்பினை பெறலாம். “நான் முந்தி, நீ முந்தி” என வருபவர்களை அணி திரட்டி வெற்றி கண்டு வந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

## தற்காலிக மதீனா அதிபரை நியமித்தல்:

நபி (ஸல்) தங்கள் ஆடைகளைக் கழுவி சுத்தம் செய்து கொண்டதுடன் பயணத்திற்காகக் கஸ்வா என்ற தங்கள் வாகனமான ஓட்டகத்தையும் தயார் செய்து கொண்டார்கள். மதீனாவில் இப்பனு உம்மு மக்தூம் அல்லது நுமைலா லைஸி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.

ஹிஜ்ரி 6, துல்கஅதாமாதத்தின்தொடக்கத்தில் திங்கட்கிழமை நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். இம்மாதம் போர் தடுக்கப் பட்ட மாதமாகும். நபியவர்களுடன் அவர்களின் மனைவி உம்மு ஸலமாவும் 1400 அல்லது 1500 தோழர்களும் புறப்பட்டனர். ஒரு பயணிக்கு அவசியமான ஆயுதத்தைத் தவிர வேறு எந்த ஆயுதங்களையும் நபி (ஸல்) அவர்கள் தம்முடன் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், எடுத்துக் கொண்ட ஆயுதங்களையும் வெளியில் தெரியாமல் அவற்றின் உறைக்குள் மறைத்து வைத்திருந்தார்கள். காரணம், நயவஞ்சகர்களும், வழியில் காணும் எதிரிகளும் சந்தேகத்தை கிளறிவிடக் கூடாது என்பதற்காக.

## மக்காவை நோக்கி:

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். மக்கா - மதீனா இடைப்பட்ட தூரம் சுமார் 600 கி.மீ. மதீனாவின் சிறிது தூரத்தில்

பயண வழியில் ‘துல் ஹுலைஃபா’ என்ற இடத்தில் தாம் அழைத்து வந்த குர்பானி பிராணிகளுக்கு மாலையிட்டு அடையாள மிட்டார்கள். தாமும் உம்ராவிர்காக ஆடை அணிந்து கொண்டார்கள். எவரும் தம்மிடம் போர் செய்யக் கூடாது. தாமும் போருக்காகப் புறப்படவில்லை என்பதை மக்களுக்கு


உம்ராவின் விதியை அறிவித்து அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்கினார்கள்.

இவ்வாறு தன்னையும், தன்னை சார்ந்த தோரையும் ஒழுங்குபடுத்தியதோடு, எதிரிகளின் நிலவரத்தை அறிய ஓர் திட்டம் வகுத்தார்கள். ஏனெனில், எதிரியின் செயல் அழிவை ஏற்படுத்திவிடக் கூடாது அல்லவா..... ஆன்மீக பரவசத்திலும் எச்சரிக்கை உணர்வை நமக்கு ஊட்டியது இஸ்லாம்.

இதற்காக, மக்கா குறைஷிகளின் நிலையை அறிந்து, தம்மிடம் தெரிவிப்பதற்காக குஜாஆ கிளையைச் சேர்ந்த ஒற்றர் ஒருவரை நபி (ஸல்) நியமித்து தமக்கு முன் அவரை அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) ‘உஸ்ஃபான்’ என்ற இடத்தை அடைந்தனர். சில நாட்கள் பயணத்திற்கு பின் இவ்விடத்தை அடைந்தனர். வறண்ட பாலை வனம், பாதையை சுழற்றி சுழற்றி கொண்டு சென்ற குறுக்கும் நெடுக்குமாக அமைந்த வெற்று மலைகள், கரடுமுரடான பாதை என பல சிரமங்கள். இந்த ‘உஸ்ஃபான்’ மக்காவிலிருந்து சுமார் 30 கி.மீ சமீபத்தில் இருந்தது. அதாவது, மக்காவை நெருங்கி விட்டார்கள். இங்கே இருக்கும்போது, அங்கு நபியவர்களின் ஒற்றர் வந்து “கஅப் இப்பனு லுவை என்பவன் உங்களை எதிர்ப்பதற்காகவும், அல்லாஹ்வின் இல்லத்தை விட்டும் உங்களைத் தடுப்பதற்காகவும் கினானா குடும்பத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறான்” என்ற அதிர்ச்சி தரும் தகவலைக் கூறினார். இது எதை காட்டுகிற தென்றால், எதிரிகள் முஸ்லிம்கள் விசயத்தில் முந்திக் கொள்வதில் முன்னணியில் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. ஒற்றரின் தகவலை கேட்ட நபி (ஸல்) தம் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

“ஒன்று, நம்மை எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் குறைஷிகளுக்கு உதவியாக இருக்கும் கினானா வினரின் குடும்பத்தார்களை நாம் பிணை கைதியாக (Hostage) பிடிப்போம். அதனால் அவர்கள் போருக்கு வராமல் பின்வாங்கி, குடும்பத்தை இழந்த துக்கத்தில் மூழ்கலாம் அல்லது அவர்கள் தப்பித்து வேறு எங்காவது சென்றாலும் நம்மை எதிர்க்க வந்தவர்களை அல்லாஹ் முறியடித்ததாக ஆகிவிடும்.

இரண்டாவது, நாம் அல்லாஹ்வின் வீட்டை



நோக்கிப் புறப்படுவோம் யார் நம்மை தடுக்க வருகிறார்களோ அவர்களிடத்தில் நாம் சண்டையிடுவோம்.”

“இவ்விரண்டில் உங்கள் கருத்து என்ன?” என்று நபி (ஸல்) தங்கள் தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள். நாம் உம்ரா செய்வதற்காக வந்திருக்கிறோம். எவரிடத்திலும் போர் செய்வதற்காக வரவில்லை. அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து எவராவது நம்மைத் தடுத்தால் நாம் அவர்களிடத்தில் சண்டையிடுவோம்” என்று கூறினார்கள். ஷூராவின் படி, கினானா குடும்பத்தார்களை “முந்திக்கொண்டு பிடிக்கும்”

(Preventive strike) அதிரடி நடவடிக்கை கைவிடப்பட்டது. அதற்குப் பின் நபி (ஸல்) புறப்படுங்கள் என்று கட்டளையிட, முஸ்லிம்கள் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ஆக, போர் தடுக்கப்பட்ட மாதத்தில் எதிரிகள் வானேந்தி குறுக்கிட்டால், அவர்கள் மொழிக்கு அவர்களின் மொழியிலேயே பதிலடி தரப்படும் என முடிவெடுத்து பயணத்தை தொடர்ந்தனர் முஸ்லிம்கள். கினானா கிளையினரின் பாதையை புறக்கணித்து விட்டு நபி (ஸல்) மக்காவை நோக்கி பயணித்தார். இருந்தும், கினானா கிளையினர் பின் தொடர்ந்தனர்.

## “உம்ரா என்பது புனித கஅபாவை நாடிச் செல்லும் ஒரு வணக்கமாகும்.”

**தடுக்க முயற்சித்தல்:**

நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட குறைஷிகள் அவசர ஆலோசனை சபையைக் கூட்டி, எப்படியாவது முஸ்லிம்களை கஅபத்துல்லாஹ்விற்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்காவை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், கஅப் கிளையைச் சேர்ந்த ஒருவர் “குறைஷிகள் ‘தூ துவா’ என்ற இடத்தில் வந்து தங்கியிருக்கின்றனர். மேலும், காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் ‘குராவு கமீம்’ என்ற இடத்தில் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக இருக்கிறார்” என்று அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும் முயற்சி செய்தார். தன் குதிரைப் படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் அச்சுறுத்தும் வகையில் கொண்டு வந்து நிறுத்தினார். இது ஒரு வகை நெருக்கடி தரும் உளவியல் யுத்தமாகும். அப்போது முஸ்லிம்கள் ஞஹர் தொழுகையைத் தொழுதார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த காலித் “தொழுகையில் ரகூவு ஸுஜூதில் இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை; அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம்.

எனவே, இவர்கள் அஸர் தொழும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி காத்திருந்தார். போர் தடுக்கப்பட்ட மாதத்தில் ரத்தம் சிந்த தயாராக இருந்தார் காலித். ஆனால், அஸர் தொழுகைக்கு முன் ஸலாத்துல் கவ்ஃப் அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது.

## மாற்று நடவடிக்கை:

தம்முடைய வழியில் காலித் தனது படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம் வழியாக மக்கா செல்லும் முக்கிய நேரான பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். மோதலை தவிர்க்கும் எண்ணத்துடன் பாதையே இல்லாத வழியில் சிரமத்துடன் கடந்தார்கள் நபி (ஸல்) அவர்களும் உத்தம சஹாபாக்களும். மலைகளுக்கிடையில் கற்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடான பாதை வழியே, அதாவது வலப்பக்கம் 'ஹம்ஸ்' என்ற ஊரின் புறவழியான 'ஸனிய்யத்துல் முரார்' வழியாக ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். தான் நின்று கொண்டிருந்த வழியை புறக்கணித்து விட்டு இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித் குறைஷிகளை எச்சரிப்பதற்காக மக்கா விற்கு விரைந்தார். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இருமுறை பாதையை மாற்றி ஒதுங்கி போனது பயத்தால் அல்ல. உம்ராவிடாக முன்னேறுவதில் நபி (ஸல்) அவர்கள் தனது உறுதியை காட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து 'ஸனிய்யத்துல் முரார்' என்ற இடத்தை அடைந்தவுடன் அவர்களின் வாகனம் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது. மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம் பிடித்தது. அப்போது நபி (ஸல்) "என் ஓட்டகம் 'கஸ்வா' முரண்டு பிடிப்பதில்லை! அது அத்தகைய குணமுடையதுமல்ல! என்றாலும் யானைப் படைகளைத் தடுத்த அல்லாஹ் இதையும் தடுத்து விட்டான். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ் மேன்மைபடுத்தியவற்றைக் கண்ணியப்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தை குறைஷிகள் என்னிடம் கேட்டாலும் நான் அவர்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்" என்று கூறிவிட்டு தன் ஓட்டகத்தை அதட்டவே அது குதித்தெழுந்தது. ஆக, திருக்குர்ஆனின் 105-வது அத்தியாயமான சூரத்துல் ஃபீல் நினைவுப்படுத்தி மக்கா செல்ல மாட்டோம் என்பதை இலைமறை காயாக

அறிவித்து விட்டார்கள் நபியவர்கள். தன் பாதையைத் திருப்பி ஹுதைபிய்யாவின் இறுதியிலுள்ள 'ஸமது' என்ற கிணற்றுக்கு அருகில் தங்கினார்கள். அங்கு மக்களின் தேவையைவிட குறைவாகவே தண்ணீர் இருந்தது. அதனால், மக்கள் அங்கு வந்து இறங்கிய வுடனேயே தண்ணீரை எல்லாம் இறைத்து காலி செய்து விட்டார்கள். தண்ணீர் பற்றாக் குறைக்காக - பெரும் கூட்டமாக இருந்தபோதும் - தங்களுக்குள் சச்சரவு செய்யாமல் கட்டுக் கோப்புடன் தங்களின் தாகத்தை முறையாக நபியவர்களிடம் - தலைமையிடம் - முறையிட்டனர். காரணம், முஸ்லிம்கள் குடிமை உணர்வில் (Civic Sense) பயிற்றுவிக்கப்பட்டுவிட்டனர். நபியவர்கள் தங்கள் அம்பு கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அந்தக் கிணற்றில் வைக்கும்படி கூறினார்கள். அவ்வாறே வைக்கப்பட்டவுடன் மக்களின் தாகம் தீரும் அளவுக்கு அந்தக் கிணற்றில் தண்ணீர் ஊறிக் கொண்டிருந்தது.

## நடுவர் வருகிறார்:

நபியவர்கள் அங்கு தங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது குஜாஆ கிளையைச் சேர்ந்த சிலருடன் புதைல் இப்னு வர்கா அல் குஜாயீ என்ற முக்கியப் பிரமுகர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். திஹாமா மாநிலத்தைச் சேர்ந்த மக்களில் குஜாஆ கிளையினர் தான் நபி (ஸல்) அவர்களின் இரகசியத்திற்கு உரித்தான மக்களாகவும், நன்மையை நாடுபவர்களாகவும் இருந்தனர். இன குழுக்களாக வாழும் மனிதர் கூட்டம் தங்களுடன் அனுசரிக்கும் பிற இன கூட்டத்துடன் நட்பை பேணுவார். பல காரியங்களுக்கு உதவுவார்.

வரலாற்றில் இது போல தங்களின் நோக்கத்திற்கு துணை புரிந்த கூர்க்கா, சீக்கியர் என சில பிரிவினரை பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் தனி போர் படை பிரிவாக (Regiment) பயன்படுத்தி வந்தனர். இவர்கள் "தங்களின் நலன்களுக்காக போரை தொழிலாக" கொள்ளும் குணாதிசயம் கொண்டவர்கள். இதை கவனித்த பிரிட்டிஷார் தங்கள் ஆட்சி விரிவாக்கத்திற்காக இவர்கள் போன்றவர்களை பயன்படுத்தினர்.

மேலும் கைவிடப்பட்ட சமூகமாக பெரும் எண்ணிக்கையில் இருந்த தலித் மக்களும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்

பட்டனர்.

இப்போது புதிய தகவலுடன் புதைல் நபியவர்களை சந்தித்தார். “கஅப் இப்னு லுவை ஹுதைபிய்யாவின் கிணறுகள் உள்ள ஓர் இடத்தில் வாலிப ஓட்டகங்களுடன் தங்கியிருக்கிறார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உங்களிடம் போர் புரிய வேண்டும்: நீங்கள் கஅபாவிற்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றனர். நான் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று புதைல் கூறினார். முஸ்லிம்களை பின் தொடர்ந்து வந்த அதே நபர் தான் இந்த கஅப் இப்னு லுவை.

“நாங்கள் எவரிடமும் சண்டை செய்வதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். நிச்சயமாகக் குறைஷிகளுக்குப் போரின் காரணமாக கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நான் அவர்களுக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து தருவேன். அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்கும் இடையில் குறுக்கிடக் கூடாது (அதாவது, நான் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது). விரும்பினால் மற்ற மக்களைப் போல அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல், போர் தான் புரிவோம்!” என்று பிடிவாதம் பிடித்தால், என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக!

இம்மார்க்கத்திற்காக என் கழுத்து துண்டாகும் வரை அல்லது அல்லாஹ் இம்மார்க்கத்தை நிலை நிறுத்தும் வரை நான் அவர்களிடம் போர் புரிவேன்” என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதில் தனது உம்ரா என்கிற ஆன்மீக நாட்டம், இஸ்லாமிய அழைப்பு பணி மற்றும் எதிரி மீறினால் போருக்கும் தயார் என்ற அறிவிப்புடன் நின்று விடவில்லை நபியவர்கள். முக்கியமாக, எதிரியை நுணுக்கமாக எடை போட்டு கணித்துள்ளனர் நபியவர்கள். அது என்னவெனில், எதிரி தனது பொருளாதார இழப்பை தாங்கி கொள்ளமாட்டான் என்பதே.

நபி (ஸல்) அவர்களின் இப்பதிலைக் கேட்ட புதைல் “நீங்கள் கூறியதை நான் குறைஷிகள் முன் வைக்கிறேன் என்று கூறி கினானாவின் கஅப்-யை சந்திக்கவில்லை. குறைஷிகளை சந்தித்தார். “குறைஷிகளே! நான் அந்த மனிதரிடம் இருந்து உங்களிடம் வந்திருக்கிறேன். அவர் கூறும் விஷயத்தையும் கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் நான் அதை உங்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கிறேன்” என்றார். ஆனால், அவர்களில் சில அறிவீனர்கள். “அவர் சார்பாக நீ எங்களுக்கு எதையும் சொல்ல வேண்டாம். அது எங்களுக்குத் தேவையுமில்லை” என்று பேசினார்கள். ஆனால், சில அறிவாளிகள் “நீர் கேட்டு வந்ததை எங்களிடம் சொல்” என்றனர். நபியவர்களிடம் கேட்டு வந்ததை அவர் கூறவே, குறைஷிகள் ‘மிக்ரஸ் இப்னு ஹப்ஸ்’ என்பவனை நபியவர்களிடம் பேசிவர அனுப்பினர்.

முஸ்லிம்களின் உம்ரா வருகையால் மக்காவின் அருகாமையிலேயே நடந்துவரும் திடீர் மாற்றம் மற்றும் கடந்த காலத்தில் பல போர்கள் அதிலும் குறிப்பாக சுமார் 12,000 பேரை கொண்டு நடத்தப்பட்ட அகழ் யுத்தத்தில் கூட தங்களுக்கு கிடைத்த ஏமாற்றம் மற்றும் பொருள் இழப்புகள் என கலவையான நினைவுகளும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கமுடியாத வகையில் அரபு காஃபிற்களை முட்டு சந்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

முதன்முறையாக தாங்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானதாக உணர்ந்தனர். சாகசங்களை காட்ட முடியாத இக்கட்டில் தாங்கள் இருப்பதை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு இணங்கினர். அல்லது பேச்சுவார்த்தை என்ற பெயரில் போர் தயாரிப்பிற்கான அவகாசத்தை தேடியிருக்கலாம். அதேவேளையில், அல்லாஹ் விற்காக வறுமையிலும் உயிர் தியாகத்திலும் புரண்டு எழுந்து நிமிர்ந்து நின்ற முஸ்லிம்கள் அனைத்து விளைவுகளுக்கும் தயாராக இருந்தனர்.

மிக்ரஸ் இப்னு ஹப்ஸ் வருவதைப் பார்த்த நபியவர்கள், “இவன் ஒரு மோசடிக் காரன்” என்று கூறினார்கள். அவன் நபியவர்களிடம் பேசியபோது புதைலுக்குக் கூறிய விஷயத்தையே அவனிடமும் கூறினார்கள். அவன் குறைஷிகளிடம் திரும்பி தான் கேட்டு வந்த செய்தியைக் கூறினான்.

## குறைஷிகளின் தூதர்கள்:

கினானா கிளையைச் சேர்ந்த ஹுளைஸ் இப்னு அல்கமா என்பவர் “நான் அவரைச் சந்தித்து வருகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்று குறைஷிகளிடம் கூறினார். அவர்கள் அனுமதி தரவே அவர் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.

சிறு படையை காட்டி, பின் தொடர்ந்து வந்த அதே கினானா கிளையை சேர்ந்தவர் தான் இவரும். ஆனால் மதிப்பிற்குரியவர். இப்படி ஒவ்வொரு குலத்திலும் சிலர் இருப்பர்.

ஹுளைஸை பார்த்த நபியவர்கள் “இவர் இன்னவர். இவர் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட மற்றும் ஹஜ்\*, உம்ராவுக்காக அழைத்து வரப்பட்ட கால்நடைகளைக் கண்ணியப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன் குர்பானி பிராணிகளை நிறுத்துங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். உடனே முஸ்லிம்கள் குர்பானி பிராணிகளை வரிசையாக நிறுத்தி தல்பியா கூறியவர்களாக அவரை வரவேற்றனர்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஹுளைஸ் இப்னு அல்கமாவையும், இதற்கு முன் மிக்ரஸ் இப்னு ஹப்ஸ்-யையும் துல்லியமாக மதிப்பிட காரணம், அம்மக்களின் மனோபாவம், கலை, கலாச்சாரம் பண்பாடு, தனிமனித குணாதிசயம், பொருளாதார பலம் பலவீனம், அண்டை சமூகத்துடனான உறவு என அனைத்தையும் அறிந்திருந்தார்கள். இன்று இதற்கு மானிடவியல் (Anthropology) துறை என பெயர். இந்த பொது அறிவு இருந்தால் தான் திட்டங்கள், ராஜ தந்தி ரங்கள் வெற்றிபெறும். நபியவர்களும் சஹாபாக் களும் அசத்திய நம்பிக்கைகளை கொண்ட குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆதலால், எதிர் மானிடவியல் இயல்பாகவே சாத்தியப் பட்டது. ஆனால், நாமோ இவற்றை செலவழித்தும், சமூகக் பங்களிப்பின் மூலமும் கற்க வேண்டி உள்ளது. தினசரி பத்திரிக்கைகளை வாசிப்பதின் மூலம் இவ்வறிவை நாம் பெறலாம்.

பொதுவாக, நம்மை சுற்றி தமிழ்நாட்டின் மானிடவியலை கவனித்தால், ஆதிக்க சாதியின் நிலையை கவனித்தால், வட தமிழ்நாடு வன்னியர், தென் தமிழ்நாடு தேவர், மேற்கு தமிழ்நாடு கவுண்டர் என இவர்களின் அதிகார

பிடியில் இருக்கும். அனைத்து கட்சியிலும் இவர்களின் ஆதிக்கம் இருக்கும். இதுபோக மொழிவாரி சிறுபான்மையினர் தெலுங்கர் பங்களிப்பும் கவனிக்கத்தக்கது. தென்கோடியில் நாடார்களின் அரசியல் நகர்வும் முக்கியமானது. சில சாதிகள், சில இன மக்களுடன் இயைந்து செல்வர். சிலருடன் முரண்பட்டு செல்வர். இவை போன்ற பல சுவாரஸ்யங்கள் நம்மை சுற்றி நடக்கிறது.

உம்ராவின் அடையாளங்களை பார்த்த ஹுளைஸ் இப்னு அல்கமா “சுப்ஹானல்லாஹ்!

இவர்களை அல்லாஹ்வின் வீட்டிலிருந்து தடுப்பது முறையல்ல” என்று கூறிவிட்டு தன் தோழர்களிடம் திரும்பி “நான் மாலையிடப்பட்டு அடையாளமிடப்பட்ட குர்பானிக்கான ஒட்டகங்களைப் பார்த்தேன். அவர்களைத் தடுப்பது எனக்கு சரியானதாகத் தெரியவில்லை” என்று கூறினார். இதற்குப் பின் அவருக்கும் குறைஷிகளுக்குமிடையில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டன. காரணம், ஏமாற்றம் தான். அதாவது குறைஷிகளின் தரப்பு செய்திகளை முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லாமல் இருந்த தோடு, முஸ்லிம்கள் தரப்பு நேர்மையை, உண்மையின் வடிவத்தை குறைஷிகளிடம் ஹுளைஸ் எடுத்து சொல்லிவிட்டார். இது குறைஷிகளுக்கு நெருடலை ஏற்படுத்திவிட்டது.

ஆக, முஸ்லிம்களின் நல்லெண்ணம் குறைஷிகளின் அவையில் அவர்களின் பிரதிநிதி யாலேயே முன்மொழியப்பட்டு வெற்றிப் பெற்றது. இது உம்ராவின் வருகையையின்றி அச்சுறுத்தும் கூட்டம் அல்ல என்பது ஹுளைஸ்-ஆல் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. இது அல்லாஹ்வின் ஏற்பாடு. இப்போது குறைஷிகளில் மாற்று கருத்து கூறுவோரின் குரல் எடுப்பட தொடங்கியது.

அங்கு வீற்றிருக்கு உர்வா இப்னு மஸ்வூக் ஸகஃபி என்பவர், “இவர் உங்களுக்கு நல்ல கருத்தைக் கூறினார். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நானும் அவரிடம் சென்று பேசி வருகிறேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசினார். அப்போது நபி (ஸல்) புதைலுக்கு கூறியதையே அவருக்கும் கூறினார்கள். அப்போது “முஹம்மதே! போர்தொடுத்து உன்

இனத்தாரை வேரோடு அழிக்க வேண்டுமென்று நீ விரும்புகிறாயா? உன் குடும்பத்தாருடன் போர் புரிவது நல்ல பழக்கமாகுமா? அரசிகளில் எவராவது தன் இனத்தாரை உனக்கு முன்பு வேரோடு வெட்டிச் சாய்த்தார் என்று நீ கேள்விப்பட்டதுண்டா? என பேசும் வரை முஸ்லிம்களின் மனதில், "இவர் கூறுவதென்ன? நாமோ ஆன்மீக நாட்டத்துடன் இறைவனை தியானிக்க உம்ரா செய்ய வந்துள்ளோம். இவரோ நாம் போர் செய்ய வந்துள்ளோம் என்ற தொனியில் இட்டுக்கட்டி பேசுகிறாரே..... என யோசிக்க, பேச்சை தொடர்ந்த உர்வா," நீ விரும்பியபடி உனக்கு போரில் வெற்றி கிடைக்காமல் அதற்கு மாற்றமாக நீ தோல்வியடைந்தால், உன்னுடன் இருக்கும் இந்த வீணர்களான அற்பர்கள் உன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றே நான் எண்ணுகிறேன்" என்று உர்வா கூறினார்.

முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைக்கும் இவ்வார்த்தை கூடியிருந்த தோழர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியதோடு கொதித்து எழு செய்தது. உர்வாவின் பேச்சு அபூபகர் (ரழி) அவர்களுக்குச் சினமூட்டியது. "கடுமையான சொல்லால் அவரை ஏசிவிட்டு நாங்களா இவரை விட்டுவிட்டு ஓடி விடுவோம்?" என்று கர்ஜித்தார்கள்.

கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மாறாக நபியை பின்பற்றியவரின், தொண்டனின் பதிலால் ஒற்றுமையும் சகோதரத்துவமும் வலுவாக இருப்பது உர்வாவுக்கு காட்டப்பட்டது. பிரிவினை ஷைத்தான் குப்புற வீழ்ந்தான்.

அபூபகர் (ரழி) அவர்களின் பதிலை வாங்கி கட்டிக் கொண்ட உர்வா 'இவர் யார்?' என்றார். "அபூபகர்" என கூடியிருந்தோர் கூறினர். அதற்கு உர்வா "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீ எனக்கு ஓர் உதவி செய்திருக்கிறாய். நான் அதற்கு எந்தப் பகரமும் செய்யவில்லை. அப்படி மட்டும் இல்லை யென்றால் நான் உனக்கு நல்ல பதில் கூறியிருப்பேன்" என்றார்.

வாசகர்கள் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். நாம் வாசிக்கும் இச்சம்பவம் சஹாபாக்கள் மக்கா வாழ்க்கையை கைவிட்டு

-----  
**ஈஹஜ் அல்லது உம்ரா செல்பவர்கள்  
 இஹ்ராம் அணிந்த பின் கூறும்  
 விசேஷமான பிரார்த்தனைக்கு  
 'தல்பியா' என்று கூறப்படும்.  
 இந்த பிரார்த்தனையையும் அதன்  
 பொருளையும் அருஞ்சொற்பொருள்  
 பகுதியில் பார்க்கலாம்.**  
 -----

வெறும் 6 வருடங்களே ஆகியிருந்த சமயத்தில் நடந்ததாகும். இச்சிறு கால இடைவெளிக்குள்ளேயே உர்வா தனக்கு உதவிய அபூபகர் (ரழி) அவர்களின் தோற்றத்தையே மறந்து விட்டார். அல்லாஹ்வின் பாதையில் வசதி வாய்ப்புகளை தியாகம் செய்ததால், அந்த அளவுக்கு அவர்களின் வெளிதோற்றம் நழிந்து உருமாறி விட்டிருந்தது. இவர்களின் இத்தகைய தியாகத்தால் இன்று நாம் இலவச முஸ்லிம்களாக உள்ளோம். இவர்களை போன்று சத்தியத்தை பிறருக்கு எடுத்து சொல்லும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு அருள்வானாக.

மேலும், நபியவர்களிடம் உர்வா பேசும்போது ஒவ்வொரு பேச்சுக்கும் நபியவர்களின் தாடியைப் பிடித்துப் பிடித்து பேசினார். நபி (ஸல்) அவர்களின் அருகில் முகீரா இப்னு ஷஃஃபா (ரழி) நின்றிருந்தார்கள். அவரது கையில் உறையிடப்பட்ட வாள் ஒன்று இருந்தது. நபியவர்களின் தாடியை உர்வா பிடிக்கும் போதெல்லாம் அந்த உறையிடப்பட்ட வாளைக் கொண்டு உர்வாவின் கையில் அடித்து நபியவர்களின் தாடியை விட்டு உன் கையை அகற்றிக் கொள்" என்று கூறினார்.

உர்வா தன் தலையை உயர்த்தி "இவர் யார்" என்றார். மக்கள் "முகீரா இப்னு ஷஃஃபா என்றனர். "ஓ வாக்குத் தவறியவனே! நீ செய்த மோசடிக் குற்றத்திற்கு நான்தானே பரிகாரம் செய்தேன்" என்று முகீராவை உர்வா பழித்தார். இவ்வாறு உர்வா கூறக் காரணம்: முகீரா இஸ்லாமை ஏற்பதற்கு முன் ஒரு கூட்டத்தினருடன் நட்பு வைத்திருந்தார். சமயம் பார்த்து அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்து விட்டார். அதற்கு சிறிது காலத்திற்குப் பின்பு நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் "நீர்

முஸ்லிமாவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நீ கொள்ளை அடித்த பொருட்களுக்கு நான் பொறுப்பல்ல” என்று கூறிவிட்டார்கள். இக்குற்றத்திற்குரிய பரிகாரத்தை உர்வாதான் நிறைவேற்றினார்; ஏனெனில் முகீரா, உர்வாவின் சகோதரருடைய மகனாவார்.

சமாதான பேச்சுவார்த்தைகளில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உட்படும் நபர் பங்கெடுத்தால் சில சங்கடங்கள் உருவாகும் என்பதை இது காட்டுகிறது. எனினும், பரிகாரம் செய்யப்பட்டு விட்டதால் முகீராவின் சம்பவம் முடிந்து போன ஒன்றாகும்.

பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் நபித்தோழர்களையும் அவர்கள் நபியவர்களுக்குச் செய்யும் கண்ணியத்தையும் நன்கு கவனித்த உர்வா பிரமிப்படைந்தார். அங்கிருந்து தம் நண்பர்களிடம் வந்த பின் இது குறித்து அவர் தம் இனத்தவர்களிடம் விமர்சித்தார். “என் கூட்டத்தினரே! நான் பல அரசர்களிடம் சென்றிருக்கிறேன். கைலர், கிஸ்ரா, நஜ்ஜாஷி என பல மன்னர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவது போன்று எந்த ஓர் அரசனின் தோழர்களும் தம் அரசரைக் கண்ணியப்படுத்துவதை நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் ஏதாவது ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக அவர்கள் செய்கிறார்கள். அவர் ‘உழு’ செய்யும் தண்ணீரைப் பிடிப்பதற்குக் கூட போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர் பேசினால் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். அவர் மீதுள்ள கண்ணியத்தால் அவரை அவர்கள் நேருக்கு நேர் கூர்ந்து பார்ப்பதில்லை. ஆக, நான் உங்களுக்கு முன் நேரான ஒரு திட்டத்தை சமர்ப்பித்து விட்டேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறி உர்வா தம் பேச்சை முடித்தார்.

### அல்லாஹ்வின் ஏற்பாடு:

ஒரு புறம் பேச்சுவார்த்தை நடந்து வர, போர் வெறிபிடித்த குறைஷி வாலிபர்கள் தம் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே, அதைத் தடுக்க வேண்டுமென தனியாக ஆலோசித்தனர். அதன்படி இரவில் முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து போரைத் தூண்டும் சதி

செயல்களைச் செய்ய முடிவுவெடுத்தனர்.

சமாதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, அதை சிதைக்கும் நடவடிக்கைகள் நிகழ்வதை எதிர்பார்த்தே வாழ்வேண்டும். ஏனெனில் அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடு நிலவ தான் செய்யும். விரும்பாததை நடவடிக்கைகளை எதிர்கொள்ள எப்போதும் தனி அணி இருக்க வேண்டும்.

துடுக்கான மக்கா இளைஞர்கள் தாங்கள் எடுத்த முடிவை நிறைவேற்றுவதற்கு எழுபது அல்லது எண்பது நபர்கள் புறப்பட்டு ‘தன்யீம்’ மலை வழியாக முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கி முன்னேறினர். ஆனால், நபியவர்கள் நியமித்த பாதுகாப்புப் படையின் தளபதியான முஹம்மது இப்னு மஸ்லமா(ரழி), வந்த எதிரிகள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தார். இதை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தில் ஆர்வம் கொண்டு அனைவரையும் மன்னித்து விடுதலை செய்து விட்டார்கள். இது குறித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

“மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளையும் அவர்களை விட்டும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.” (அல்குர்ஆன் 48:24)

மக்கா இளைஞர்களின் சட்டவிரோத தாக்குதல் முயற்சியும், அதனால் கைது செய்யப்பட்டதும், பின்பு நபியவர்கள் அவர்களை மன்னித்து பெருந்தன்மை காட்டி விடுதலை செய்ததும் மக்கா மக்களிடம் வேகமாக பரவி அதிகார வர்க்கத்தின் முகத்தில் கரியை பூசி விட்டது. இந்த பயங்கரவாத சம்பவத்தால், அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என எண்ணிய குறைஷிகள் பேச்சுவார்த்தைக்காக யாரையும் அனுப்பவில்லை. குழப்பமான மனநிலையில் இருந்தனர்.

கொலை செய்ய முயன்ற இவ்விளைஞர்களை பிடித்து வைத்துக் கொண்டு, உம்ரா என்ற இறை வழிப்பாட்டை நிறைவேற்ற பேரம் பேசவில்லை முஸ்லிம் தரப்பு. கிடைத்த வாய்ப்பை பெருந்தன்மையாக விட்டுக்

கொடுத்தனர். மேலும் மக்கா காஃபிர்கள் அனைவரையும் எதிரிகளாக நபி (ஸல்) அவர்கள் கருதவில்லை. சத்தியம் வெற்றி பெறும், நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் வெற்றிக் கொள்ளப்படும் என்பதற்காக இஸ்லாத்தை ஏற்றவர்கள் பொறுமை காட்டி வந்தனர். அதேநேரத்தில் பொறுமை என்ற பெயரில் அஜாக்கிரதை யாகவோ, மந்தமாகவோ, விட்டுக் கொடுப்பதை பெருமையாகவோ எண்ணி ஓய்வெடுக்கவில்லை. தங்கள் உம்ராவின் உரிமையை நிலை நாட்டுவதில் உறுதியாக இருந்தனர். ஆன்மீகம், உரிமை என இவ்விரண்டுற்கும் இடையே சமநிலையை பேணினர்.

### குறைவிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்:

நாம் வாசித்து கொண்டிருக்கும் ஹுதையியா வரலாறு ஏதோ ஒரே நாளில் நடந்து முடிந்தவையல்ல. இதை வாசிக்கும் நமக்கு ஒரு மணிநேரம் மட்டுமே ஆகலாம். ஆனால், இவ்வுடன்படிக்கை பல நாட்கள், பல பதற்றங்கள், பல கட்ட பேச்சுவார்த்தைகள், இடையிடையே சில நெருடல்கள் என பல திருப்புமுனைகள் கொண்டது. ஒவ்வொரு கட்டத்திற்கு பிறகும் “இனி என்ன நடக்கும்?” என்பதை யாரும் அறியாததால் ஒரு வகை ஆர்வம் (curiosity) இரு தரப்பிலும் இருந்திருக்கும். மக்கா நகரம் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது .

இந்நேரத்தில் நபி (ஸல்) தம் நிலையையும், தம் நோக்கத்தையும் உறுதியாகத் தெளிவுபடுத்திக் கூறவும், குறைவிகளிடம் ஒரு தூதரை அனுப்ப முடிவு செய்தார்கள். குஜாஆ கிளையினர் என்ற மூன்றாம் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான நடவடிக்கை தொடரவும், இனி தன் தரப்பு தூதரை அனுப்ப விரும்பி உமரை அழைத்தார்கள் நபியவர்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு துன்பம் ஏற்பட்டால் எனக்காக கோப்பப்படும் அதீ இப்னு கஅப் கிளையைச் சேர்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் இப்னு அஃப்பாளை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் சரியான முறையில் குறைவிகளிடம் எடுத்து வைப்பார்” என்றார் உமர் (ரழி). உமர் அவர்களின் இப்பதில் கோழைத்தனமும்

இல்லை, அமீரின் பேச்சை மறுத்த கீழ்ப்படியாமையும் இல்லை. நபியவர்கள் உஸ்மாளை அழைத்து “நீர் குறைவிகளிடம் சென்று நாம் போருக்காக வரவில்லை; உம்ராவிற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். மேலும், மக்காவிலிருக்கும் முஸ்லிம்களை சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறை நம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியமேற்படாது என்றும் அவர்களுக்கு சொல்லுங்கள்!” என்றார்கள். மத சுதந்திரத்தை மறுக்கும் அக்கிரமக்காரர்களின் அச்சுறுத்தலின் நடுவில் சிறுபான்மையினராக வாழும் இறையடியார்களின் மீது கவனம் செலுத்துவது இஸ்லாமிய அரசின் கடமையாகும் என்பது இது தரும் பாடம்.

உஸ்மான் (ரழி) அங்கிருந்து புறப்பட்டு ‘பல்தஹ்’ என்ற இடத்தை அடைந்தபோது, அங்கிருந்த குறைவிகள் “உஸ்மானே! நீர் எங்கு செல்கிறீர்!” என்றனர். அதற்கு உஸ்மான் (ரழி) சில விஷயங்களைக் கூறி அதை சொல்வதற்காகத்தான் நபி (ஸல்) என்னை அனுப்பினார்கள் என்றார். அதற்கு குறைவிகள் “நீர் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம். நீர் உம் நோக்கத்தை நிறைவேற்ற செல்லலாம்” என்றனர். அவையில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல்ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரழி) அவர்களை வரவேற்றார். மேலும்,

தன் குதிரைக்குக் கடிவாளமிட்டு, அதில் தனக்குப் பின்னால் உஸ்மாளை அமரச் செய்து, அவருக்கு அடைக்கலமும் கொடுத்து மக்கா விற்குள் அழைத்து வந்தார். மக்கா வந்தவுடன் நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் குறைவிக் தலைவர்களிடம் உஸ்மான் (ரழி) விவரித்தார். உஸ்மான் பேசி முடித்தவுடன் குறைவிகள் “நீங்கள் கஅபாவை தவாஃப் செய்து கொள்ளுங்கள்” என்றனர். ஆனால், “நபி (ஸல்) கஅபாவை தவாஃப் வரும்வரை நான் வரமாட்டேன்” என்று உஸ்மான் மறுத்து விட்டார்.

அடுத்த இதழில்....

# வாயுத் தொல்லையா? கவலை வேண்டாம்..!

வாயு என்பது ஜீரண மண்டலத்தில் காற்று உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறுவது. இது ஓர் இயற்கையின் செயல்பாடு. இதனால் தீங்கு ஏதுமில்லை. பயப்பட வேண்டாம். ஒருவரின் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வே.

## யாருக்கெல்லாம் வாயுத்தொல்லை வரலாம்?

உணவு உண்ணும் போதும், திரவப் பானங்களை அருந்தும் போதும் நம்மை அறியாமலேயே காற்றும் சேர்ந்து உணவுப் பாதையில் செல்வதால் வாயு அதிகரிக்கும்.

இனிப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்தை அதிகம் உண்பதால் இத்தொல்லை வரலாம்.

- காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்கள்.
- பால், தயிர், வெண்ணெய்.
- சிறுதானியங்கள், கோதுமை, ஓட்ஸ்.
- பருப்பு வகைகள்  
முக்கியமாகப் பச்சை பயிறு.
- ரொட்டி.
- பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், முளைக்கட்டிய பயறு வகைகள்.
- பீர்.
- மலச்சிக்கல்.
- மருந்துகள், உதாரணம் - கிருமி நாசினி.
- மகப்பேறு காலம்.

ஒரு நாளைக்கு 8-14 தடவைகள்கூட வாயு வெளியேறலாம். வாயுத்தொல்லை அதிகமானால் ஏப்பம் வரலாம். எவ்விதக் காரணமுமின்றியும்



வாயுத் தொல்லை ஏற்படலாம். வாயு வெளிவரும்பொழுது சிலருக்குச் சத்தம்கூட வரலாம். பொதுவாக வாயுவால் வயிற்றில் எந்தச் சங்கடமும் வராது.

## வாயுத் தொல்லையைக் குறைக்க....

- அவசர அவசரமாக உணவை உண்ணுவதையோ, தண்ணீர் குடிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
- உணவைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து ஒரு நாளைக்கு 4-5 முறை உண்ணலாம்.
- காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
- புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
- எந்த உணவு வாயுத் தொல்லையை அதிகரிக்கிறதோ, அதை முடிந்தளவுக்குத் தவிர்க்க வேண்டும்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் வாயுத் தொல்லை குறையும்.
- சிலருக்கு புரோபயோட்டிக்ஸ் மாத்திரைகள் ஜீரண மண்டலத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிக வளர்ச்சியடைய உதவும். இதை உட்கொள்வதன் மூலம் வாயுத் தொல்லையைத் தவிர்க்க முடியும்.

வாயுத் தொல்லை ஒரு சாதாரண நிகழ்வே. ஆகவே, அச்சம் தவிர்ப்போம்.

நன்றி - முதுமை எனும் பூங்காற்று

கேள்வி பதில்

# டாக்டரைக் கேளுங்கள்..!

மருத்துவம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு  
முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் பதில் அளிக்கிறார்.

என் அப்பாவுக்கு 78 வயதாகிறது. தினமும் சுமார் 10-12 மாத்திரைகளைச் சாப்பிடுகிறார். வயதானால் எல்லோருக்கும் இப்படிப் பல மாத்திரைகள் அவசியமா? எனக்கும் வயதானால் இக்கதிதானா என்கிற சந்தேகமும் கவலையும் இருக்கிறது. உங்கள் பதில் எனக்கு நல்ல செய்தியை வழங்கும் என்று எண்ணுகிறேன்.

- திரு. இராஜேந்திரன், 40 வயது, தஞ்சாவூர்.

உங்கள் அப்பாவுக்கான மாத்திரைகளைக் குறைக்க முடியுமா என்பதை அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்கு வயதாகும்பொழுது பல மாத்திரைகளைத் தவிர்க்க சில வழிமுறைகளைக் குறிப்பிடுகின்றேன்.

■ தினமும் செய்யும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் வராமலேயே தடுத்துக் கொள்ள முடியும்.

■ வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம். எந்தத் தொல்லையும் இல்லாவிடிலும், மறைந்து தாக்கும் நோய்களைக் கண்டறிந்து அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க முடியும். உதாரணம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன்.

■ எல்லா நோய்களுக்கும் மருந்து அவசிய மில்லை. உதாரணம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன்... இவற்றிற்கு உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின்

மூலம் நலம் பெறலாம். ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலிக்கு, இயன்முறைச் சிகிச்சை மூலம் மருந்தின்றிக் குணம் பெறலாம்.

■ சிறுசிறு தொல்லைகள், உதாரணம், காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றிற்குச் சிறப்பு மருத்துவரிடம் செல்ல வேண்டாம். அவர் அதிகமான பரிசோதனைகளையும் மருந்து களையும் கொடுக்க வாய்ப்புண்டு. முதலில் குடும்ப நல மருத்துவரையே நாடுங்கள்.

■ சிறப்பு மருத்துவரை நாடும்பொழுது முதியவர்கள் எடுத்துக்கொண்ட மாத்திரை களையும், மருந்துச் சீட்டையும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். பொதுவாக எல்லாச் சிறப்பு மருத்துவரும் தூக்க மாத்திரை, வலி மாத்திரை ஆண்டாசிட், டானிக் போன்ற மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். முதிய வர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் பார்த்து தேவையின்றி மாத்திரைகளைக் குறைத்து விடுவார்.

மேற்கண்ட வழிமுறைகளை நடுத்தர வயதிலிருந்தே கடைபிடித்தால் முதுமையிலும் மருந்தின்றி நலமுடன் வாழலாம்.

■ அதிக எடை உள்ளவர்களுக்கும், அதிக மது அருந்துபவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.

## பரிசோதனைகள்

மேற்கண்ட அறிகுறிகள் ஏதாவது மார்பகத்தில் தோன்றினால், உடனே மருத்துவரை

அணுகிப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். முதலில் மேமோகிராம் பரிசோதனை செய்வார்கள். எக்ஸ்ரே மாதிரியான ஒரு பரிசோதனை இது. எக்ஸ் கதிர்களின்றி எம்.ஆர்.ஐ. மேமோகிராம் கூடச் செய்து கொள்ளலாம். பின்பு பயாப்சி பரிசோதனையில் உறுதி செய்வார்கள்.

■ 45 வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு அதிகமாக மார்பகப் புற்றுநோய் பாதிக்கிறது. அதனால் மேமோகிராம் பரிசோதனையை இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் வந்திருந்தால், வருடத்துக்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.



■ இப்புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குணப்படுத்துவது சுலபம். குணமடைந்தவர்கள் தொடர்ச்சி கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொண்டால், அடுத்த மார்பகத்துக்குப் பரவாமல் தடுக்க முடியும், மறுபடியும் வராமல் தவிர்க்கவும் முடியும்.

■ மார்பகப் புற்றுநோயை அறிய, செலவில்லாத சுலபமான வழி, சுய பரிசோதனை, கண்ணாடி முன்பு நின்று மார்பகங்களை அழுத்திப் பார்த்தால் ஏதாவது வித்தியாசம் இருப்பதை உணர முடியும். சந்தேகமாக இருப்பின் மேமோகிராம் செய்து கொள்ளலாம். மாதவிலக்கான 7-வது நாளுக்குபிறகு மாதம்

ஒருமுறை இதைச் செய்ய வேண்டும். 35 வயதைத் தாண்டிய பெண்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய பயிற்சி இது.

■ எல்லாக் கட்டியும் புற்றுநோயாக இருப்பதில்லை. சாதாரணக் கட்டிகள் கூட வரலாம். அவற்றை ஃபைப்ரோ அடினோமோ (Fibroadenoma) என்பார்கள். இதை டாக்டரே உறுதிசெய்ய முடியும்.

#### காரணங்கள்..

மரபணு (Ganes BRCA 1 & BRCA 2) காரணமாக அம்மாவிடமிருந்து மகளுக்கு மற்றும் மகளிடமிருந்து பேத்திக்கும் வரலாம்.

■ வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம்.

■ மிக இளம் வயதில் பூப்பெய்துவது, மிகத் தாமதமான மெனோபாஸ் ஆகிய இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.

■ தாமதமாகக் குழந்தைப் பெற்றுக் கொள்பவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் ஆகியோருக்கும் அபாயம் அதிகம்.

■ உடல் எடை கூடினால் அபாயம். அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜனாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.

■ மெனோபாஸ்க்குப் பிறகு பெண்மையைத் தக்கவைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாகலாம்.

■ வைட்டமின்-டி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.

■ உணவில் அல்லது தண்ணீரில் ரசாயனம் கலந்திருப்பதும், ரசாயனங்கள் கலந்த அழகு சாதனப் பொருட்கள் உபயோகிப்பதும் காரணமாகலாம்.

■ குழந்தைக்கு ஒரு வருடத்துக்காவது தாய்ப்பால் புகட்டுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறைவு.

நன்றி - முதுமை எனும் பூங்காற்று

“என் மகன்  
என் கைகளில் உயிரிழந்தான்,  
என் கணவர் என் அருகிலேயே  
சுடப்பட்டுக் கிடந்தார்...”

# காஸாவில் ஒரு தாயின் சாட்சியம்

யும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு  
வெளியேறினோம்.

இப்போது, ஒரு வருடம் ஓடிவிட்டது.....!  
சாலையோரங்களில் வசித்து வருகிறோம்.....!  
பஞ்சை பராரிகளைப்போல உணவும், தண்ணீரும்  
கிடைக்கும் இடங்களை தேடி கையில்  
யஹ்யாவையும், கணத்த இதயத்தில் ஜக்கரியா  
மற்றும் என் கணவரின் நினைவுகளையும் சுமந்து  
கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.  
ஆம். ஜக்கரியாவும், என் கணவரும் இப்போது  
எங்களோடு இல்லை! அவர்களை அல்லாஹ்  
அழைத்துக் கொண்டான்.

என் வாழ்க்கையின் முதன் முதலில் நான்  
சந்தித்த அதிர்ச்சியான காட்சிகள் அவை. நாங்கள்  
வாழ்ந்த வீடு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு  
விட்டது.

ஒரே இடத்தில் நிலைத்திருக்க முடியாமல்,  
பயங்கரமானதொடர்குண்டுவிச்சகளுக்கிடையே  
இடம் பெயர்ந்துகொண்டே இருந்தோம்.

ஒவ்வொரு நாளும் உயிரைப் பற்றிய  
பயத்துடன், உணவையும் தண்ணீரையும்  
தேடிக்கொண்டு, போராடிக் கொண்டிருந்தோம்.

2024 ஜனவரி 21-ம் தேதி, இரவு 10 மணிக்கு

காஸாவைச் சேர்ந்த ஒரு தாய், மருத்துவ  
மனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தப்பிப்  
பிழைத்து,

தனது மகனைத் துயரத்துடன் அடக்கம்  
செய்ததையும், தன் கணவரின் உடலைக்  
காணாமல் தேடிய துயரத்தையும் விவரிக்கிறார்.

ஆம்.....நான் காஸாவைச் சார்ந்தவள்.....!  
நான் மட்டுமல்ல! ஜக்கரியா, யஹ்யா என் இரு  
மகன்கள்! அஹ்மத் அபூ வதீபா! என் கணவர்.  
எல்லோருக்கும் காஸாதான் வாழ்விடம்.

காஸாவில் எங்களது வாழ்க்கை.....!  
அழகாகத்தான் இருந்தது. அமைதியாக வாழ்ந்து  
வந்தோம்.....!

ஒரு நாள் திடீரென்று போர் வெடித்தது.  
மக்களெல்லாம் தங்களது வீடுகளை விட்டு  
வெளியேறி Humanitarian zone எனும் பாது  
காப்பான பகுதிக்குள் தஞ்சம் புகத் தொடங்கினர்.  
(காஸாவில் இது ஒன்றும் புதிதல்ல!)

என்ன! ஒரு வாரம் போர் நடக்கும்.! பின்னர்  
வீடு திரும்பி விடலாம் என்றெண்ணி, ஒரு  
தண்ணீர் பாட்டிலும், ரொட்டியும் கூட  
அல்லாஹ் எங்களுக்களித்த இரண்டு மகன்களை

நாங்கள், “அல்கைர்” மருத்துவமனைக்கு அருகே உள்ள, “கான் யூனிஸ்” பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தோம்.

அப்போது திடீரென குண்டுகள் விழத் தொடங்கின. பயங்கர சத்தத்தின் அச்சத்தால், உறங்கி கொண்டிருந்த என் பிள்ளைகள் திடுக்கிட்டு விழித்தனர். எங்களைச் சுற்றியிருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

பிள்ளைகளை தூக்கிக் கொண்டு நாங்கள், “அல்கைர்” மருத்துவமனைக்குள் ஓடினோம்.

அங்கு கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என நம்பினோம். எங்கள் நம்பிக்கை வீனாய் போனது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், மருத்துவமனையின் வாயிலுக்குள் குண்டுகளை வீசினர். பின்னர் மருத்துவமனைக்குள் புகுந்து, கொடூரமாக சுடத் தொடங்கினார்கள். பெண்கள் குழந்தைகள் என யாரையும் பார்க்கவில்லை. கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.

ஜக்கரியா மற்றும் யஹ்யா - என் இரு சிறிய குழந்தைகள் பீதியில் நடுங்கி, என்னை இறுக்க மாகப் பிடித்துக்கொண்டிருந்தனர். கலவரம் சூழ்ந்த அந்த நேரத்தில்,

நான் ஜக்கரியாவை என் மார்பில் அணைத்து பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன்.

திடீரென ஜக்கரியாயா துடித்தான். தனது சிறிய கையை மெதுவாக உயர்த்தினான். கண்களை அமைதியாக மூடினான். ஜக்கரிய்யா.....! ஜக்கரிய்யா.....! கடுமையான துப்பாக்கி சப்தத்திற்கு மத்தியில் நான் அவனை தட்டி எழுப்பினேன். என் நெஞ்சோடு அணைந்திருந்த அவன், அமைதியாக தனது கடைசி மூச்சை விட்டான். மூர்ச்சையாகி போனான்.

அவன் இறந்துவிட்டான் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவனது உடலை இரண்டு குண்டுகள் துளைத்திருந்தன. என் இரத்தம் உறைந்தது போல் இருந்தது.

உலகம் சுழல்வது நிறுத்தப்பட்டதாகவே உணர்ந்தேன்.

நான் என் கணவரை கூப்பிட்டு அழைத்தேன்: “அஹமத்” “ஜக்கரிய்யா..! ஜக்கரிய்யா..!”

எந்த பதிலும் இல்லை.....!

பின்பு நான் திரும்பி பார்த்த போதுதான் தெரிந்தது! தலையில் துப்பாக்கி துளைத்து இறந்து கிடந்தது என் கணவர் என்று.

அந்தக் கடும் அதிர்ச்சியின் நடுவில்....

என் இரு கால்கள் காயமடைந்ததும்,

என் தலையில் காயம்பட்டதும் எனக்கே தெரியவில்லை.

என் உடல் உணர்வற்றபடி உறைந்து போயிருந்தது.

நான் அசையாமல், என் சிறு மகன் ஜக்கரியாவின் உயிரற்ற உடலைக் கைகளில் பிடித்திருந்தேன்.

என் அருகிலேயே என் கணவர், தலையில் குண்டு துளைத்து

ஓர் அமைதியான மௌனத்தில் சடலமாகக் கிடந்தார்.

என் உடலிலிருந்து ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. சிறிய மகன் யஹ்யாவின் கண்களில், பீதியும், குழப்பமும்.

“என்ன தவறு செய்தான் இந்த சிறு குழந்தை? தன் அண்ணனும், தந்தையும் தனது கண்முன்னே உயிரிழக்க, தன் தாயை ரத்தக் காயங்களோடு பார்ப்பதற்கு...அவன் ஏன் இந்தக் கொடூரத்திற்கு சாட்சியாக இருக்க வேண்டும்?”

அவர்களை இழந்தது, என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட பேரதிர்ச்சியாக இருந்தது.

இன்று வரை, அவர்கள் குண்டடிப்பட்டு இறந்து கிடந்த காட்சிகள் என் கண்களுக்கு முன்பாகத் திரும்பத் திரும்ப தோன்றுகின்றன. என் நினைவின் ஒவ்வொரு மூலையிலும் அவை நிறைந்துள்ளன.

இஸ்ரேலிய படைகள் எல்லா ஆண்களையும் கைது செய்தனர்.

எங்களைப் போன்ற பெண்களுக்கு, இரவு 1 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.

நாங்கள் ரஃபா நோக்கி நடக்க உத்தரவிடப்பட்டோம்.

நான் ஒரு கையில் ஜக்கரியாவின் உடலைத் தூக்கிக்கொண்டு,

மற்றொரு கையில் யஹ்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தேன்.

மருத்துவமனை வாசலை விட்டு வெளியேறும்போது, மீண்டும் திரும்பி என் கணவரின் உடலை பார்த்தேன். அஹமத்! அங்கே அவரது உடல் உயிரற்று கிடந்தது. என் இதயம் துண்டுதுண்டாக உடைந்தது. அவரை அங்கேயே விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை,

என் வாழ்க்கையின் மிகக் கடுமையான சூழலாக இருந்தது.

“உன்னையும் நான் கூட எடுத்துச் செல்லக் கிடைத்திருக்க வேண்டுமே, அஹமத்... இப்போதும் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

உன்னை என்னுடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்...”

என் கால்களில் காயமடைந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தன.

ஒரு கையில் உயிரற்ற என் மகன் ஜக்கரியாவைத் தூக்கிக்கொண்டு,

மற்றொரு கையால் உயிருடன் இருந்த என் மகன் யஹ்யாவை பிடித்துக்கொண்டு நடந்தேன்.

நானே என்னை சுமக்க முடியாத அளவுக்கு களைப்பாக இருந்தேன்.

என் ஒவ்வொரு அடியிலும் துயரம் மேலோங்கியிருந்தது.

யஹ்யா மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தான்:

“அப்பா ஏன் நம்மோடு வரவில்லை அம்மா?”

நான் எப்படி அவனுக்குச் சொல்வேன்,

“அப்பா இனி வரம்மாட்டாருப்பா...!”

இந்த மண்ணில் நான்கு வயதே ஆன ஒரு குழந்தைக்கு உணர்த்த வேண்டிய சூழலா இது?

அந்த இரவில், குண்டு வெடிப்புகளுக்கும், நாசங்களுக்கும் நடுவே, நாங்கள் மணிக்கணக்காக

நடந்தோம். அந்த தருணங்களில், பலமுறை மரணமே என் ஆசையாக இருந்தது. ஆனால் யஹ்யா அனாதை ஆகிவிடுவானே என்ற எண்ணம் என்னை வாட்டியது.

நாங்கள் விடியற்காலை வரை நடந்து கொண்டே இருந்தோம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் எதுவும் இல்லை, எவரும் உதவவும் வரவில்லை.

மருத்துவமனைக்கு எங்களை அழைத்துச் செல்லவோ,

ஜக்கரியாவை அடக்கம் செய்யவோ ஒருவரும் இல்லை.

தெருக்கள் வெறிச்சோடிய நிலையில் இருந்தன. எட்டிய தொலைவெங்கும் துப்பாக்கிச் சத்தங்கள் மட்டுமே ஒலித்தன.

அடுத்த நாள் காலை சுமார் 8 மணியளவில், ஓர் உறவினரைப் பார்த்தேன். அவர் எங்களை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஜக்கரியாவை அடக்கம் செய்யவும் உதவினார்.

ஆனால் என் அஹமத்?

இன்று வரை, தூங்க முடியவில்லை. அவரிடம் கடைசியாக எதுவும் பேசவில்லை. அவரது உடலைக்கூட அடக்கம் செய்யவில்லை. மன்னித்து விடு அஹமத்!

ஓர் ஆண்டுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தம் (ceasefire) என்று சில நாட்கள் தொடங்கின. அப்போது என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான். என் கணவர் அஹமதின் உடல்...!

இவ்வளவு நாட்கள் கடந்தும்,

அவர் இறந்த அந்த இடத்தில் தான் அவர் உடல் இருக்கும் என்று நம்பினேன்.

2025 ஜனவரி 19ஆம் தேதி, அமைதியின் முதலாவது காலை, என் வாழ்க்கையின் பேரதிர்ச்சியான, என் கணவர் இறந்து கிடந்த இடத்தை நோக்கி ஓடினேன்.

எங்கும் அழிவு மட்டுமே காணப்பட்டது.

ஒவ்வொரு தெருவும் சிதைந்திருந்தது. ஒரு வீடு கூட முழுமையாக இல்லை. எங்கும் இடிபாடுகள், கருகிய சுவரின் தடங்கள், அழிவு மட்டுமே.

அந்த காட்சிகள் தாங்க முடியாத வேதனையாக இருந்தது.

நான் என்னிடமே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்:

“நாம் இனி எப்படி வாழப்போகிறோம்?

வாழ்க்கை எப்படி மீண்டும் துவங்கும்?

இந்த காசா மீண்டும் பழையதுபோல ஆகுமா?”

அந்த இடத்தை நெருங்க, நெருங்க

என் உள்ளம் அதிர்ச்சியுடன் பதறியது. அந்த இரவின் நினைவுகள் என்னை அழுத்திக் கொண்டிருந்தன.

பல மணிநேரங்கள் நடந்த பிறகு,

நான் என் வாழ்க்கையின் கடினமான தருணங்களை எதிர்கொண்ட அந்த இடத்தை மீண்டும் அடைந்தேன்.

ஆனால் அஹ்மத் அங்கே இல்லை.

நான் எங்கும் தேடினேன்,

ஒரு ஆடையின் துண்டோ, ஒரு மோதிரமோ, அவர் அங்கே இருந்திருந்ததைக் குறிக்கும் ஏதாவது ஒரு தடம் இருந்திருக்குமோ என்று.

அஹ்மத்..

என் கணவர்..

என் அன்பே..

நீ இங்கு இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

நான் விரும்பியது ஒன்றே.

உன்னை ஜக்கரியாவின் அருகில் புதைக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதற்காக.

யஹ்யாவும் நானும் உங்கள் இருவரையும் நினைத்து, நினைத்து புழுங்கி கொண்டிருக்கின்றோம்.

யஹ்யா மீண்டும் மீண்டும் உன்னைப் பற்றியும், ஜக்கரியாவைப் பற்றியும் கேட்கிறான்.

“அப்பா அந்த இரவு நம்மோடு ஏன் வரவில்லை?”

நான் அவனுக்கெப்படி பதிலளிப்பது?

உன்னை அங்கே விட்டுவிட்டு வெளியேறிய போது, என் உள்ளத்தில் இருந்த வலியை, வேதனையை, அந்த நான்கு வயது குழந்தைக்கு எப்படி புரியவைப்பது?

(Source : The Palestine Chronicle )

விரிவாக்கப்பட்ட 5ஆம் யத்ப்பு

# மால்கம்-X



விலை: ரூ.120/-

அமெரிக்க நிறுவனக் கொள்கைக்கு எதிராக போராடிய மாஸிரவின் வரலாறு மு. சூலாம் முஹம்மது, M.A.,

தொடர்புக்கு: 7401213394/7358278146/8148129887

அமெரிக்காவின் நிறுவெறி கொள்கையை இஸ்லாத்தை முன் வைத்து முறியடித்த மால்கம் X என்ற மாலிக் அல்ஷாபாஸ் ஷஹீத். தான் இஸ்லாத்தை ஏற்றார், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கறுப்பு நிறத்தைக் கொண்டவர்களை இஸ்லாத்தில் இணைத்தார். நிறுவெறிக் கொடுமைகளிலிருந்து நிரந்திரமாக மீட்டார்.

“ஹஜ்” பயணம் என்ற புனித மக்கா மாநகரம் சென்று இஸ்லாம் தொடங்கிய பூமியில் தன் கடமையை முடித்தார். சவுதி அரேபியா அரசின், அரசு விருந்தினர் என்ற கண்ணியத்தோடு.

16 ஆப்ரிக்கா நாடுகளுக்குச் சென்று இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தார். லட்சக்கணக்கானவர்களை இஸ்லாத்தில் இணைத்தார். இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் தனது பெரும் பயணத்தின் ஒரு பகுதியாக, “கேசியஸ் கிளே” என்ற உலக மகா குத்துச் சண்டை வீரனை முஹம்மத் அலீ கிளேயையும் இஸ்லாத்தில் இணைத்தார்.

ஆனால், அமெரிக்காவின் வெள்ளை நிறுவெறியர்களால், இதைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் அதாவது, குழு கிளக்ஸ் கிளான் என்ற வெள்ளை நிற அமைப்பைச் சார்ந்தவர்கள் அமெரிக்காவின் உளவுத்துறையின் உதவியோடு மால்கம்-X அவர்களை பிப்ரவரி 21-1965 இல் கொலை செய்து விட்டார்கள்.

# இஸ்ரேலால் இறப்பைத் தவிர வேறு எந்த வழியிலும் தடுக்க முடியாத குழந்தை:

குழந்தை  
வளர்ப்பு



## காஸா; தனது இளைய போராளியை இழந்தது!

மனிதநேய தன்னார்வலர் முஹம்மது ஹம்மாத் உடன் இணைந்து, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பொம்மைகளை வழங்கி வந்தார். 2023 அக்டோபரில் துவங்கிய இனவழிப்பு போரில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு மகிழ்ச்சியை தரவே அவர் முயற்சி செய்தார்.

**காஸா** பகுதியில், இஸ்ரேலின் வான் தாக்குதலில் 11 வயது சிறுமியான யக்கீன் ஹம்மாத் உயிரிழந்துள்ளார். அவர், காஸாவின் இளமையான ஊடகச் செயற்பாட்டாளர் மற்றும் மனிதநேய தன்னார்வலராக அங்கீகரிக்கப்பட்டிருந்தார். இந்த தாக்குதலானது போரைக் காரணமாகக் காட்டி முன்பே பெரிதும் பாதிக்கப்பட்ட கடலோர பகுதியின் மத்திய பகுதியில் உள்ள யக்கீனுடைய குடும்ப வீட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாகும்.

இந்த மனமுடைந்த செய்தியை இந்தியாவில் இருந்து இயங்கும் சுயாதீன ஊடகம் Maktoob Media வெளியிட்டது. அவர்கள், யக்கீனை “ஒரு போதும் களைப்பில்லா மனிதாபிமான மற்றும் ஊடகப் பணியாளராக” வர்ணித்துள்ளனர்.

தொடர்ச்சியாக நடைபெறும் இஸ்ரேலின் இனவழிப்பு போர் மற்றும் தெல்அவீவ்-இன் முற்றுகையிலும் காஸா மக்களுக்கு அவர் நம்பிக்கையின் அடையாளமாக இருந்தார்.

யக்கீன், தனது பெரிய சகோதரர் மற்றும்

காஸாவை மையமாகக் கொண்ட Ouena Collective என்ற தொண்டு நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, மனிதாபிமான உதவித் திட்டங்களில் சுறுசுறுப்பாக பங்கேற்றிருந்தார்.

2025 மே 23 இரவு, தெய்ர் அல்-பலாஹ் நகரிலுள்ள அல்-பராகாப் பகுதியில் இஸ்ரேலிய வான் தாக்குதல் நடந்தபோது, தனது குடும்பத்துடன் இருந்த யக்கீன் உயிரிழந்தார். (இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவுன்)

இந்தக் கொடூரச் சம்பவம், குழந்தைகளின் குரலும் எதிர்ப்பும்கூட இந்த போரில் தற்காலிகமாக இல்லை, நிரந்தரமாகக் கூட அமைதியாக் கப்படலாம் என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது.

**யக்கீனின் சமூக ஊடகக் குரல் :  
ஓர் டிஜிட்டல் சாட்சியம்!**

யக்கீன் ஹம்மாத், தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தின் மூலமாக, பல்லாயிரக்கணக்கான

மக்களை சென்றடையும் வகையில், தன்னுடைய தொண்டு நடவடிக்கைகள் மற்றும் இந்த போர் சூழ்நிலையில் வாழும் மக்களின் அன்றாட கஷ்டங்களை பதிவுசெய்து வந்தார்.

அவருடைய கானொளிகளில்,

அனாதை குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு நடத்தப்பட்ட நன்கொடை முயற்சிகள்,

காலா குழந்தைகளுடன் பகிர்ந்த மகிழ்ச்சியான தருணங்கள்

மற்றும் தெல்அவீவ் ஏற்படுத்தும் கொடுமைகளுக்கு மத்தியில் அவர் காட்டிய தைரியம் ஆகியவையே இருக்கும்.

Maktoob Media தெரிவித்ததுப்போல், யக்கீனின் இன்ஸ்டாகிராம் கணக்கு, அவரது வாழ்க்கையும், சேவையும் குறித்த ஒரு டிஜிட்டல் சாட்சியமாக திகழ்கிறது.

அவரது பதிவுகள் வழியாக,

எதிர்மறைகளுக்கு மத்தியில் கூட அவர்



வெளிப்படுத்திய உறுதியான நம்பிக்கையும் பொறுமையும், தளராத எதிர்ப்பும் தெளிவாகக் காணப்பட்டது.

அவரது ஒரு கானொளியில் அவர் எழுதியிருந்தார்:

“பசி, முற்றுகை மற்றும் தொடரும் இன வழிப்புகளுக்கு மத்தியிலும் - வெறுமையான வயிறுகளுடன், ஆனால் இறைநம்பிக்கையுடன் - நாம் இன்னும் குர்ஆனையும் கல்வியையும் இறுக்கமாகப் பிடித்திருக்கிறோம்.”

இவ்வாறு, யக்கீன் தனது வாழ்க்கையையும் போராட்டத்தையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்ததன் மூலம், உலகிற்கு ஒரு தவிர்க்க முடியாத உண்மை சாட்சியமாகத் திகழ்ந்துள்ளார்.

**“என் சகோதரி.. என் ஆன்மா.. வீரமரணம் அடைந்தார்”**


யக்கீனின் அகாலமரணத்துக்கு பிறகு, அவரது தைரியம் மற்றும் கருணையால் ஈர்க்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடமிருந்து பல்வேறு புகழஞ்சலிகள் குவிந்தன.

அவருடைய அண்ணன் மஹ்மூத், தன் ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்தார்:

“யக்கீன் - உலக சாம்பியன். என் சகோதரி, என் ஆன்மா.. வீரமரணம் அடைந்தார்.”

இந்த போர், பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் என 61,700க்கும் மேற்பட்ட உயிர்களை காலா முழுவதும் காவு வாங்கியுள்ளது. கடந்த மாதம், அந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் எதிர்ப்பு இயக்கம் வெளியிட்ட தகவலின்படி, இந்த போரால் உயிரிழந்தவர்களில் 19,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Source : Press TV)




## ஃபாலஸ்தீன முஸ்லிம்கள்

ஆகதிகளான வரலாறு

மு. குலாம் முஹம்மது M.A., J.M.C.

வெளிப்பு  
வேட்கள்

தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக 25.05.2025  
அன்று ஈத் மிலன் மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா





தாரூல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈதல் மிலன் மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் சிராஜ் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். யாசர் வரவேற்புரை நிகழ்த்தினார். சகோதரர் பதாவல்லாஹ் நபிமார்கள் வந்ததின் நோக்கம் குறித்து உரையாடினார்.

ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும்மான பிணைப்பை ஆதி தமிழர் பேரவை மாநில செயலர் கதிர்வன் அவர்கள் அழகுற எடுத்துரைத்தார்.

பாஜக வின் மக்கள் விரோத செயல்களை கவிஞர் மற்றும் முனைவர் விஜயராஜ் தெளிவாக எடுத்துரைத்தார்.

காதர் மைதீன் இஸ்லாம் மட்டும் ஏன் குறி வைத்து தாக்க படுகிறது என்பதையும் இஸ்லாத்தின் தேவையையும் எடுத்துரைத்தார். பின்பு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. அர்சத் நன்றியுரை ஆற்றினார். திரளான மக்கள் கலந்து கொண்டனர்

இறுதியில் விருந்துடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே



## அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

இப்ராஹீமிடத்திலும் அவருடன் இருந்தவர் கனிதத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. (அல்மும்தஹினா-4)

நாம் வருடந்தோறும் தியாகத் திருநாளை கொண்டாடி வருகிறோம். அதில் இப்ராஹீம் (அலை) தன் பிள்ளைக்கு பதிலாக ஆடு ஒன்றை குர்பானி கொடுப்பதை போன்று நாமும் வருடந்தோறும் குர்பானி கொடுத்து வருகிறோம். அல்லாஹ் இப்ராஹீம் நபியின் வாழ்வின் பல செயல்களை நமக்கு படிப்பினையாக்கி உள்ளான். இன்றுவரை ஏன் மறுமைநாள் வரை உள்ள மக்கள் இப்ராஹீம் நபியின் வாழ்வில் மக்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக ஹஜ்ஜூடைய காலத்தில் இப்ராஹீம் நபியின் வாழ்வின் நடந்த நிகழ்வுகளை நாம் ஹஜ்ஜூடைய கால கட்டத்தில் நாம் செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளான். இப்ராஹீம் நபியை நமக்கு முன்மாதிரியாக ஆக்கி உள்ளான். ஆனால் இன்று நாம் படிப்பினை பெறாமல் நமது வாழ்வின் முன்மாதிரியாக அவரை எடுத்துக்கொள்ளாமல் எல்லாம் ஒரு சடங்காக செய்து வருகிறோம். இப்ராஹீம் நபி அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட முதன்மை முஸ்லிமாக திகழ்ந்தார். ஷிர்க்குக்கு எதிராக கடுமையாக போராடினார், சோதனைகளை தாங்கிக் கொண்டார், தியாகத்தை வெளிப்படுத்தினார்.

ஏகத்துவத்தை நிலைநாட்ட தன் குடும்பத்துடன் போராடினார்.

அவர் தமது தந்தையிடம் என் அருமைத் தந்தையே செவியேற்காததை, பார்க்காததை உமக்கு சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்! என்று கூறியதை நினைவூட்டுவீராக (மர்யம்:42)

இப்ராஹீமே என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னை கல்லால் அடித்துக் கொள்வேன். காலமெல்லாம் என்னை விட்டு பிரிந்து விடு என்று அவர் கூறினார். (மர்யம்-46)

ஏகத்துவத்தை நிலைநாட்ட தன் சமூகத்துடன் போராடினார்.

இப்ராஹீமையும் (தூதராக அனுப்பினோம்) அவர் தமது சமுதாயத்தினரை நோக்கி அல்லாஹ்வை வணங்குங்கள், அவனையே அஞ்சுங்கள், நீங்கள் அறிந்தேராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும் என்று கூறியதை நினைவூட்டுவீராக (அன்கபூத்-16)

ஏகத்துவத்தை நிலைநாட்ட ஆட்சியாளரிடம் போராடினார்.

அல்லாஹ் தனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கிய தன் காரணமாக, இப்ராஹீமிடம் அவரது இறைவனைப் பற்றி தர்க்கம் செய்தவனை (நபியே) நீர் அறிய

வில்லையா? எனது இறைவனே உயிர்ப்பிக்கிறான் மரணிக்கவும் வைக்கிறான் என்று இப்ராஹீம் கூறியபோது,

நானும் உயிர் கொடுக்கிறேன், மரணிக்கவும் வைக்கிறேன் என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம் அவ்வாறே பின் அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். நீ அதை மேற்கிலிருந்து உதிக்கச் செய் என்று கூறினார். அப்போது அந்த இறை மறுப்பாளன் வாயடைத்துப் போனான் அநியாயக்கார மாட்டான். (அல்பகறா-258)

இப்ராஹீம் (அலை) இணை வைத்ததில்லை...

நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ ஆகிவிடுங்கள். நேர்வழி பெறுவீர்கள் என (வேதமுடையோர்) கூறுகின்றனர். அவ்வாறல்ல சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்) அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை என்று கூறுவீராக. (அல்பகறா-135)

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும் அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும் சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணை வைப்போரில் ஒருவராக இருக்கவில்லை. (அந்நஹல்-120)

இணைவைப்பிலிருந்து பாதுகாப்பு கேட்டார்.

என் இறைவனே (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக, என்னையும் என் வழித் தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக. (இப்ராஹீம்-35)

வருடந்தோறும் இப்ராஹீம் நபியின் வழிமுறையை பின்பற்றுவதாக கூறி ஒரு ஆட்டையோ, மாட்டையோ குர்பானி கொடுத்து அந்த ஒருநாளை மகிழ்ச்சியோடு கழித்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நாம் இப்ராஹீம் நபியின் வழிமுறையை பின்பற்றுவதாக இருந்தால் இணைவைப்பிற்கு எதிராக உழைக்க வேண்டும். அதில் வரும் கஷ்டங்களையும் இப்ராஹீம் நபியை போன்று பொறுமை காக்க வேண்டும். அல்லாஹ், இப்ராஹீம் நபியை புறக்கணித்தவனை பற்றி இப்படிக்கூறுகிறான் :

தன்னையே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர (வேறு) யார் இப்ராஹீமுடைய மார்க்கத்தை புறக்கணிக்க முடியும்? அவரை இவ்விலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லோரில் இருப்பார். (அல்பகறா:130)

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்



# வேட்கள்

## பதிப்பகத்தின் நூல்கள்

1. சிறையில் எனது நாட்கள் - ரூ.350.00  
ஜெய்னப் அல் கஸ்ஸாலி, தமிழில் - மு. குலாம் முஹம்மத்
2. ஆஃப்கானிஸ்தான் முஜாஹித்களின் தியாக வரலாறு - ரூ.140.00  
மு. குலாம் முஹம்மது
3. சாதி ஒழிந்தது - டி.எம்.மணி - ரூ.50.00
4. End of Casteism T.M. Mani - ரூ.50.00
5. அஹமதாபாத் குண்டு வெடிப்புகள், மு. குலாம் முஹம்மது - ரூ.10.00
6. டெல்லி குண்டு வெடிப்புகள், மு. குலாம் முஹம்மது - ரூ.10.00
7. நாடாளுமன்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - ரூ.60.00  
விரிவாக்கப்பட்ட பதிப்பு - மு. குலாம் முஹம்மத்
8. மால்கம்-X, மு.குலாம் முஹம்மது - ரூ.120.00
9. தீண்டாமையை கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம் டி.எம்.மணி - ரூ.20.00
10. செந்தமிழ்நாட்டுச் சேரிகள், டி.எம்.மணி - ரூ.40.00
11. கர்கரேயை கொலை செய்தது யார்? - ரூ.250.00
12. சிந்திப்பீர் செயல்படுவீர், நா.கோதண்டபாணி - ரூ.15.00
13. ஒரு நீதிபதியின் விடுதலை முழுக்கம், ப.கோபால கிருஷ்ணன் - ரூ.40.00
14. சாதி ஒழிந்தது (ஹிந்தி) டி.எம்.மணி - ரூ.50.00
15. நாம் பிரிந்து விடவேண்டாம், பேராசிரியர் கா.மு. இல்யாஸ் ரியாஜி - ரூ.175.00
16. தாலிபானின் பிடியில், மு. குலாம் முஹம்மத் - ரூ.150.00
17. தீண்டாமைக்குத் தீர்வு - ரூ.30.00
18. பாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு - ரூ.110.00  
மு. குலாம் முஹம்மத்
19. பாபுரி மஸ்ஜித் அடிப்படை தகவல்கள், மு. குலாம் முஹம்மத், - ரூ.90.00
20. இஸ்லாமிய நாகரிகம், - ரூ.130.00  
முஸ்தஃபா அல் சிபாய், தமிழில் : மு. குலாம் முஹம்மத்,
21. கஷ்மீரின் பாதி விதவைகள், மு. குலாம் முஹம்மத், - ரூ.70.00

22. எது முதலில்? டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவீ, தமிழில் கா.மு. இல்யாஸ் ரியாஜி	- ரூ.450.00
23. சாதி ஒழிந்தது (கன்னடம்)	- ரூ.50.00
24. அண்ணல் அம்பேத்கரின் மதமாற்றம் பின்னணி என்ன? டி.எம். உமர் ஃபாருக்	- ரூ.20.00
25. கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்? மு. குலாம் முஹம்மத்	- ரூ.30.00
26. முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு சகாப்தம் செய்யித் குதுப், தமிழில் : மு. குலாம் முஹம்மத்,	- ரூ.15.00
27. இஸ்லாமும் இதர பொருளாதார கொள்கைகளும்	- ரூ.50.00
28. இஸ்லாம் வழங்கும் தண்டனைகள்	- ரூ.40.00
29. இஸ்லாமும் விஞ்ஞானமும்	- ரூ.30.00
30. இஸ்லாம் அடிமைத்தனத்தை அங்கீகரித்ததா?	- ரூ.50.00
31. இஸ்லாமும் பெண்களும்	- ரூ.60.00
32. இஸ்லாம் இன்றைய கொள்கைகளை வெல்லுமா?	- ரூ.70.00
33. தேசியிரிவினைக்கு யார் காரணம்? விரிவாக்கப்பட்ட பதிப்பு, மு. குலாம் முஹம்மத்	- ரூ.100.00
34. திருக்குர்ஆன் கூறும் பொறுமை டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி, தமிழில் : கா.மு. இல்யாஸ் ரியாஜி	- ரூ.80.00
35. 26/11- விசாரணை - நீதித்துறையும் மயங்கியது ஏன்?	- ரூ.220.00
36. ஒரு தலித் போராளியின் வாழ்வும், அவர் காட்டிய வழியும் - அ.மார்க்ஸ்	- ரூ.20.00
37. முஸ்லிம்களை பூண்டோடு ஒழிக்கத் திட்டம் வி.டி. இராஜசேகர், தமிழில் : மு. குலாம் முஹம்மத்	- ரூ.10.00
38. நாடார் பெருங்குடியினர் ஏன் மதம் மாறினார்கள்? தி.லஜபதிராய், மூத்த வழக்கறிஞர்	- ரூ.10.00
39. குண்டு வெடிப்புகள், யாரால், யாரால்? சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் - அபூ. அஃப்ரஹ்	- ரூ.25.00
40. இந்து ராஷ்டிராவின் சிற்பி புரோகித்-இன் லேப்டாப்பில் இருந்ததென்ன?	- ரூ.20.00
41. கறுப்பாயி என்கின்ற நூர்ஜஹான் கதை ஆசிரியர் அன்வர் பாலசிங்கத்துடன் நேர்முகம்	- ரூ.25.00
42. கூரியூர் ஜின்னா ஷஹீத் - மு. குலாம் முஹம்மத்	- ரூ.60.00
43. முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்டோரும்	- ரூ.20.00
44. இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு, எஸ்.எம். முஷ்ரிப்,	- ரூ.30.00
45. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், காந்திஜி கொலை ஏன்? எப்படி?	- ரூ.30.00

46. பிராமிணிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள் எஸ்.எம். முஷ்ரிப், IPS, தமிழில் : மு. குலாம் முஹம்மத்	- ரூ.400.00
47. குஜராத் : 2002 பெண்கள் குழந்தைகளுக்கெதிரான கொடூரங்கள், தமிழில்: வளர்மதி	- ரூ.150.00
48. இஸ்லாம் ஒன்றே வழி! அனிசுத்தீன் அஹமத், தமிழில் : மு. குலாம் முஹம்மத்	- ரூ.120.00
49. இஸ்லாம் உங்கள் பார்வைக்கு ஹமுத அப்த் அல் அத்தி, தமிழில் : மு. குலாம் முஹம்மத்	- ரூ.400.00
50. முஸ்லிம்கள் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன? ஹர்ரத் அபுல்ஹஸன் நத்வி (ரஹ்), தமிழில் : மௌலவி அஹ்மது ஜலாலுத்தீன் நத்வீ	- ரூ.300.00
51. சீனாவின் பிடியில் உய்கூர் முஸ்லிம்கள்	- ரூ.20.00
52. இஸ்லாம் நாங்கள் தேர்தெடுத்த மார்க்கம்	- ரூ.100.00
53. முஹம்மது (ஸல்) நமது காலத்திற்கு அனுப்பப்பட்ட நபி கரன் ஆம்ஸ்ட்ராங்	- ரூ.20.00
54. நானொரு RSS முமுநேர ஊழியன் எனது வாழ்க்கைப் பயணம்	- ரூ.50.00
55. பொதுசீவில் சட்டம் முழு வரலாற்று பின்னணி	- ரூ.50.00
56. அலாவுத்தீன் கில்ஜியும் பத்மாவதியும்	- ரூ.40.00
57. எங்கே சமத்துவம் அது இங்கே கிடைக்கும் வாரீர்	- ரூ.60.00
58. சிக்கல் நாயக்கன்பேட்டையிலிருந்து புனித மக்கா மாநகரம் வரை	- ரூ.60.00
59. பா.ரஞ்சித் அவர்களின் உரையும் ஜி.வி.உமர் ஃபாருக் அவர்களின் கவலையும்	- ரூ.25.00
60. முஸ்லிம்களை வகுப்புவாதத்தின் பக்கம் இழுத்துக் கொண்டிருப்பது யார்	- ரூ.20.00
61. அயா சோபியா உருவான வரலாறு	- ரூ.50.00
<b>எமது விற்பனையில்...</b>	
01. கோவை கலவரத்தில் எனது சாட்சியம் A.V. அப்துல் நாசர், Ex. M.L.A., எழுத்தாக்கம் : பழனி ஷஹான்	- ரூ.100.00
02. மரிஜாப்பி - சி.பி.எம். அரசின் தலீத் படுகொலைகள் ராஸ் மாலிக், தமிழில் : இனியன் இளங்கோ, தலித் முரசு	- ரூ.100.00
03. குஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வழுவங்கள் ரானா அயூப், தமிழில் : ச. வீரமணி,	- ரூ.170.00
04. நாடார்கள் வரலாறு கருப்பா? காவியா? தி.லஜபதி ராய், மூத்த வழக்கறிஞர்	- ரூ.140.00
05. பலி கடாக்கள்	- ரூ.300.00

## BOOKS IN ENGLISH

1. **END OF CASTEISM** - T.M. Umar Farooq, - Rs.50.00  
English Rendering : M. Gulam Mohammed, Vergal Pathippagam
2. **THE GREAT BETRAYAL** - Elyass Davidson, By Pharos Media - Rs.695.00
3. **MUHAMMED THE PROPHET FOR OUR TIME** - Rs.325.00  
Karen Armstrong
4. **KAFKA LAND - PREJUDICE  
LAW AND COUNTER TERRORISM** - Manisha Sethi - Rs.350.00
5. **WHO KILLED KARKARE** - Rs.300.00  
The Real face of Terrorism in India - S.M. Mushrif, IPS,
6. **26/11 PROBE WAY JUDICIARY ALSO FAILED** - S.M. Mushrif - Rs.275.00
7. **ASSAM'S DOUBTFUL CITIZENS, FACT OR FICTION** - Rs.60.00  
Kamaluddin Ahamed
8. **MUSLIMS AGAINST PARTITION OF INDIA** - Rs.280.00  
Shamsul Islam, Pharos Media
9. **PANDID RAMPRASAD BISMI, ASHFAQULLAH KHAN** - Rs.25.00  
(EPITOMS OF HINDU MUSLIM UNITY) - Syed Naseer Ahamed
10. **IMAGE AND SUBSTANCE-MODI'S FIRST YEAR OF OFFICE** - Rs.150.00  
Nilofar Suhrawardy
11. **Innocent Prisoners** - Rs.495.00
12. **Brahminists Bombed Muslims Hanged** - Rs.350.00
13. **Kodikkal- TheLiving Witness of Social Justice** - Rs.300.00

## BOOKS IN HINDI - VERGAL PATHIPPAGAM

01. **आति लुडिन्ततु**

## BOOKS IN KANNADA - VERGAL PATHIPPAGAM

01. **आति लुडिन्ततु** - ड.ड.ड. ड.ड.ड. ड.ड.ड. - रु.60.00
02. **नूडुडु डुडुडु डुडुडु डुडुडु डुडुडु** - रु.30.00  
डुडुडुडुडु डुडुडु डुडुडुडुडु

# வேர்கள் பதிப்பகம்

52/1, கோனிக்கா பில்லிங், மண்ணடி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.



**8148129887**  
Vaigarai Velicham  
Official



தொடர்புக்கு : **8148129887, 7401213394**

வழியாக புத்தகம் ஆர்டர் செய்ய **9786214186**



Vaigarai Velicham Official



vaigarai velicham official



darultrust@yahoo.com



Website : Darulislam.in

Owned and published by **M. GULAM MOHAMED** from 52/1 Mannady street, Mannady, Chennai - 600001. Editor M. Gulam Mohamed. Printed by **M. GULAM MOHAMED** at **CHENNAI OFFSET PRINTERS**, 19/1, 21,2, Kitabath Khan Bhadur Street, chennai - 600 002